

# சைவ தூஷண பரிகாரம்

யாழ்ப்பாணத்து நல்லூர்

ஸ்ரீஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள்  
செய்தது

ஆறுமுக நாவலர்

வித்தியாநுபாலன அச்சகம்

25 தங்கசாலைத் தெரு சென்னை 1

விலை ரூ. 2-50

கணபதி துணை.  
திருச்சிற்றம்பலம்.

# சைவதூஷண பரிகாரம்

ஸ்ரீலக்ஷ் ஆறுமுக நாவலரவர்கள்

செய்தது



சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலத்  
தருமபரிபாலகர்

ச. பொன்னுஸ்வாமி அவர்களால்

சென்னை :

வித்தியாநுபாலன அச்சகத்தில்  
அச்சிடப்பட்டது

8 - ம் பதிப்பு.

ஆன்முகி, ஆவணி.

செப்டம்பர், 1956.

சிவமயம்.

### கடவுள் வணக்கம்

சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கச்  
சிவம்பூத்த நிகமாக மங்க னோங்கப்  
பார்பூத்த புறச்சமய விருள்க ணீங்கப்  
பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்கப்  
பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்  
பிறைபூத்த சடைமவுலிப் பிரானார் தந்த  
வார்பூத்த வறிவிச்சை தொழிலென் றேது  
மதம்பூத்த விநாயகன்ருள் வணங்கி வாழ்வாம்.

(உரிமையுடையது.)

### உபோற்காதம்

அநாதி பகவானாகிய பரமசிவன் அருளிச்செய்த வேதாக  
மங்களால் உணர்த்தப்படும் சைவசமயமே சற்சமயமாம். இச்  
சற்சமயம் வழங்கும் நமது ஆரியகண்டத்திலே மிலேச்சர்க  
ளாகிய பாதிரிகள் புகுந்து, இச்சைவத்தை விளக்கும் சிவ  
சாத்திரங்களைச் சிறிதும் அறியாமையினாலும், \*தாங்கள்  
முன்னே தழுவிக்கொண்ட தூர்ச்சமயமாகிய சிறிஸ்து  
மதத்தின் மேல்வைத்த தூரபிமானத்தினாலும், அப்புன்  
மதத்தைப் பிரசாரித்தலே தங்களுக்கு எளிதில் பொருள்  
வரும்வழியாய் இருத்தலாலும், இச்சைவத்தை வாய்மொழி  
யாலும் குருட்டுவழிமுதலிய பல புத்தகங்களாலும் அறியாய  
மாகவே தூஷிக்கின்றார்கள்.

வித்தியாநுபாலன அச்சகம்,  
நெ. 300, தங்கசாலைத் தெரு, சென்னை-1.

நமது சிவசாத் திரங்களைச் சிறிதும் அறியாதவர்களும், அப்பாதிரிகளது பொய்நூலாகிய விவிவியநூலை முற்றும் வாசியாதவர்களும், தருக்கநூலிலே அற்பமேனும் பயிலாதவர்களாகிய சில சனங்கள் அத்தூஷணங்கள் ஒக்குமென்று மதிமயங்கி, கிறிஸ்துசமயப் படுகுழியில் வீழ்ந்து கெடுகின்றார்கள்.

யாம் அதனைக் கண்டிப்பாகி, சைவத்தின்மேல் அப்பாதகர்களால் ஏற்றப்படும் தூஷணங்களாலே ஒருவரும் கெடாது சைவத்தின்வழியே நின்று உய்யும்பொருட்டு, அத்தூஷணங்கள் எல்லாவற்றையும் நியாயமாகவே களைந்து மெய்யறிவுச்சுடர் கொளுத்துகின்ற இந்தச் சைவதூஷணபரிகாரம் என்னும் பிரபந்தத்தை, பரமகாருணிகராகிய பரமசிவனது திவ்வியப்பிரசாதத்தினாலேயே செய்தோம்.

திருச்சிற்றம்பலம்.

வேதநா யகனே போற்றி விண்ணவர் தலைவர் போற்றி  
மாதொரு பாகா போற்றி மறுசம யங்கண் மாளப்  
பேதகஞ் செய்வாய் போற்றி பிஞ்ஞகா போற்றி யான்செய்  
பாதக மனைத்துந் தீர்க்கும் பராபரா போற்றி போற்றி.

திருச்சிற்றம்பலம்.

## ஸ்ரீ வேதாகமோக்த சித்தாந்த சைவப்பிரகாசமாய விக்கியாபனம்

அகிலலோகபூஷணமாய், அவித்தியாசோஷணமாய், அநாசாரபேஷணமாய், அநந்தசுகபோஷணமாய், அசேஷாரிகுலபிஷணமாய், ஆதிசச்சருதி கோஷணந்தாங்கி அதுலசம்ஸ்கிருதபாஷணமோங்கி விளங்காநின்ற புண்ணியபூமியாகிய பரதகண்டத்திலே, வடக்கின்கண்ணே திருவேங்கடமும், தெற்கின்கண்ணே குமரியும், எல்லையாகவுடைய திராவிடம் என்னுந் தமிழ்நாட்டின்கண்ணும், அத்தமிழ்நாட்டாரே பெரும்பான்மையுங் குடியேறப்பெற்ற சமுதேசத்தின்கண்ணும் வசிக்கும்

சைவசமயிகளே!

அநாகுமலமுத்தராய், சர்வவியாபகராய், நித்தியராய், நித்தியாநந்தராய், சுவதந்திரராய், சர்வஞ்ஞராய், சர்வானுக்கிராகராய், சர்வகர்த்தாவாய், அசலராய், சின்மாதிரமூர்த்தியாய், அதுலராய், அதிசுக்குமராய், அகிமகானாய், சாந்தராய், சர்வதோமுகராய், நிருபாதிகராய், சுவபரப் பிரகாசராய், அதிபரமப்தராய் உள்ளபரசிவனே எம்மாற் சேவிக் கப்படும் பரமபதி.

அப்பரசிவனுனவர், அநாதிசித்தமுலமல பெத்த பசுக்களாகிய ஆன்மாக்கண்மேல் வைத்த பெருங்கருணையினாலே, பஞ்சசத்திருப பஞ்சமந்திரதநுமாகிய சதாசிவனாய், பிரதமமகாசிருஷ்டியாரம்பத்திலே, முதலாகிய சருதியை

அருளிச்செய்தார். சுருதியாவது: பரமாப்தரால் உபதேசிக்கப்பட்ட பாரமார்த்திக வாக்கியமாய், ஆன்மாக்களுக்குப் புத்தி முத்தி சாதனோபாயஞானத்தைப் போதிக்குஞ் சாஸ்திரமாம். அந்தச்சுருதி, சாமானிய விசேஷபேதத்தால், வேதம் ஆகமம் என இரண்டு விபாகமாய் இருக்கும்.

அவற்றுள், வேதமானது: இருக்கு யச சாமம் அதர்வம் என நான்காம். இவை அற்பச்சுருதிவாக்கியம், பிரபலச்சுருதிவாக்கியம் என இருபகுதிப்படும். அவற்றுள், அற்பச்சுருதிவாக்கியம் கர்மானுட்டானக் கிரமங்களைச் சொல்லும். பிரபலச்சுருதிவாக்கியம் அத்தியான்மகஞானத்தைச் சொல்லும். இது முப்பத்திரண்டு உபநிஷத்தாய் இருக்கும். இவ்வேதங்களுக்கு வழிநூல் சைவம் முதலிய புராணங்களும் ஸ்மிருதிகளும். சார்புநூல் கற்பகுத்திரம் முதலிய அங்கங்களாம்.

ஆகமானது காமிகம் யோகஜம் சிந்தியம் காரணம் அசிதம் தீப்தம் சூக்குமம் சகச்சிரம் அஞ்சுமான் சுப்பிரபேதம் விசயம் நிச்சவாசம் சுவாயம்புவம் ஆக்கினேயம் வீரம் ரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் முகவிம்பம் புரோஹிதம் லனிதம் சித்தம் சந்தானம் சர்வோக்தம் பாரமேசுரம் கிரணம் வாதுளம் என இருபத்தெட்டாம். இவ்வாகமங்கள் மாந்திரமெனவும், தந்திரமெனவும், சித்தாந்தமெனவும் பெயர்பெறும். இவை சதாசிவனால் அநந்தேசுரருக்கும், அநந்தேசுரரால் ஸ்ரீகண்டருக்கும், ஸ்ரீகண்டரால் தேவர்களுக்கும், தேவர்களால் முனிவருக்கும், முனிவர்களால் மனுடருக்கும், மனுடரால் மனுடருக்கும், உபதேசிக்கப்படும். இங்ஙனமுபதேசிக்கப்படுங்கால் உளவாகிய சம்பந்தம் ஆறும், முறையே பரசம்பந்தம் மகாசம்பந்தம் அந்தராளசம்பந்தம் திவ்வியசம்பந்தம் திவ்வியாதிவ்வியசம்பந்தம் அதிவ்விய

சம்பந்தம் எனப்பெயர்ப்பெறும். இவ்வாகமங்கள் தனித்தனியே, ஞானபாதம் யோகபாதம் கிரியாபாதம் சரியாபாதம் என நான்குபாதங்களை யுடையனவாயிருக்கும். அவற்றுள், ஞானபாதம் பதி பச பாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களோடு கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியாவந்தனம் பூசைசெபம் ஓமம் என்பனவற்றையும் சமய விசேஷ நிர்வாண ஆசாரியாபிஷேகங்களையும், சரியாபாதம் சமயாசாரங்களையும், உபதேசிக்கும். இவ்வாகமங்களுக்கு வழிநூல் நாரசிங்கம் முதல் விசுவான்மகம் ஈறுகிய உபாகமங்கள் இருநூற்றேழாம். சார்புநூல் இரத்தினத்திரயம் மோகூகாரிகை பரமோகூநிராசகாரிகை முதலிய பிரகரணங்களாம். இச்சாத்திரங்களெல்லாம் மூலபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் உளவாம்.

நமது தமிழ்நாட்டினருக்கு உபயோகமாகும்பொருட்டு, திருஞானசம்பந்தமூர்த்தினாயனார் முதலிய சமயகுரவர்கள் நால்வராலும் வேதங்களின் அர்த்தத்தைப் பெரும்பாலும் அறுசரித்து அருளிச்செய்யப்பட்ட தேவாரம் திருவாசகம் என்னுந் திராவிடவேதங்களும், மெய்கண்டதேவர் முடிவிய சிவானுபூதிமாண்களால் ஆகமங்களின் அர்த்தத்தையனுசரித்து அருளிச்செய்யப்பட்ட சிவஞானபோதம் சிவஞானசித்தியார் முதலிய திராவிடசித்தாந்தங்களும், உளவாம்.

இந்நூல்கள் எல்லாவற்றிலும் உணர்த்தப்படும் சைவமே சற்சமய லக்ஷணங்களெல்லாங் குறைவற அமைந்த சத்திய சமய மென்று சுருதி யுத்தி அனுபூதிகளாலே நிச்சயித்து, ஆதிகாலந் தொடங்கிப் பரதகண்டத்திலுள்ள நமது முன்னோர்களாகிய சகல மகான்களும் அதனையே அங்கீகரித்துக் கொண்டுவந்தனர். அவ்வாறே நாமனைவரும் அந்தச்

சைவமே சற்சமயமென்று நிச்சயித்து, அங்கீகரிக்கின்றோம். அங்ஙனமாக.

இப்பொழுது, சிலகாலத்துக்குமுன்னே, இங்கிலாந்து அமிரிக்கா என்னுந்தேசங்களிலுள்ள தூர்ப்பலராகிய சில மிலேச்சர்கள் ஒருங்குதிரண்டு, அந்நாட்டிலுள்ள சனங்க னிடத்திலேபோய், பரதகண்டவாசிகளுக்குச் சமயக்கிரமம் ஒன்றும் விளங்காதென்றும் தாங்கள் அவர்களைத் திருத்தல் வேண்டுமென்றும், கபடமாகத் தெரிவித்து, இரக்கங்காட்டி, காலந்தோறும் பலபொருளனுப்ப உடன்படுத்தி, தாங்கள் பாதிரிநியோகத்தைப் பெற்றுக்கொண்டு, இந்தப் பரத கண்டத்திலே புகுந்து, எங்கள் சமயத்தின் மகிமைமைய அறியாமையாலும், தாம்பிடித்த தூரபிமானத்தினாலும், எளிதிற்பெரும்பொருள் பெறும்வழி வேறின்றமையாலும், இக்கலியுகத்திலே மோசேமுதலிய பலபெரும்பாதக சிரோ மணிகளாலே கற்பிக்கப்பட்டதாய்ப் பர சீவ பந்த லக்ஷணங் களையும் முத்திஸ்வரூபத்தையும், முத்திசாதனோபாயத்தை பிறவற்றையும் சிறிதாயினும் உள்ளபடி விளக்காததாய் இருக்கும் நூதனமாகிய தங்கள் கிறிஸ்து சமயத்தை இங்கே பரப்பும்படி, முயன்று திரிந்தார்கள்.

அந்தப் புன்மதத்தை இங்குள்ளாரொருவரும் அங்கீ கரியாமையை அறிந்து ஒருகூழ்ச்சி செய்துகொண்டு, இக் காலத்திலே சீவனத்துக்குப் பெரும்பாலும் வேண்டும் பாஷையாகிய இங்கிலிஷைப் படிப்பித்தும், ஒவ்வொரு நியோக வியாசத்தாற் பொருள்கொடுத்தும், சற்புத்தியும் சமயப்பத்தி யுயில்லாத சில ஏழைச்சனங்களைத் தங்கள் வசமாக்கினார்கள். அந்தச்சனங்கள், முன்னே தாங்கள் அனுஷ்டித்த சைவ நிலையை விட்டமையாலும், பின்னர்த் தாங்கள் சார்ந்த

கிறிஸ்துமதத்தைப் பொருள்வாஞ்சைபற்றிப் புறங்கொண்ட தன்றிச் சிறிதும் உட்கொள்ளாமையாலும், உபயசமயப் பிரஷ்டராய், எரிவாய் நரகத்திற்கு ஆளாயினார்கள்.

இன்னும், அப்பாதிரிகள் பணச்செருக்கினாலும், மதி மயக்கத்தினாலும், சற்றுங்கூசாமல், சிவன் கடவுளல்ல ரென்றும், அவர் பிசாசென்றும், வேதாசமங்கள் பொய்நூ லென்றும், சைவசமயம் தூர்மார்க்கமென்றும், சைவர்கள் அஞ்ஞானிகளென்றும், அவர்கள் பிசாசின் அடிமைகளென் னும், பெருந்தூஷணங்களைப் பேசித் திரிந்து, குருட்டுவழி மும்முர்த்திலக்ஷணம் தூராசாரவிருத்தார்த்தம் முதலிய பல தூஷண புத்தகங்களையும் அச்சிற்பதிப்பித்துப் பரப்பி, சைவ நூல்களினுண்மையை உணராத சிலபேதைகளை மயக்கிக் கெடுக்கின்றார்கள்.

சிவனொருவரே பரமபதியென்றும், சைவமே சற்சமய மென்றும் துணிந்த சைவர்களாகிய நாங்கள், மேற்கூறிய வாறே இந்தப் பாதிரிப்புல்லர்கள் செய்யும் சிவதூஷணம் சிவசாஸ்திர தூஷணம் சிவாசாரிய தூஷணம் முதலிய அநி பாதகங்களைக் கண்டும் அவர்களைக் கண்டியாது மொளனமாக விருத்தலும், அவர்களால் ஆரோபிக்கப்படுந் தூஷணங்களை, சைவநூலுணர்ச்சி சிறிதுமின்றமையால், மெய்யென்று மயங்கி, அவர்களுடைய கிறிஸ்துமதப் படுகுழியிலே சிலர் வீழ்ந்து கெடுதலைக் கண்டும் அத்தூஷணங்களைப் பரிகரித்துச் சைவத் தின் மகிமையையுபதேசித்துக் கிறிஸ்துசமயத்தை நிராகரி யாது வாளாவிருத்தலும், அதிபாதகமெய்யாம்.

சிவதூஷணம் முதலியனசெய்தலும், அவற்றைக் கேட்டுக்கொண்டு வாளாவிருத்தலும், அதிபாதகம் என்பதற் குப் பிரமாணம் வருமாறு:—

சர்வோத்தம் என்னும் சிவாகமத்தின் உபபேதம்  
ஐந்தனுள் ஒன்றாகிய சிவதருமோத்தரம்.

(ஆருவது பாவியல். 7—11)

தாரகன் நன்னைச் சாதத் தடங்கடற் றளர்வார் தம்மைப்  
பாரகன் றனையும் பாடும் படைத்தவன் றனையும் பாங்காற்  
காரகன் றன்னை வாங்குங் கடவுளைக் கயந்த நெஞ்சர்  
நாரகர் மீளு நாளும் பிறிதாய் னவிற்பு வாமே.

இ - ள். பிறவியாகிய பெரிய கடலின்கண் அமிழ்ந்தி வருந்து  
வேரை (அக்கடலினின்றும்) கடப்பிப்பவராயும் (உலகத்தைக்)  
காக்கும் விஷ்ணுவையும், பூமியையும் (பிற உலகங்களையும்) படைக்  
கும் பிரமாவையும், முறைவழுவாமல் சிருட்டிப்பவராயும் சங்கரிப்  
பவராயும் உள்ளபரமசிவனை இகழ்ந்த மனத்தினையுடையவர்கள்  
நரகத்தின்கண்ணே நெடுங்காலம் கிடப்பார்கள். (அவர்கள் அங்கே  
அறுபவிக்கும் யாதனையும்) அந்நரகத்தினின்றும் திரும்புங்காலத்  
தையும், மேல்வருஞ் சுவர்க்கநரகவியலின்கண்ணே சொல்வாம்.  
எ - று.

ஒப்பிலி யநாதி முத்த னோதிய வேதமாதிக்  
கொப்புயர் வுரைப்பார் நிர்தை யுரைப்பவ ருன்னு வாரும்  
வெப்பெரி நிரயந் தன்னுள் வீழ்ந்துவெந் துருகி வீயார்  
எப்பொழு தேறு வாமென் றினைத்தினைத் தேங்குவாரே.

இ - ள். தமக்கு நிகரில்லாத அநாதிமலமுத்தராகிய சிவன்  
அருளிச்செய்த வேதாசுமங்களுக்கு ஒப்பாகவேனும் உயர்வாக  
வேனும் பிறிதொருநூலைச் சொல்லுவோரும், (அவ்வேதாசுமங்  
களை) நிர்தைசொல்லுவோரும் (நிர்தையை மனசினாலே) நினைப்ப  
வரும், வெம்மையைபுடைய எரிவாய்நரகத்தின்கண் வீழ்ந்து,  
(உடம்பெல்லாம்) வெந்து, (ஊனெய்யெல்லாம்) உருகி, (இங்ஙனம்)  
துயருறவும், அந்த யாதனசீர்த்தினின்றும் நீங்காராகி, (இந்நர  
கத்தினின்றும்) எக்காலங் கரையேறுவோமென்று வாடிவாடி  
எக்கமடைவார்கள். எ - று.

ஒப்பிலா வநாதி முத்த னோதிய பனுவ லோர்ந்து  
தப்பறச் சாற்று மாசான் றன்னை யிகழ்ந்து சாற்றில்  
வெப்பெரி நிரயந் தன்னுள் வீழ்ந்துவெந் துருகி வீயார்  
எப்பொழு தேறு வாமென் றினைத்தினைத் தேங்குவாரே.

இ - ள். தமக்கு நிகரில்லாத அநாதிமலமுத்தராகிய சிவன்  
அருளிச்செய்த வேதாசுமங்களை அறிந்து சந்தேக விபீதமறப்  
போதிக்கு மாசாரியரையும் இகழ்ந்து பேசுவார்களாகில், அவர்  
களும் வெம்மையைபுடைய எரிவாய் நரகத்தின்கண் வீழ்ந்து,  
(உடம்பெல்லாம்) வெந்து, (ஊனெய்யெல்லாம்) உருகி, (இங்ஙனம்)  
துயருறவும் அந்த யாதனசீர்த்தினின்றும் நீங்காராகி, (இந்நர  
கத்தினின்றும்) எக்காலங் கரையேறுவோமென்று வாடிவாடி  
எக்கமடைவார்கள். எ - று.

அரன்றிர வியத்தை யாசா னரும்பொரு ளாதனை யார்க்கும்  
பரம்பரன் பகர்ந்த வாக்கைப் பரித்தபுத் தகத்தைப் பற்றிக்  
கரந்தவர் முன்னஞ் சொன்ன கரிசர்க ளொரு மூவர்க்கும்  
வரும்பல முடையர் பாவ மனைத்தையு மருவி னாரே.

இ - ள். சிவத்திரவியத்தையும் அருமையாகிய குருத்திரவீ  
யத்தையும் யாவர்க்கும் மேலாகிய சிவன் அருளிச்செய்த திரு  
வாக்கை எழுதிய திருமுறையையும் விரும்பிக் களவுசெய்தவர்கள்  
முற்கூறிய (சிவநிந்தகர் வேதாசுமநிந்தகர் குருநிந்தகர் என்னும்)  
மூவர்களுக்கும்வரும் தீவினைப்பயன்களை உடையவராவர். (அங்ங  
மன்றி) எல்லாப் பாவத்தையுஞ் செய்தவருமாவர். எ - று.

அறைந்த விவர்க ளனைவர்களு மதிபா தகரே யெனவறிக  
சிறந்த வினையே திவினையு ளதிபா தகந்தா னெனத்தெளிக  
நிறைந்த துயரே நெடுநாளே யிதனிற் பலமு மெனநினைக  
பிறிந்த வதிபா தகபேதந் தனையு மினியாம் பேசுவமே.

இ - ள். (இங்ஙனம்) கூறிப்போந்த சிவநிந்தகர் முதலிய  
இவர்களெல்லாரும் அதிபாதகர்களென்றறியக் கடவாய்; இவ்வதி  
பாதகமே சகலபாவங்களுள்ளும் அத்தியந்தகோரபாவமென்று

உணரக்கடவாய்; இவ்வதிபாதகத்தினால் வருந்துயரமும் பெருந்துயரமென்றும் அதை அனுபவிக்குங்காலமும் நெடுங்காலம் என்றும் சிந்திக்கக்கடவாய்; இதன்கூறாகிய அதிபாதகபேதத்தையும் இனியாம் சொல்வாம். எ - று.

வேதம், மந்திரம்—மொழிபெயர்ப்பு.

“சனங்களிடத்து (அந்தரியாமியாய் நிற்கும்) பராகிய அந்த உருத்திரனைப் புத்தியினால் உள்ளே பற்றுபவர்கள் சசியத்தை நாவினாலே கிரகிப்பவர்கள்.”

இ - ள். பரன்-எல்லாரினும் உயர்ந்தவன். உருத்திரன்—ஆணவமாகிய நோயை ஒட்டுபவன். சசியம் - தானியம். அதற்கு இங்கே தானியவிகாரமாகிய அன்னம் எனப்பொருள்கொள்ளப்படும். குதர்க்கதோஷிகளாய் அவ்வருத்திரனை உள்ளேபற்றாதவர்கள் மலத்தையே நாவினால் கிரகிப்பவர்கள் என்பது அப்பிரஸ்துதப் பிரசம்ஸாலங்காரத்தாற் பெறப்படும். இதற்கு உபவிரகக் கணம் வறுமாறு:—

பராசரஸ்மிருதி—மொழிபெயர்ப்பு.

நற்றகை யுருத்திர நாய கன்றனைப்  
பெற்றிடு புந்தியாற் பெரித கத்திடைப்  
பற்றிடு வோர்நிதம் பரிந்து நாவினாற்  
குற்றமி லமுதினைக் கொள்ளு வர்களால்.

உற்றிடு முமைபுண ருருத்திர ரன்றனைப்  
பெற்றிடு புந்தியாற் பெரித கத்திடைப்  
பற்றிடாத் தீயர்கள் பரிந்து நாவினாற்  
குற்றமா மலத்தினைக் கொள்வ ருண்மையே.

இங்கே முதற் செய்யுளால் மந்திரத்தின் வாச்சியார்த்தம் காட்டப்பட்டது. இரண்டாஞ்செய்யுளாலோ கம்பியார்த்தம்; இது இங்கே மறுதலைப்படுதலால், நிந்திக்கப்படும் சிவனம் எனப்பொருள்படும்.

திருவாசகம் (அச்சப்பத்து-2)

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினு மஞ்  
இருவரான் மாறு காணு வெம்பிரான் றம்பி ரானும் [சேன்  
திருவரு வன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன  
அருவரா தவரைக் கண்டா லம்மநா மஞ்ச மாறே.

கந்தபுராணம் (உமைவருபடலம்-55)

முண்டக மிசையினுன் முகுந்த னாடியே  
பண்டுணர் வரியதோர் பரனை யா தியாக்  
கொண்டில ரெள்ளிய கொடுமை யோர்க்கெலாந்  
தண்டம்வந் திருமென மறைகள் சாற்றுமால்.

கூர்மபுராணம் (பிராயச்சித்தமுரைத்தவத்தியாயம்-31)

திங்களாங் கண்ணி வேய்ந்த செல்வனை யிகழ்ந்த பாவு  
மிங்கினு தன்னிற் றீரா தெண்ணறும் விரதமாற்றிப்  
பொங்கழ னுப்பண் வைகி யருந்தவம் புரிந்திட் டானு  
மங்கவ னருளி லன்றித் தீர்ந்திட லரிய தாமால்.

சித்தாந்தசிகாமணி (பத்தஸ்தலம்-27—28)

கண்டன னாயின் முக்கட் கடவுளை நிர்திப் போனைத்  
தண்டனை புரிந்து கொல்க வரிதெனிற் சமிக்க \* நின்று [திங்  
மண்டனில் வலிய னன்றேல் வான்செவித் துணைகள்பொத்  
கொண்டவ ணகன்று செல்க குலைகுலைந் தமல பத்தன்.

ஏயுமா சார நிர்தை யாண்டுள தவ்வி டத்திற்  
போயுற லொழிக வென்றும் புகல்சிவ நிர்தை செய்வோன்  
றீயக முறாது நிற்க சிவநிர்தை யவர்க்கு னூரூண்  
டாயினும் பரிகா ரஞ்செய் தகற்றிடற் கரினா மாநோ.

\* சமித்தல்—தடுத்தல்.



இன்னும், தக்கன் சிவதூஷணம் செய்தபொழுது, அச்சத்தினாலும் பொருளாசையாலும் அதனைக் கேட்டுக் கொண்டு மௌனமாக இருந்த தேவர்கள் முனிவர்கள் முதலாயினோர், வீரபத்திரராலே தண்டிக்கப்பட்டு, பின்னர்ச் சூரன் முதலிய அசுரர்களாலே நூற்றெட்டுகம் வருத்த மடைந்தனர் என்னும் சரித்திரம் கந்தபுராணத்திலே விஸ்தரிக்கப்பட்டமை தெனிக.

2. பரசமயங்களை நிராகரியாமைபும், சைவத்தை ஸ்தாபியாமைபும் பாதகம் என்பதற்குப் பிரமாணம் வருமாறு:—

சிவதருமோத்தரம், பத்தாவது சிவஞான யோகவியல்

நிறுத்திடவல் லானமல னூனெறியை யென்றும்  
மறுத்திடவல் லானவல மார்க்கமய லுற்றே  
நிறுத்திலன்ம றுத்தில னெனிற்கரிச னேசம்  
அறுத்தவனை மாகைகரி சல்லவற மாமே.

இ - ள். என்றும் அவலமார்க்கம் மறுத்திட வல்லான்-எக்காலத்தும் குற்றம்பொருந்திய புறச்சமயங்களை நிராகரித்தற்கு வல்லவனும்,—அமலன் நூல் நெறியை நிறுத்திடவல்லான்-அநாதிமல முத்தராகிய சிவன் அருளிச்செய்த வேதாகமங்களால் உணர்த்தப்படும் சைவசமயத்தைத் தாபிக்கவல்லவனுமாயிருப்பவன்.—(அப்புறச்சமயிகள் சைவத்தைத் தூஷித்து, தங்கள் மதத்தைச் சாதிக்க வந்தவிடத்தும்)—மயல் உற்று—(அவர்களுக்கு அஞ்சதவிலேனும், அவர்கள் மேற்கொண்ட நண்பினாலேனும், அவர்களைப் பிரீதிப்படுத்திப் பொருள்பெற விரும்புதவிலேனும்) மயக்கம் பொருந்தி,—மறுத்திலன் நிறுத்திலன் எனில்-அவர்களுடைய சமயத்தை நிராகரியாதவனும் தனது சைவத்தைத் தாபியாதவனுமாய் இருப்பானாகில்,—கரிசன் - அதிபாதகனவன்,—நேசம் அறுத்து அவனை மாகை கரிச அல்ல அறமாமே—(அந்த அதிபாதக

னிடத்துவைத்த) நேசத்தை ஒழித்து, அவனைச் சீயென்று வெறுத்தல் குற்றமன்று; அதுவே பரமமாகிய தருமம். எ - று.

ஸ்ரீமத். அப்பதீக்ஷிதர் அருளிச்செய்த  
சிவதத்துவவிவேகவிருத்தியில் உத்தரிக்கப்பட்ட  
சுலோகத்தின் மொழிபெயர்ப்பு

நிகரறுநற் சிவதரும சிவஞா னத்தை  
நிறுத்திடுவோ னிலுமுயர்ந்தோ னிலத்தி னில்லை  
பகர்பரம சிவயோகி யவனே யாகும்  
பரிஷ்னிற்றுத் திடுமாற்றல் படைத்து முய்தி  
யகலுமய லானிறுத்தா தொழிந்தோன் யோகி  
யாயினுமீ சரப்பிரிய னல்ல னன்னன்  
புகருறுதீ நாகினிடை வீழ்ந்து புன்கண்  
பொருந்திடுவ னெனமறைகள் புகலு மன்றே.

இப்படியே சிவசாத்திரங்கள் செபுகையால், சிவதூஷணம் முதலிய பாவங்களைச் செய்யும் அஞ்ஞானிகளாகிய பாதிரிகளைக் கண்டித்தலும், அவர்களுடைய புன்மதமாகிய கிறிஸ்துசமயத்தைப் பலபெருகியாயங்களினாலே நிராகரித்தலும், சற்சமயமாகிய நமது சைவத்தை அதிப்பிரபலப் பிராமணங்களினாலே வியவஸ்தாபித்தலும், மிக அவசியமாகச் செய்யவேண்டிய உயர்வொப்பில்லாத சிவபுண்ணியங்களாம்.

இதற்கு, நீங்கள் இதுவரையினும் கூறியது சத்தியம் ஆயினும், நம்மை ஆளும் இங்கிலிஷார் கிறிஸ்து சமயானுசாரிகள் ஆகையால், நாம் தங்கள் சமயத்தைக் கண்டிக்கவும் நமது சமயத்தை ஸ்தாபிக்கவும் புகுங்கால், எம்மேற்குரோ தங் கொள்வார்களன்றோ? அதற்கு நாம் யாது செய்வோம்? என்பீர்களாகில்; சுவதந்திரமாகிய சிவன் நாம் செய்த வினைகள் எல்லாவற்றையும் ஒருங்குணர்ந்து, அவ்வினைகளுள்

இன்னகாலத்திலே இன்னவினையை அனுபவிக்கப்பண்ணுவோம் என்று நியமித்து, ஊட்டுமாறன்றி, இவ்விடத்துப் பாதகிராகிய பிறர் ஒருவரால் நமக்கு ஓர் தீது வந்ததையாது; அது “இன்னவினை யின்னதலத் தின்னபொழு தின்னதனா, வின்னடி யாய்ப்பொருந்து மென்றறிந்தே—யன்னவினை, யன்னதலித் தன்னபொழு தன்னதனா லன்னபடி, பின்னமறக் கூட்டும் பிரான்” என்பதனால அறிக. நம்மை ஆளும் ஆற்றலுள்ள நாயகராகிய அரசர்களால் எமக்கு ஓர் தீது உறுதா எனில்; அச்சிவன் சர்வலோகைக நாயகராதலால், அவரையன்றி இவர் ஒரு தீதுசெய்தல் கூடாது; அது, “அரசனுஞ் செய்வ தீசனருள்வழி” என்பதனாலறிக. அங்ஙனம் சர்வலோகைகநாயகராயினும், அவரறியாமல் இவர்தீது செய்தல் கூடாதாவெனில் அச்சிவன் அநாதிசிக்த சருவஞ்ஞர் ஆதலால், அவர் அறியாமல் இவர் தீதுசெய்தல் கூடாது. அவர் அறியாமல் இவர்செய்தல் கூடாதாயினும், இவர் தீதுசெய்யுமிடத்து அவர்வந்து தடுப்பாரா? எனில்; அவர் பரிபூரணர் ஆதலால், அவரைவிட்டு இவர் இருத்தற்கும் செய்தற்கும் இடமேயில்லை. ஆதலால், பரமேசுராகைய சிவனே தீவினைக்கு ஈடாக ஒருதீது தருவார் எனில்; அதனை யாவர் நீக்கிக் கொள்வார்! ஒருவருமில்லை. ஆகையால் நம்மினும் நமக்கு இனியராகிய சிவன் ஒருவரே நமக்குத்துணை. அது “ஈசனே காப்பி னல்லால் யாரையும் பிறராத் தம்மா, லாசறப் போற்றலாகா ததுதுணி வாகும்,” என்பதனால அறிக. இங்ஙனம் இருத்தலாலும், அச்சிவனே பரமதிராகரணமும் சைவஸ்தாபனமும் ஆகிய சிவபுண்ணியத்தை விதித்தவராதலாலும், அப்புண்ணியஞ் செய்பவர்களுக்கு யாதோரிடரையும் வருஷியாது பேரருள்புரிவரென்பது நிச்சயம்.

இன்னும், இங்கிலிஷரசினர் கிறிஸ்தவர்களாயினும், தாம் ஆளுந் தேசங்களெங்கும் உள்ளார்க்கு, தம்மாலும் தமது பரிவாரத்தாலும், பகைவராலும், திருடராலும், உயிர்களாலும், வரற்பாலன்வாகிய ஐந்துபயத்தையும் நீக்கி, எல்லாச்சமயிகட்கும் ஒப்பமுடிந்த சாமானிய தருமத்தைப் பரிபாலனம் பண்ணுபவர்களன்றி, சுவசமயர் பிமானம்பற்றிப் பகடிபாதிசுளாய், மற்றைய சமயங்களிலுள்ள விசேஷ தருமங்களுக்கு, பூருவகாலத்திருந்த சமணர் பௌத்தர் மகமதீயர் முதலியவர்கள்போல, சிறிதாயினும் இடையூறு செய்பவர்களல்லர். தூரபிமானமும் பொருளாசையும் விபரீத்சிந்தனமும் அநீதியுமே நிறைந்த பாதிரிகள் மானிப்பாய் முதலிய இடங்களிலுள்ள நமது தேவாலயங்களுக்கு இடையூறுசெய்யும்படி பலதரம் முயன்றமையை அறிந்து, கல்வியினும் அதன் பயனாகிய அறிவினும் அதன்பயனாகிய நீதியினும் சிறந்து விளங்கும் நமது இங்கிலிஷரசினர், அவ்விடையூறுவராமல் நீக்கிக்காத்துக்கொண்டு, நீங்கள் இன்னும் இவ்வாறு பிறசமயிகளுக்கு இடையூறுசெய்ய முயல்வீர்களெனில், நாம் உங்களை இந்நாட்டினின்றும் ஒட்டிவிடுவோமென்று அப்பாதிரிகளுக்குத் திக்காரதண்டம் செய்தமையே அதற்குச் சான்றும்.

இனி, இவ்வரசர்களால் நீர்க்குமிழிபோல நிலையில்லாததாகிய இந்தச் சரீரத்துக்கு ஓர் தீதுவருமெனினும் வருக; நிலையுள்ளதாகிய ஆன்மலாபத்தின்பொருட்டு, பிராணத்தியாகம் பண்ணியும், சைவஸ்தாபனம்பண்ணுதலே அத்தியாவசியகம். நாம் காத்தல்வேண்டுமென அவாவும் இச்சரீரத்தை நாம்பெற்றது முத்திபெறும் பொருட்டன்றோ? சிவனுஷணம் முதலிய அதிபாதகங்களைப் பரிகரித்தற் பொருட்டுச் சரீரத்தை விடுத்தவர் முத்திபெறுதல் சத்திய

மென்பது சிவசாத்திரங்களாலே சாதிக்கப்பட்டதன்றோ? அங்ஙனமாதலின், நாம் சிவதூஷணம் முதலியவற்றைப் பரிகரிக்குங்கால் ஒரோவழி வரற்பாலதாகிய சரீரநாசத்தை ஏற்றுக்கோடவினாலே முத்திபெறுவேமென்பது சாத்தியமாமே. ஆமெனில், முத்தியாகிய சாத்தியம் சித்தித்தவழி இச்சரீரமாகிய சாதனம் இருந்தென் ஒழிந்தென்!

ஆதலால், நாங்கள் நித்தியானந்தமாகிய முத்தியையே பெறல்வேண்டுமெனத் துணிந்து, பரதந்திரராகிய இவர்களுக்கு அஞ்சி இதத்தைச் செய்யினும், இவர்களாற் சிறிதுங் காக்கப்படாது,

“வினைப்போக மேயுறத் தேகங்கண் டாய்வினை தானொழிந்தாற்  
றினைப்போ தளவு சில்வாது”

எனச் சான்றோர் கூறியவாறே விழுவதாகிய இச்சரீரத்தின் மேல் ஆசையினாலே இவர்களுக்கு அஞ்சாமல், சுவதந்திரபதியாகிய பரசிவனுக்கே அஞ்சி, அவரை அனுசந்தானம் பண்ணி, அவருடைய திருவருளையே முன்னிட்டுக்கொண்டு, சிவதூஷணம் முதலியன செய்யும் பாதிரிகளைக் கண்டித்து, அவர்களுடைய புன்மதமாகிய கிறிஸ்துமதத்தை நிராகரித்து விட்டு, சற்சமயமாகிய சைவத்தை ஸ்தாபிக்கும்படி முயலக் கடவோம்.

நாங்கள் முயலும் இச்சிவபுண்ணியம் அவசிய கர்த்தவ்யமாகிய உலோகோபகாரமாதலானும், செய்தல் செய்வித்தல் உடன்படல் என்னும் மூன்றும் ஒக்குமாதலானும், நீங்கள் யாவரும் இப்புண்ணியம் சபலமாகும்பொருட்டு, உபகாரர்களாய் இருத்தல்வேண்டும். நீங்கள் உபகரிக்குமாறு கூறுதும்:

1. நீங்கள் எல்லோரும், தினந்தோறும், சந்தியாவந்தனம் சிவபூசை சிவதரிசனம் முதலியனசெய்யும் பொழுதெல்லாம், வேண்டுவார் வேண்டியதே ஈயும் பரமகாருண்ணிய சாகரமாகிய பரசிவனை, அழலிடைப்பட்ட மெழுகுபோல மனங்கசிந்துருக, உரோமஞ்சிவிர்ப்ப, கண்ணீர்சொரிய, அன்பினோடு சிந்தித்துக் துதித்து வணங்கி, கிறிஸ்துமதத்தை நிராகரித்துச் சைவஸ்தாபனம் பண்ணுதலாகிய இச்சிவபுண்ணியம் நிர்விக்கினமாய் நிறைவேறும்பொருட்டு அருள்செய்யுமென்று, பிரார்த்தித்தல்வேண்டும்.
2. இச்சிவபுண்ணியஞ் செய்தற்குச் செல்வப்பொருளும் இன்றியமையாக் கருவியாய் இருத்தலால், நீங்கள் எல்லாரும் சிறிதாயினும் உலோபயின்றி, உங்களுங்களாவியலும் பொருளுதவி காலந்தோறும் செய்தல் வேண்டும்.
3. அப்பொருள்கொண்டு நாங்கள் அச்சிற்பதிப்பிக்கும் புத்தகங்களை, நீங்களெல்லாரும் வாங்கி, சித்தசமாநானத்துடனே பலமுறை வாசித்துணர்தல்வேண்டும்.
4. நீங்கள் வாசித்தவற்றைப் பிறருந் தெள்ளிதின் அறியும்படி உணர்த்தி, நமது சமயிகள் கிறிஸ்துசமயப் படுகுழியில் விழாதொழியும்படி, சாவதானமாகக் காத்துக் கொள்ளல்வேண்டும்.
5. பாதிரிகளாயினும் அவர்களைச்சேவிக்கும் பரிசனங்களாயினும் சைவதூஷணஞ்செய்து கிறிஸ்துமதத்தைச் சாதிக்கவந்தால் அவர்களைப் பிரீதிப்படுத்தல் வேண்டுமென்னுங் கருத்துச் சிறிதுமின்றி, எதிர்த்துநின்ற,

சைவத்தின்மேல் அவர்கள் ஏற்றுந்நூஷணங்களைப் பரிகரித்து, அவர்களுடைய மதத்தைக் கண்டித்து, அவர்கள் வாயை அடக்கிவிடல் வேண்டும்.

நீங்களெல்லாரும் உங்களுங்கள் பிள்ளைகளை, பரசமயிகளோடு பரிசயம்பண்ணவிடாமல், தருந்தபருவத்திலே சிவதீகைபெறுவித்து, அவரவர் பக்குவத்துக்கு ஏற்ப, சைவநூல்களை, தருந்த ஆசிரியரைக்கொண்டு, ஐயந் திரிபறக் கற்பித்துச் சைவாசாரங்களை அறுஷ்டிப் பித்தல் வேண்டும்.

நிகண்டு இலக்கணம் தருக்கம் முதலிய கருவிநூல்களிலும் திருவள்ளுவர்குறள் முதலிய நீதிநூல்களிலும் வல்லவர்களாய், பாவங்களை வெறுத்துப் புண்ணியங்களையே செய்பவர்களாய், சிவதீகை பெற்றவர்களாய், தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம் என்னும் அருட்பாவைந்தையும் அத்தியயனம் பண்ணினவர்களாய், நான்கு பாதத்தையும் பிரதிபாதிக்கும் ஒரு தந்திரத்தையாயினும் முற்றக் கற்றவர்களாய், திராவிடசித்தாந்தம் பதினான்கையும் உணர்ந்தவர்களாய், குருலிங்கசங்கமபத்தி விசிஷ்டர்களாய் இருக்கும் புருஷர்களைத்தெரிந்து, சைவப்பிரசாரர்களாக நியோகித்து, ஊர்தோறும் தேவாலயம் மடம் முதலிய பரிசுத்தஸ்தானங்களிலே சர்வஜனோபகாரமாக வாரந்தோறும் சைவப்பிரசாரம் செய்ளித்தல்வேண்டும்.

இவ்வெழுவுகையாலும் நீங்கள் எல்லாரும் இந்நன்முயற்சிக்கும் உபகாரர்களாய் இருப்பீர்களாகில், நமது தமிழ்நாட்டெங்கும் புறச்சமயமாகிய இருள்கெடச் சைவசமயமாகிய பெரொளி தழைத்தினிதோங்கும்; ஓங்கில், அநேகர் பிறர்

திறந்துழலும் பசுக்களாகிய பிறரைப்பொருளென மதியாது, பரமபதியாகிய சிவனது மகிமையை உணர்ந்து, அவரே பரம்பொருளெனத் துணிந்து, அவரையே மெய்யன்பினோடு விதிப்படி வழிபட்டு, நித்தியானந்த முத்தியை அடைவார்கள். இங்ஙனம் அநேகர் முத்திபெற்றுய்தற்கு ஏதுவாய் இருத்தலால், இச்சிவபுண்ணியமே எல்லாப்புண்ணியங்களினுஞ்சிறந்தது. நமக்கெல்லாம் இறக்கும்பொழுது துணையாய் உடன்வருவது இச்சிவபுண்ணியமே ஆதலாலும், நமதுதேகம் இக்கணம் இருக்கும் இக்கணம் நீங்கும் என அறிதல் கூடாமையானும், நாம் அனைவரும் சிறிதும் தாழ்க்காமல், நமக்கு எக்காலத்தும் உற்ற உறவாகிய சிவனது திருவருளையே முன்னிட்டுக்கொண்டு, இவ்வருமருந்தன்ன பெரும்புண்ணியத்தை விரைவிலே முயன்று நடத்தக்கடவோம்.

சிவதருமோத்தரம், எட்டாவது சனனமரணவியல்

பாம்பழல் வாயினூற் பற்ற மண்டுக்  
தேம்பிடுந் துயருறுஞ் சீவன் நேயுநான்  
ஓம்பிட வல்லரோ வுற்ற மற்றையார்  
போம்பொழு தருந்துணை புரிந்த புண்ணியம்.

பட்டணத்துப்பிள்ளையார்பாடல்

அத்தமும் வாழ்வு மகத்துமட டேவிழி யம்பொழுக  
மெத்திய மாதரும் வீதிமட டேவிம்மி கிம்பியிரு  
கைத்தலை மேல்வைத் தழுமைத் தருஞ்சுடு காடுமட்டே  
பற்றித் தொடரு மிருவினைப் புண்ணிய பாவமுமே.

நாலடியார்

புன்னுனிமே னீர்போ னிலையாமை பென்றெண்ணி  
யின்னீனியே செய்க வறவினை—யின்னினியே  
கின்ற னிருந்தான் கிடந்தான்றன் கேளறச்  
சென்ற னெனப்படுத லால்.

சின்றன சின்றன நிலலா வெனவுணர்ந்  
தொன்றின வொன்றின வல்லே—செயிற்செய்க  
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்  
வந்தது வந்தது கூற்று.

திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்

திருவங்கமாலை. பன் சாதாரி.

உற்று ராருளரோ! உயிர் கொண்டு போம்பொழுது  
குற்று லத்துறை கூத்தரல் லால்நமக்  
குற்று ராருளரோ!!!

யாழ்ப்பாணம்,  
பிரமாதீசனா  
தைப்பூசம்.  
(1854)

இங்ஙனம்

சைவப்பிரகாசசமாசீயர்.

## சூசீபத்திரம்

	பக்கம்.
1. பதிப் பிரகரணம்	1
2. புண்ணியஸ்தலப் பிரகரணம்	5
3. ஆலயப் பிரகரணம்	10
4. இலிங்கப் பிரகரணம்	11
5. அபிஷேகப் பிரகரணம்	16
6. நைவேத்தியப் பிரகரணம்	17
7. தூபதீபப் பிரகரணம்	19
8. தீபப் பிரகரணம்	21
9. வாத்தியப் பிரகரணம்	22
10. புண்ணியகாலப் பிரகரணம்	24
11. சிவாசாரியப் பிரகரணம்	25
12. சரீரசுத்திப் பிரகரணம்	27
13. ஆசௌசப் பிரகரணம்	29
14. சிபந்தத்திரவியப் பிரகரணம்	31
விவேசனம்	33
15. சிவசின்னப் பிரகரணம்	39
16. தியானாதிப் பிரகரணம்	41
17. நமஸ்காரப் பிரகரணம்	42
18. சிவபுராணப் பிரகரணம்	44
19. புண்ணியதீர்த்தப் பிரகரணம்	45
20. சுவர்ணதானப் பிரகரணம்	47
21. அன்னதானப் பிரகரணம்	49
22. தவப் பிரகரணம்	52
விவேசனம்	58
சூசனம்	93

## பட்டணத்துப்பிள்ளையார் பாடல்

இப்பிறப்பை நம்பி யிருப்பையோ நெஞ்சமே  
வைப்பிருக்க வாயின் மனையிருக்கச்—சொப்பனம்போல்  
விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பைக்  
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு. (1)

மேலு மிருக்க விரும்பினையே வெள்விடையோன்  
சில மறிந்திலையே சிந்தையே—கால்கைக்குக்  
கொட்டையிட்டு மெத்தையிட்டுக் குத்திமொத்தப் பட்டவு  
கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு. (டற் (2)

ஒன்பதுவாய்த் தோற்பைக் கொருநாளைப் போலவே  
யன்புவைத்து நெஞ்சே யலைந்தாயே—வன்கழுக்க  
டத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்புட்டுக்  
கத்திக்குத் தித்தின்னக் கண்டு. (3)

இன்னம் பிறக்க விசைவையோ நெஞ்சமே  
மன்னரிவ ரென்றிருந்து வாழ்ந்தவரை—முன்ன  
மெரிந்தகட்டை மீதி விணைக்கோ வணத்தை  
யுறிந்துருட்டிப் போட்டது கண்டு. (4)

விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுடனேயுடலைச்  
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்—பட்டதுபட்  
டெந்நே ரமுஞ்சிவனையேத்துங்கள் போற்றுங்கள்  
சொன்னே னதுவே சுகம். (5)

காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே  
பாலுண் கடைவாய் படுமுன்னே—மேல்விழுந்தே  
யுற்ற ரமுமுன்னே யூரார் சுடுமுன்னே  
குற்றலத் தானையே கூறு. (6)

ஒழியாப் பிறவி யெடுத்தேங்கி யேங்கி யுமுன்றநெஞ்சே  
யழியாப் பதவிக் கவுடதங் கேட்டி யநாதிபனை  
மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்திலுன்னி  
விழியாற் புணல்சிந்தி விம்மியமுநன்மை வேண்டுமென்றே (7)

உ  
கணபதி துணை.

## சைவதூஷணபரிகாரம்

### 1. பதிப் பிரகரணம்

யாதிரியே!

பெருங்கருணையினாலே, படைத்தல் காத்தல் அழித்தல்  
மறைத்தல் அருளல் என்னும் பஞ்சகிருத்தியங்களையும் தம்  
பிரயோசனங் குறியாது ஆன்மாக்களது பிரயோசனங்  
குறித்துச் செய்தருளும் பதி ஒருவரே என்றும், அவர்  
முற்றறிவு வரம்பிலின்பம் இயற்கையுணர்வு தன்வயம்  
குறைகிலாற்றல் வரம்பிலாற்றல் என்னும் ஆறுகுணங்களும்  
நிறைந்த சிவனே என்றும், நாங்கள் மெய்நூல்களெனத்  
தூணிந்த வேதாசனங்கள் உணர்த்துகின்றன. அதுபற்றி  
அச்சிவனையே நாங்கள் வழிபடுகின்றோம். ஆதலால், நாங்கள்  
சைவர்கள் எனப்படுவோம். நீ இக்கருத்தைச் சிறிதாயினும்  
ஆராய்ந்து அறிபாது, எங்களைப் பலரைத் தெய்வம் என்று  
வணங்கும் அஞ்ஞானிகள் என்று இகழ்கின்றாய். யெகோவா  
பரிசுத்தாவி கிறிஸ்து என்னும் பலரைத் தெய்வமென்று  
வணங்கும் அஞ்ஞானி நீயே.

சிவனையேயன்றி விஷ்ணுமுதலிய பிறரையும் நீங்கள்  
வணங்கக் காண்கின்றேனே என்பாயாகில்; சத்தியம் நீ  
சொல்லியது; ஆயினும், நாங்கள் அவர்களைப் பரம்பொரு  
ளாகிய பதிகளெனக்கொண்டு வணங்குவதில்லை; பதியாகிய  
அச்சிவனுடைய அடியார்களெனக்கொண்டு வணங்குகின்

றோம், கடவுளையேயன்றி அவருடைய அடியார்களை வணங்குவது தகுதியன்றே என்பாயாகில்: சிவனானவர் தம்முடைய அடியார்களை வழிபடுபவர்கள் தம்மையே வழிபடுபவர்களென்றும், தாம் அவ்வடியார்களை அதிட்டித்துகின்று அவ்வழிபாட்டை ஏற்று அதுசெய்தவர்களுக்கு அனுக்கிரகம் செய்வாரென்றும், தம்முடைய அடியார்களை நிந்திப்பவர்கள் தம்மையே நிந்திப்பவர்கள் என்றும், தாம் அந்நிந்தையின் பொருட்டு அவர்களுக்குத் தண்டன செய்வாரென்றும், வேதாகமங்களிலே திருவாய்மலர்ந்தருளியிருக்கின்றமையால், அவ்வணக்கத் தகுதியேயாம்.

உன் சமயநூலாகிய விவிலிய நூலிலும், ஆதி. 18. ஆதி. 2. வசனத்தில் ஆபிரகாம் தேவதூதர்கள் மூவரைப் பூமிக்கு நேராய்த் தாழ்ந்து வணங்கினான் என்றும்; யோச. 5. ஆதி. 14. வசனத்தில், யோசவா யெகோவாவின் சேனைக்கதிபதியைத் தரையிலே முகங் குப்புரவிழுந்து நமஸ்காரம் பண்ணினான் என்றும், மத். 25. ஆதி. 40. வசனத்தில் உன் தேவனாகிய கிறிஸ்து தமதன்பருக்குச் செய்தவைகள் எல்லாம் தமக்கே செய்தவைகள் என்று சொன்னார் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. அதுகண்டும், நாங்கள் சிவனடியார்களை வணங்குதலை நீ இகழ்வது மடமையன்றோ?

சிவனுக்கு உருவமுண்டென்று உங்கள் வேதாகமங்கள் சொல்கின்றனவே; உருவமுடையவர் கடவுளாவது எங்ஙனம்? என்பாயாகில்; ஓகோ! அவருடைய உருவம், தன்னைப் பந்தித்த மூலமலகாரணத்தினாலே தான் முன்செய்த கன்மானுசாரமாகத் தோல் எலும்புமுதலிய சத்ததாதுக்களாலாகிய சரீரங்கொண்டு ஒருமாதாவின் யோனிவாய்ப்பட்டுப் பிறந்து பெருந்துயரம் அனுபவித்து இறந்த மனிதனாகிய

உன்னுடைய கிறிஸ்துவின் உருவைப்போலும் என்று நினைந்தாயா? எங்கள் சிவன் அப்படிப்பிறந்த கதையுங் கேளோம்; பேருலகில் வாழ்ந்துண்டிறந்த கதையுங் கேட்டிலோம். அவருடைய உருவம் ஆன்மாக்களின் நிமித்தம் பஞ்சகிருத்தியங்கள் செய்யும்பொருட்டும், தம்மை வழிபடும் அடியார்களுடைய தியானதிகளுக்கு எளிதாம்பொருட்டும், வேதாகமங்களைத் தோற்றுவித்தற்பொருட்டும், தமது அருட்சத்தியாலாக்கப்பட்ட சரீரமேயாம். அப்படியாமாயில், கடவுட்டன்மைக்குக் குறைவு என்னை! அறிவு சிறிதும் இல்லாதவனே! சொல்லு. சிவனுக்கு அங்கப் பிரத்தியங்க சாங்க உபாங்கங்களெல்லாம் சிவசத்திருபமாமென்பது ஸ்ரீ வாதுளாகமத்தில் விஸ்தரிக்கப்பட்டது.

உங்கள் சிவன் பார்வதிதேவி என்பவளை விவாகஞ் செய்து அவளோடு உகந்து புணர்ந்தார் என்றும் அவளைப் பிரிந்தார் என்றும் உங்கள் சிவபுராணங்களிலே சொல்லப்படுகின்றதே; ஆன்மாக்களைப் போலக் காமியாய் இருப்பவரைப் பரம்பொருள் என்பதென்படி? அவர் உங்களை இரட்சிப்பதென்படி? என்பாயாகில்; ஆண் பெண் அவி என்னும் முன்றுமல்லாத அநாதிமலமுத்த பதியாகிய சிவத்தையே, சர்வான்மாக்களையுந் தோற்றுவித்தலால், ஆண்பாற்படுத்தப் பிதாவெனவும், சூரியனுக்குக் கிரணம்போல அச்சிவத்துக்கு அபின்னமாயுள்ள சத்தியையே நிமித்தகாரணமாகிய அச்சிவம் அத்தொழில் இயற்றுதற்குத் துணைக்காரணமாயிருத்தலால், பெண்பாற்படுத்து மாதாவெனவும், அச்சிவம் அச்சத்தியோடுகூடி உத்தியோகித்துச் சங்கற்பித்தலையே, அவ்வான்மாக்களது தோற்றத்துக்குக் காரணத்தொழிலாகையால், உகந்து புணர்தல் எனவும், அச்சங்கற்பம் இல்லாமையையே, பிரிதல் எனவும் சொல்லியதென்றறிக.

இந்த ரகசியம் சமாதிகொடுக்கும் சாக்ஷாத்காரவாண்களுக்கு வெளிப்படும். இவ்வுண்மையை அறியாமலும், சிவபுராணங்களிற்றினே பலவிடங்களிலே சிவன் ஆணவம் மாயை கர்மம் என்னும் மும்மலங்களையும் அநாதியே யில்லாதவரென்றும் ஞானந்தானுருவாகியநாயகர் என்றும் சொல்லப்பட்டிருந்தால் அவர் பார்வதியைப் புணர்த்தார் பிரிந்தார் என்பன முதலியவற்றிற்கு வேறுபொருள் இருத்தல் கூடும். நாம் அதனை ஆராயாமல் இகழ்தல் தகுதியன்று என்று சிந்தியாமலும் எங்கள் கடவுளை வாயில்வந்தபடியே தூஷித்தாக் கொண்டுதிரியும் அதிபாதகனாகிய நீ, உன் விவிவியநூலிலே சலோமோன் எழுதிய உன்னதகீதத்திலே, கிறிஸ்துவாகிய புருஷன் ஒருபெண்ணைக்கண்டு மயங்கினான் என்றும், அவளுடன்கூடி மகிழ்ந்தான் என்றும், அவளுடைய அழகைப் புகழ்ந்தானென்றும், அவளைப் பிரிந்தானென்றும், அதனால் அவள் துயருற்றுத் தேடித் திரிந்தானென்றும், சொல்வதை நிந்தியாது அங்கீகரிப்பது என்னை!

இன்னும் முதலான்களாகிய வேதாகமங்களிலே கூறப்பட்ட விஷயங்களுட் பல சிவபுராணங்களிலே குறிப்பாகப் பொருள்கொள்ளக் கிடக்கும். அது ஸ்ரீமத் மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய சிவானுபூதிமாண்கள் இயற்றிய பல சாத்திரங்களாலும் குருசம்பிரதாயத்தாலும் தெள்ளிதிற அணியப்பட்டது. மலபரிபாகம் உடையவர்களாய், சைவாசாரியர்களை அடைந்து வழிபட்டுக் கேட்கில்; அவர்கள் சிவபுராணங்களுக்கு முதல்நூல்களோடு விரோதமறப் பொருள் உணர்த்துவார்கள். அவைகளை எனக்கு விளங்கச் சொல்லல் வேண்டும் என்பாயாகில்; சிவதூஷணம் கோமாயிசபக்ஷணம் முதலிய பெரும்பாதகங்களை செய்யும் உனக்கும் உன்போலிகளுக்கு உன்னைச் சொல்ல, எங்களுக்குச் சிவனுடைய

அனுமதியில்லை. நீ இவ்வுண்மையை அறியாது, சிவபுராணங்களிலே குறிப்புப் பொருளாகக் கொள்ளற்பாலவற்றைச் செய்பொருளாகக்கொண்டு, அதுவே மெய்ப்பொருள் என்று துணிந்து, சற்சமயலக்கணங்களெல்லாங் குறைவற அமைந்த சத்திபசமயமாகிய எங்கள் சைவத்தின்மேலே குற்றங்கள் ஏற்றப் புகுந்தமை மண்குதிரையை நம்பி ஆற்றின் வழிக் கொள்ளப் புகுந்தமைபோலும்.

## 2. புண்ணியஸ்தலப் பிரகரணம்

தன் கொடிகட்டப்பட்ட தேசமெங்கும் தன் ஆணை செல்லும்படி அரசியற்றும் இராசாவானவன் குறைவேண்டினேரும் முறை வேண்டினேரும் தன்னை எளிதில் வந்து காணும்படி அத்தாணியில் வீற்றிருத்தல்போல, சர்வலோகாதிராயகராகிய சிவன் தம்மாலே பயன்பெற விரும்பிய சர்வான்மாக்களும் தம்மை வந்து வழிபட்டு உய்யும்படி சிதம்பரம் முதலிய தலங்களிலே விசேஷமாக எழுந்தருளியிருப்பார். ஆதலால், அவைகள் புண்ணியஸ்தலங்களெனப்படும. இராசாவானவன், தன்னுனை தன் தேசமெங்கும் செல்லினும் சர்வ விபாபகத்துவமும் சர்வஞ்ஞத்துவமும் இல்லாதவனாகையால் சமஸ்தரும் தன்னை எளிதிற்காணும்படி அத்தாணியில் வீற்றிருத்தல் வெண்டும்; என்பது ஒக்கும்: கடவுள் அவனைப்போலன்றிச் சர்வவிபாபகத்துவமும் சர்வஞ்ஞத்துவமும் உடையவராகையால், அவரை எவ்விடத்தினும் எவர்களும்கு வழிபட்டு அதுக்கிரகம் பெற்றுக் கொள்ளலாமே என்பாயாகில்; அது மெய்ப்மையே! ஆயினும், தேவர்கள் இருடிகள் முதலிய பெரியோர்கள் ஒவ்வோரிடங்களிலே கடவுளை அன்போடு பூசித்து, அவர் சத்திகாரிய



சரீரங்கொண்டு தங்களுக்குப் பிரசன்னரானபோது, அவரை வணங்கித் துதித்து, தாங்கள் தாங்கள் விரும்பிய வரங்களைப் பெற்றபின்பு, அவரை நோக்கி, கிருபாசமுத்திரமாகிய சுவாமீ! தேவரீர் சர்வவிபாபியாயினும், அடியேங்கள் தேவரீரைப் பூசிக்கின்ற இந்த ஸ்தானத்திலே சதாகாலமும் விசேஷமாக எழுந்தருளியிருந்து, இவ்விடத்தில் வந்து தேவரீரை வழிபடும் சர்வான்மாக்களுக்கும் விசேஷபத்தி ஜனிப்பித்து, அவர்கள் செய்யும் தானங்கள் தவங்கள் ஒன்று அநந்தமாய் விருத்தியடையவும், அவர்கள் முன் செய்த பாவங்கள் குறையவும், அவர்களுக்கு அநுக்கிரகம் செய்தருளும் என்று பிரார்த்திக்க; வேண்டுவார் வேண்டியசேயீவாராகிய அக்கடவுளானவர், ஆன்மாவானது சரீரமுமுதும் வியாபித்திருப்பினும் சாக்கிர முதலிய அவஸ்தைகளிலே விசேஷமாக நிற்பதுபோல, தாம் அங்கிங்கெதைபடி எங்கும் வியாபித்திருப்பினும், அப்புண்ணிய ஸ்தலங்களிலே விசேஷமாக எழுந்தருளி யிருப்பாராயினார் என்று சிவசாத்திரங்கள் செப்புகின்றன.

(1) 1. இரா. 19. 8. இலீசா தேவமலையாகிய ஒரேப் பைச் சேர்ந்தான். யாத். 3. 1. 5. மோசே ஒரேப் என்னுந் தேவமலையைச் சேர்ந்தான். யெகோவா நீ இந்த ஸ்தானத்திற்குச் சமீபித்துவராதே; நீ நிற்குமிடம் பரிசுத்தமுள்ள பூமி. உன் பாதரட்சையைக் காணினின்று நழற்றிண்டு என்றார். ஷெ. 19. 2. 12. சீனாய் வனத்திற்போய் அந்த வனத்திலிறங்கினார்கள். இஸ்ரவேலர் அங்கே மலைக்கெதிராகப் பாளையமிறங்கியபின்பு, மோசே தேவசநிதியிலேறினான். நீ சனங்களை நோக்கி, நீங்கள் மலையிலேறுதபடிக்கும், அதினடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையா யிருங்கள் என்றுசொல்லி, அதின் சுற்றிலும் ஒரு எல்லையைக்

குறித்துவிடு. மலையைத் தொடுகிறவனெவனும் நிச்சயமாகக் கொலைசெய்யப்படுவான். சங். 9. 11. சீயோனிலே வாசமாயிருக்கிற யெகோவாவைக் கிர்த்தனம் பண்ணுங்கள். ஷெ. 99. 9. நம்முடைய தேவனாகிய யெகோவாவைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; அவருடைய பரிசுத்த மலையில் நமஸ்காரம் பண்ணுங்கள். 1. சாமு. 20. 6. நான் எங்கே என்று உமது பிதாக்கேட்டால், தாவீது தன்னு ராகிய பேதல்கேமிலே தன்வமிசுத்தார் யாவரும் வருஷாந்தர பவியிடுகிறபடியால் அங்கே போகும்படி என்னிடத்தில் வருந்திக்கேட்டானென்று சொல்லும். ஷெ. 10. 3. 5. தேவனுக்கு ஆராதனை செய்யும்படி பெத்தேலுக்குப்போகிற மூன்றுமனிதர் உன்னைக்கண்டு சந்திப்பார்கள், அப்பால் பெலிஸ்தியரின் பாளையமிருக்கிற தேவமலைக்குப்போவாய். 2. பேதுரு. 1. 18. அவருடனே நாங்கள் பரிசுத்தமலையி லிருந்தபொழுது, வானத்திற்பிறந்த அந்தச்சுத்தத்தைக் கேட்டோம். 1. இரா. 11. 13. நான் தெரிந்துகொண்ட யெருஷலேமின் நிமித்தமும், 1. நாளா. 23. 25. இஸ்ரவேலரின் தேவனாகிய யெகோவா சதாகாலமும் யெருஷலே மில் வாசம்பண்ணி தமது சனங்களுக்கு ஆறுதலைக்கொடுத்தார். எஸ்ரு. 1. 2. 3. பரமண்டலத்திலுள்ள தேவனாகிய யெகோவா, பூமண்டலத்திலுள்ள சகல இராச்சியங்களையும் எனக்குத் தந்துவிட்டார்; யூதாதேசத்திலுள்ள யெருஷலே மிலே தமக்கு ஒரு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்; அவருடைய எல்லாச் சனங்களிலும் அவன் உங்களுக்குள் இருக்கிறானே. அவன் தேவனாகிய யெகோவா அவனோடிருப்பாராக; அவன் யூதாதேசத்திலுள்ள யெருஷலேமுக்குப்போய், அவருக்கு ஒரு ஆலயத் தைக்கட்டுவானாக, யெருஷலேமிலிருக்கிற இஸ்ரவேலரின்

தேவனாகிய யெகோவாவே தேவன். யோவா. 4. 20. எங்கள் பிரதாக்கள் இந்த மலையில் ஆராதனை செய்தார்கள் நீங்களோ தொழுதுகொள்ளவேண்டிய ஸ்தானம் யெரூஷலேமில் உண்டென்று சொல்லுகிறீர்கள் என்றார். மத். 4. 5. பிசாசானவன் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய் அவரைத் தேவாலயத்தின்மேல் உபரிகையில் நிறுத்தி. மத். 5. 35. யெரூஷலேமைக்கொண்டு சத்தியம்பண்ணலாகாது; அது மகாராசாவின் நகரம்.

(2) சலோமோன் யெகோவாவை நோக்கிச் செய்த விண்ணப்பம். 2. நாளா. 6. 17—21. இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே உமது தாசனாகிய தாவி துக்கு நீர் சொல்லிய வாக்கு மெய்ப்படும்படி அருள்செய்யும். தேவன் நிச்சயமாய்ப் பூமண்டலத்திலே மனிதருடன் வாசம்பண்ணுவாரா? வானமும் வானங்களுக்குமேலுள்ள வானமும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டினவீடு உம்மைக்கொள்வது எப்படி. என் தேவனாகிய யெகோவாவே, உமது அடியான்செய்யும் பிரார்த்தனையின் மேலும் விண்ணப்பத்தின் மேலும் சிந்தை வைத்தருளும்; உமது அடியான் உமது சமூகத்தில் இடும் ஓலத்தையும் அவன் பிரார்த்தனையையுங் கேட்டருளும். எனது நாமம் அதில் நிறுத்தப்படும் என்று நீர்குறித்த இந்த ஸ்தானத்துக்கு நேரே, உமது அடியான் செய்யும் பிரார்த்தனையைக் கேட்கும்படி இரவும்பகலும் இந்த வீட்டின்மேல் நீர் கண்திறந்திருப்பீராக. உமது அடியானும் உமது சனங்களைய இஸ்ரவேலரும் இந்த ஸ்தானத்துக்கு நேராய்ச்செய்யும் விண்ணப்பங்களைக் கேட்பீராக. ஷே. 32. 33. மேலும் புறத்தேசத்தார், உமது மகாநாமத்தையும், உமது வலிமையான கரத்தையும், ஓங்கிய உமது புயத்தையுங் குறித்துக் கேட்டிருப்பார்களே; ஆதலால் உமது சனங்களாகிய இஸ்ர

வேலரிலே சேராத அவர்கள், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக பிரார்த்தனை பண்ணினால்; நீர் உமது வாசஸ்தலமாகிய வானத்தினின்றும் கேட்டு, உமது சனங்களாகிய இஸ்ரவேலரைப் போலவே, பூமண்டலத்திலுள்ள சகல சனங்களும் உமது நாமத்தை அறிந்து உமக்குப் பயப்படும்படிக்கும் நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உமது நாமம் இடப்பட்டதென்று அறியும்படிக்கும், அந்தப் புறத்தேசத்தார் உம்மைநோக்கிப் பிரார்த்திப்பதெல்லாவற்றையும் அவர்களுக்குச் செய்தருளும்.

(3) யெகோவா சலோமோனுக்குச் செய்த வாக்குத்தத்தம். 2. நாளா. 7. 12—16. யெகோவா இரவிலே சலோமோனுக்குத் தரிசனமாகி, அவனை நோக்கி, நான் உன்பிரார்த்தனையைக் கேட்டேன், எனக்குப் பலியிடும் வீடாக இந்த ஸ்தானத்தைத் தெரிந்துகொண்டேன். மழைபெய்யாமல் நான் வானத்தை அடைத்தாலும், தேசத்தை அழிக்கும்படி வெட்டுக்கிளிகள் வரக்கட்டளையிட்டாலும், நான் என் சனங்களுக்குள்ளே கொள்ளையேனாயை அனுப்பினாலும், என்மாம் தரிக்கப்பெற்ற என் சனங்கள் தங்களைத் தாழ்த்திப் பிரார்த்தனை செய்து, என் முகத்தைத்தேடித் தங்கள் துன்னெறிகளினின்றும் திரும்புவார்களாகில், நான் வானத்தினின்றுகேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்தை ஆற்றுவேன். இந்த ஸ்தானத்திற் செய்யப்படும் பிரார்த்தனைக்குக் கண்திறந்து செவீசாய்ப்பேன். என் நாமம் சதாகாலமும் இந்த ஆலயத்திலே தங்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன். என் கண்ணும் என் மனமும் சதாகாலமும் இதிலேதரித்திருக்கும்.

இவ்வசனங்களினாலே உன் கடவுளுக்கு உன் விசேஷ ஸ்தலங்கள் உண்டென்பது துணியப்படுகின்றது. அது கண்டும், நாங்கள் சிவனுக்கு விசேஷஸ்தலங்கள் உண்டென்று எங்கள் சாத்திரங்களாலே துணிந்து, அவைகளுக்கு யாத் திரை செய்தலை நீ இகழ்வது அறியாமையன்றோ?

### 3. ஆலயப் பிரகரணம்

புண்ணியஸ்தலங்களிலே அறிவுள்ளவர்களும் அறிவில்லாதவர்களும் ஆகிய சகலருங் கூடிக் கடவுளை அன்போடு வழிபட்டு உய்யும்பொருட்டு விதிப்படி ஆலயங்களைக் கட்டிப் பிரதிட்டை பண்ணுதல் புண்ணியமென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன.

யாத். 35-ம் அதிகாரம் தொடங்கி 40-ம் அதிகாரம் வரைக்கும் மோசே என்பவன் உந்தேவனுடைய ஆஞ்சைப்படி அவனுக்கு ஒரு ஆவாசத்தை உண்டாக்கிப் பிரதிட்டை பண்ணினான் என்று சொல்லப்படுகின்றது. 2. நாளா 6. 7-9. இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஒரு ஆலயங் கட்ட என் பிதாவாகிய தாவீது அபிப்பிராயங் கொண்டிருந்தார். யெகோவா என் பிதாவை நோக்கி, என் பேரால் ஒரு ஆலயங்கட்ட நீ அபிப்பிராயங்கொண்டாய், நீ கொண்ட அபிப்பிராயம் நல்லது; ஆனாலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய். உன்னுதரத்திறேன்றும் புத்திரனை என்பேரால் ஒரு ஆலயங்கட்டுவான் என்று சொல்லியிருந்தார்.

1. இராசா 6-ம், 8-ம் அதிகாரங்களில் சலோமோன் யெருஷலேமிலே உந்தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டிப் பிரதிட்டை செய்தானென்றும், எஸ்ரா. 6-ம் அதிகாரத்திலே

யெருஷலேமிலே உந்தேவனுடைய ஆஞ்சைப்படி ஆலயம் திருப்பவும் கட்டிப் பிரதிட்டை செய்யப்பட்டதென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இவ்வாறே உன் கடவுளுக்கு ஆலயங்கட்டிப் பிரதிட்டை செய்தல் புண்ணியமென்றும், அதனைப் பலர் செய்தார்களென்றும், உன் சமயநூல் பேசுகின்றது அஃதுணர்ந்தும், நாங்கள் எங்கள் கடவுளுக்கு ஆலயங்கட்டிப் பிரதிட்டை செய்தல் புண்ணியமென்று எங்கள் சாத்திரங்களாலே தெளிந்து, அவ்வாறுசெய்தலும் அங்கேகூடி அவரை வழிபடுதலும் விருதாவென்று நீ புலம்புவது என்னை!

### 4. இலிங்கப் பிரகரணம்

வியத்தலிங்கம் அவ்வியத்தலிங்கம் வியத்தாலியத்தலிங்கம் \* என்னும் மூவகை இலிங்கங்களை, வரிவடிவெழுத்தை ஒலிவடிவெழுத்திற்கு அறிகுறியாகக் கொள்ளுதல்போலக் கடவுளுக்கு அறிகுறியாகவும், அதிட்டேயமாகவும்கொண்டு, அவரை அவற்றினிடத்தே விதிப்படி ஆவாகனம் பண்ணிப் பூசித்து வழிபடில், யாலானது பசுவினுடம்பெங்கும் வியாபித்திருப்பினும், கன்றைக் கண்டபொழுது முலைவழியாகவே ஓழுருதல்போல, அவர் தாம் சமஸ்தப்பிரபஞ்சத்தும் நிறைந்திருப்பினும் அவ்விலிங்கத் துவாரத்தால் அருள்செய்வார் என்று சிவாகமங்கள் செப்புகின்றன,

\* வியத்தலிங்கம்—எல்லா அவயவங்களும் வெளிப்பட்டிருக்கும் சந்திரசேகரர் முதலிய இருபத்தைந்து விக்ரிகங்கள். அவ்வியத்தலிங்கம்—அவைகள் வெளிப்படாததாய்ப் பீடமும் சிவிலிங்கமாய் இருப்பது. வியத்தாலியத்தலிங்கம்—முகமுந் தோள் கருமாத் திரம் வெளிப்பட்டிருக்கும் சிவலிங்கம்.

யாத். 25-ம் அதிகாரத்திலே யெகோவா மோசேயை நோக்கி, சீத்தீம் மரத்தினாலே ஒருபெட்டி செய்து, அதைச் செம்மென்றகட்டால் முடி, அதன்மேல் செம்பொன்னினால் ஒரு கிருபாசயம் பண்ணி, அந்தக்கிருபாசயத்தின் இரண்டோரத்திற்கும் பொன்னினால் இரண்டு கெருபிகளென்னும் விக் கிரகங்களை யுண்டாக்கி, அந்தப்பெட்டிகளுக்குள்ளே தாம் எழுதிக்கொடுத்த சாட்சிப்பத்திரத்தை வைத்து, சதாகால மும் ஆராதனை பண்ணும்படி விதித்தார் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஷே 35, 36, 37, 40-ம் அதிகாரங்களில் யெகோவா விதித்தபடி மோசே ஒரு ஆவாசத்தை யுண்டாக்கி, பெட்டியும் கிருபாசயமும் கெருபிகளென்னும் விக் கிரகங்களும் செய்து முடித்து, பெட்டிக்குள்ளே சாட்சிப்பத்திரத்தை வைத்து, பிரதிட்டை பண்ணினென்றும், அன்று தொடங்கி அந்தப்பெட்டிக்கு ஆராதனை செய்து வந்தார்கள் என்றும் அதற்கு ஆசாரியர்களாக ஆரோணையும் அவன் சந்ததியாரையும் தலைமுறைதோறும் நியமிக்க விதித்தாரென்றும், அந்த ஆசாரியர்கள் செய்த ஆராதனைக்கு யெகோவா மகிழ்ந்து அதுக்கிரகம்பண்ணி வந்தார் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. யாத். 25. 22. சாட்சிப்பெட்டியின்மேலிருக்கிற இரண்டு கெருபிகளின் மத்தியினின்றும், கிருபாசயத்துக்கு மேலாய் நான் உனக்குத் தருசனமாகி, இஸ்ரவேல்சந்ததியாருக்கு நான் கட்டனையிடும் யூரையும் உன்னிடத்தில் சொல்லுவேன். (என்று யெகோவா சொன்னார்.) எண் 7. 89. மோசே தேவனுடனே பேசும்படி சபையின் ஆவாசத்துட் பிரவேசிக்கையில், தன்னுடனே பேசுகிறவருடைய சத்தம் சாட்சிப் பெட்டியினது கிருபாசயத்தின் இரண்டு கெருபிகளின் மத்தியினின்றும் தோன்றக்கேட்டான். அங்கே அவர் அவனுடனே பேசுவார். 2.சாமு. 6. 2. கெருபியின் மத்தியில் வாசமாயிருக்கிற சேனா

பதியாகிய யெகோவாவின் நாமம் தொழுகொள்ளப்படுகிற தேவனின் பெட்டி. சங். 80. 1. கெருபிகளின் மத்தியில் வசிப்பவரே, பிரகாசியும். ஷே 99. 1. யெகோவா இராச்சியபரிபாலனம் பண்ணுகிறார்; சனங்கள் நடுங்குவார்களாக; அவர்கெருபிகளின் மத்தியில் வீற்றிருக்கிறார். எண். 16. 46—48. வசனங்களிலே ஒரு நாள் யூதர்களில் வெகுசனங்களுக்குச் சடிதியாகிய ஒரு வாதை சம்பவித்தபொழுது, ஆரோன் சிக்கிரமாக ஓடிப்போய், அந்தப்பெட்டிக்குள் தூபங்காட்டி, ஆராதனைசெய்து வழிபட்டதனால், அவ்வாதை நீங்கிற்று என்று சொல்லப்பட்டிருக்கின்றது. யோசு. 3. 2—4. அதிபதிகள் பாணையமெங்கும் போய்ச் சனங்களை நோக்கி, உங்கள் தேவனாகிய யெகோவாவினுடன்படிக்கைப் பெட்டியையும், லேவிய ஆசாரியர் அதைச் சமக்கிறதையும் கண்டவுடனே நீங்களும் புறப்பட்டு அதற்குப்பின் செல்லுங்கள்: உங்களுக்குமதற்கும் இடையில் இரண்டாயிரமுதமனவுதாரமிருக்க வேண்டும்: இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்தவழியாலே போகவில்லையே; ஆகையால் நடக்கவேண்டிய வழியையறியும்படிக்கு அதற்குச் சம்பமாய் வராதிருப்பீர்களாக என்று சொல்லிக் கட்டனையிட்டார்கள். ஷே 3. 11—17. வசனங்களில் இஸ்ரவேலர் காணன் தேசத்துக்குப் போம் பொது மிகப்பிரவாகிக்கும் யோர்தானத்தியைச் சேர்ந்தவுடனே, ஆசாரியர்கள் சாட்சிப்பெட்டியைக்கொண்டு இறங்கினதினால், அந்நதி இரண்டாய்ப்பிரிந்து வழிகொடுத்தது என்றும், சமஸ்தசனங்களும் யோர்தானக்கடந்து தீருமனவும், ஆசாரியர்கள் அந்தப்பெட்டியைச் சமந்துகொண்டு, அந்நதியின் மத்தியிலே நின்றார்களென்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. ஷே 6. அதி. யெகோவா விதித்தபடி ஆசாரியர்கள் சாட்சிப்பெட்டியைச் சமந்துகொண்டு யெரீகோநகரத்

தைச் சுற்றிவந்ததினால், அந்நகரத்தின் மதில் இடிந்து கீழே விழுந்தது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ௧௫. 7. அதி. ஒருநாள் இஸ்ரவேலர் போரிலே சத்துருக்களுக்குத் தோற்றுப் புறங்காட்டியோடினதினால், யோசவா முதலியோர் மிக வியாகுவித்து, யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகச் சாயங்காலம் வரைக்கும் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்து, சத்துருக்களை வெல்ல வரம்பெற்றார்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. 1. சாமு. 5, 6-ம் அதிகாரங்களிலே ஒருமுறை அந்தச்சாட்சிப்பெட்டியை இஸ்ரவேலருடைய சத்துருக்கள் எடுத்துக்கொண்டுபோய்த் தங்கள் தேவாலயத்தில் வைத்தபோது, அங்கேயிருந்த விக்கிரகம் அந்தப்பெட்டிக்கு முன்பாக விழுந்து தலைவேறு கைவேறுக வெட்டுண்டு கிடந்தது என்றும், அந்நாடுகளெல்லாம் மூலவியாதிபினால் வாழிக்கப்பட்டன என்றும், அதினாலே அவர்கள் அந்தப்பெட்டியைத் திரும்ப இஸ்ரவேலரிடத்திற்கு அனுப்பிவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. 2. சாமு. 6. அதிகாரத்திலே அந்தப் பெட்டியைத் தாவிது முப்பதினாயிரம் பேரோடுபோய், ஒரு புது இரதத்தின்மேலேற்றிக்கொண்டு வரும்பொழுது; மாடுகள் அப்பெட்டியை அசைத்தபடியினாலே, அவ்விரதத்தை நடத்திய ஊசா அகியோ என்னுமிருவருள் ஊசா தன் கையை நீட்டி அதைப்பிடித்தான் என்றும், அதினால் யெகோவா அவனைக் கோபித்துக் கொண்டுபோட்டான் என்றும், அதுகண்டு தாவிது பயந்து, யெகோவாவின் பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்றுசொல்லி, அதைத் தன்னிடத்திலே கொண்டுவர விரும்பாமல், கித்தியனாகிய ஒபெத் ஏதோயின்வீட்டிலே கொண்டுபோய் வைத்தான் என்றும், அந்தப்பெட்டி அவன் வீட்டிலே மூன்று மாதம் தங்கிற்றென்றும், அதினிமித்தம் யெகோவா ஒபெத்

ஏதோமையும் அவன் குடும்பத்தார் அனைவரையும் ஆசீர்வதித்தார் என்றும், தாவிது அதை அறிந்துபோய் அந்தப் பெட்டியைத் தன் நகரத்திலே கொண்டுவந்து வைத்துப் பவி கொடுத்து ஆராதனை பண்ணினான் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. 1. இரா. 6. 8. அதிகாரங்களிலே தாவிதின் குமாரனாகிய சலோமோன் யெரூஷலேமிலே ஒரு ஆலயங்கட்டி, அதிலே அந்தப்பெட்டியை வைத்துப் பிரதிட்டை பண்ணி, அனைகம் ஆடுமாடுகளைப் பவிகொடுத்து, ஆராதனை செய்தான் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படியே உன் சமயநூலிலே, உன் தேவனாகிய யெகோவா சாட்சிப்பெட்டியையும் அதற்கு இருபக்கத்திலும் இரண்டு கெருபிகளையும் வைத்து ஆராதனைபண்ணும்படி விதித்தார் என்றும், அவ்வாறே மோசே முதலானவர்கள் செய்தார்களென்றும், யெகோவா அந்தப்பெட்டியிலே பிரசன்னராகிக் கிருபைசெய்தாரென்றும், அந்தப்பெட்டியை அவமதிசெய்தவர்களைத் தண்டித்தார் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. அதை அறிந்துகொண்டும், கோதுமை அப்பத்தையும் திராட்சரசத்தையும் உந்தேவனாகிய கிறிஸ்துவின் சரீரமும் இரத்தமுமாகவேனும் அவைகளுக்கு அறிகுறியாக வேனும் பாவித்து உட்கொள்ளல்வேண்டும் என்று புதிய வுடன்படிக்கையில் விதித்தபடி செய்துகொண்டும், எங்களைக் கல்லையும் செம்பையும் வணங்கும் அஞ்ஞானிகளென்றும், கடவுளுக்குச் செய்யற்பாலதாகிய வழிபாட்டை அறிவில்லாத விக்கிரகங்களுக்குச்செய்யும் பாவிக்களென்றும், தூஷிப்பது மதிமயக்கமன்றோ? அறிகுறியும் அதிட்டேயமுமாகிய இலிங்கத்தினாலே காட்டப்படும் தமக்குச்செய்யும் வழிபாட்டைத் தமக்கென்றே கொள்ளாது இலிங்கத்துக்கென்று கொள்ளுதற்குக் கடவுள் மதிமயக்கமுடையவரல்லர்.

## 5. அபிஷேகப் பிரகரணம்

இலிங்கங்களை அதிட்டித்து அருள் செய்யும் கடவுளுக்கு எண்ணெய் பால் தயிர் நெய் தேன் இளநீர் முதலியவைகளினால் விதிப்படி அபிஷேகம் பண்ணுதல் புண்ணியமென்று சைவாகமங்கள் சாற்றுகின்றன.

யாத். 30. 22—33. யெகோவா மோசேயை நோக்கி, அதிஉத்தம சுகந்த திரவியங்களாகிய சுத்தமான வெள்ளைப் போளத்தில் பரிசுத்த ஸ்தானத்துச் சேக்கலின்படி, 500 சேக்கலும், கருவாப்பட்டையில் அதிற்பாதிபாகிய 250 சேக்கலும், சுகந்தவசம்பு 250 சேக்கலும், இலவங்கப் பட்டையில் 500 சேக்கலும், சீதவிருட்சத்தெண்ணெயில் ஒருகன்னும், எடுத்து, பரிமள தைலக்காரனுடைய செய்கையாய்ச் செய்யப்பட்ட பரிமளதைலத்தைப்போல, அவைகளினால் சுத்த அபிஷேக தைலத்தைச் செய்வாயாக. அதுவே அபிஷேக தைலமாயிருக்கவேண்டும். அதினாலே சபையின் ஆவாசத்துக்கும், சாட்சிப்பெட்டிக்கும், பீடத்துக்கும், அதின்பாத்திரங்களெல்லாவற்றிற்கும், கிளை விளக்குக்கும், அதின்கருவிகளுக்கும், தூபவேதிகைக்கும், தகனபலிவேதிகைக்கும், அதின்பாத்திரங்களெவற்றிற்கும், தொட்டிக்கும், அதின்பாதத்துக்கும், அபிஷேகம் பண்ணாக் கடவாய். அவைகள் பரிசுத்தமாகும்பொருட்டு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக. அவைகளைப் பரிசுக்கிறயாவும் பரிசுத்தமாகும். ஆரோனும், அவன்புத்திரரும், எனக்கு ஆசாரியத்தொண்டு செய்யும்படி, நீ அவர்களுக்கு அபிஷேகம் பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக. நீ இஸ்ரவேற்சந்ததியாரை நோக்கி, உங்கள் தலைமுறைதோறும் எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.

இது மனிதருடைய சரீரத்தில் வார்க்கப்படாது. இதற்கொப்பாக நீங்கள் வேறேசெய்யவும்படாது. இது பரிசுத்தமானது. இது உங்களிடத்திற் பரிசுத்தமாயிருக்கவேண்டும். இதற்கொப்பாகத் தைலமுண்டாக்கிறவனும், இதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும் தன் சனங்களினின்றும் சேதிக்கப்படுவான் என்று சொல்லென்றார்.

இப்படியே உன்சமயநூலிலே அபிஷேகம் விதிக்கப்பட்டமை கண்டும், ஊனாதார்போல நீ நாங்கள் அபிஷேகம் பண்ணுதலைக் கண்டு, விக்கிரகங்களுக்கு அபிஷேகம் பண்ணினதினாலே பயனில்லையென்று பிதற்றுவது நீதியா?

## 6. நைவேத்தியப் பிரகரணம்

இலிங்கங்களை அதிட்டித்து அருள்செய்யும் கடவுளுக்கு அன்னம் பால் பழம் மோதகம் முதலியவைகளை விதிப்படி நிவேதனம்பண்ணுதல் புண்ணியமென்று சைவநூல்கள் சொல்லுகின்றன.

யாத். 25. 30. என்சநிதியில், பீடத்தின்மேல் நித்தமும் சமூகத்தப்பம் வைக்கவேண்டும். எண். 6. 14—17. தகனபலிக்குப்பழுதற்ற ஒருவருஷத்தாட்டுக் குட்டியையும், பிராயச்சித்த பலிக்குப் பழுதற்ற ஒருவருஷத்துப் பெண்ணாட்டுக் குட்டியையும், ஸ்தோத்திரபலிக்குப் பழுதற்ற ஓராட்டுக்கடாவையும், நைவேத்தியத்துக்கு ஒருகடையில் எண்ணெயிற்பிசைந்த புளிப்பில்லாத மெல்லியமாவினாற் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், பாணபலியுடன் யெகோவாவுக்கு நைவேத்தியமாகக் கொண்டுவரக்கடவன். அவைகளை

ஆசாரியன் யெகோவாவின் சந்திதியிற் கொண்டு வந்து, அவனுடைய பிராயச்சித்தபலியையும், அவனுடைய தகன பலியையும், நிவேதனம்பண்ணி, ஆட்டுக்கடாவைக் கூடையிலுள்ள புளிப்பில்லாத அப்பங்களுடனேகூட, யெகோவாவுக்கு ஸ்தோத்திரபலியா யிடக்கடவன்; அன்றியும் ஆசாரியன் நைவேத்தியத்துடனே பான்பலியைச் செலுத்துவானாக. லேஷி. 24. 5—9. நீ மெல்லியமாவை எடுத்து ஒவ்வொரு அப்பம், ஒரு ஏபாவிற்பத்தில் இரண்டுபங்குள்ளதாகப் பன்னிரண்டு அப்பஞ்சுடவேண்டும். நீ அவைகளை யெகோவாவின் சந்திதியில் பரிசுத்தபீடத்தின்மேல் ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு இருக்கும்படி இரண்டு அடுக்காக வைத்து யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் ஞாபகக்குறியாகிய நைவேத்தியமாகும்பொருட்டு, அடுக்குத்தோறும் சுத்த குந்துருவை யிடக்கடவாய். அவைகளை நித்தியவுடன்படிக்கையாய் இஸ்ரவேல்சந்தியார் கையில்வாங்கி ஓய்வுநாள் தோறும் யெகோவாவின் சந்திதியில் அடுக்கிவைக்கக்கடவன். நித்திய நியமமாக யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் நைவேத்தியங்களுக்குள் அவைகள் மிகவும் பரிசுத்தமானவைகளாகையால் அவைகள் ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும் உரித்தாகும்; அவைகளைப் பரிசுத்த ஸ்தானத்தில் புசிக்கக்கடவர்கள். இன்னும் நைவேத்தியத்தைக் குறித்து யாத். 29ம் அதிகாரத்திலும் லேஷி. 2, 3, 4ம் அதிகாரங்களிலும் பிறவிடங்களிலும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இங்கே எடுத்துச்சொல்லிற் பெருகும்.

இப்படியே உன் சமயநூலிலும் நிவேதனம் விதிக்கப்பட்டமைகண்டும், நீ நாங்கள் எங்கள் கடவுளுக்கு நிவேதனம்பண்ணுதலை அறிந்து, நீங்கள் அன்னம் பழம் முதலிய

வைகளை இலிங்கத்துக்கு முன் படைக்கிறீர்களே; அது அவைகளை உண்ணுமா என்று இகழ்கின்றாய். இதனால் பூர்வகாலத்திலே உன் யெகோவா பசியினால் தமக்குமுன் படைத்தவைகளை உண்டாரென்பதே உன் கருத்தென்று தோன்றுகின்றது.

## 7. தூபதீபப் பிரகரணம்

இலிங்கங்களை அதிட்டித்து அருள்செய்யுங்கடவுளைத் தூபதீபங்களினாலே விதிப்படி பூசித்தல் புண்ணியமென்று சைவாகமங்கள் சொல்கின்றன.

யாத். 30. 34—36. யெகோவா மோசேயை நோக்கி வடிந்த வெள்ளைப்போளமும், குங்குலியமும் சாம்பிராணியுமாகிய சுகந்ததிரவியங்களையும், பரிசுத்தமான குந்துருவையும் சமநிறையாக எடுத்து, பரிமளதைலக்காரன் செய்கிறது போல அவைகளைக் கலந்து நிர்மலபரிசுத்தசுகந்த தூபமாகக் குவாயாக. அதில் ஒருபங்கை இடித்துப் பொடியாக்கி, நான் உன்னைச்சந்திக்கும் சபையின் ஆவாசத்திலிருக்கும் சாட்சிப் பெட்டிக்கு முன்னே வைக்கவேண்டும். அது உங்களுக்கு மிகவும் பரிசுத்தமா யிருக்கவேண்டும். லேஷி. 16, 12, 13. யெகோவாவின் சந்திதியிலிருக்கும் வேதிகையிலெரியும் நெருப்புத் தணல்களினாலே தன் தூபகலசத்தை நிறைத்து, தூளாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்தில் தன்கைநிறைய அள்ளித் திரைக்குள்ளே கொண்டுவந்து, தான் சாகாதிருக்கும்படி தூபமேகம் சாட்சிப்பத்திரத்தின் மேலிருக்குங்கிருபாசயத்தை மூடத்தக்கதாக, யெகோவாவின் சந்திதியில் அக்கினியின்மேல் தூபவருக்கத்தைப் போடக்கடவன்

எண். 16. 46. நீ தூபகலசத்தை எடுத்து வேதிகையின் அக்கினியை அதிலிட்டு, அதின்மேலே தூபவருக்கர் தூவிச் சபையினிடத்திற் சீக்கிரமாயோடி அவர்களுக்குப் பிராயச் சித்தஞ்செய் என்றான். யாத். 30. 7, 8. ஆரோன் காலே தோறும் விளக்குகளைச் சோடிக்கும்பொழுது அதின்மேலே சுகந்ததூபமிடக்கடவன். மாலையில் விளக்கேற்றும்பொழுதும் அதின்மேலே சுகந்ததூபமிடக்கடவன். இதுவே உங்கள் தலைமுறைதோறும் யெகோவாவின் சந்நிதியில் இடவேண்டிய நித்தியதூபம். வெளி. 8. 3—5. வேறொருதூதன் தூபங் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துவந்து வேதிகையின் அருகே நின்றான்; சிங்காசனத்துக்கு முன்பாக இருந்த பொன்வேதிகையின்மேலே, எல்லாப்பரிசுத்தவான்களுடைய பிரார்த்தனைகளோடும் இடும்பொருட்டு, சுகந்ததூபவருக்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. பரிசுத்தவான்களுடைய பிரார்த்தனைகளோடே சுகந்த வருக்கங்களின் புகை, தூதனுடைய கையினின்று தேவனுக்கு முன்பாக எழும்பிற்று. பின்பு அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதை வேதிகையிலுள்ள அக்கினியினாலே நிரப்பிப் பூமியிலே வீச, சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்தலுமுண்டாயின.

இவ்வாறே உன்சமயநூலிலே யெகோவாத் தமக்குத் தூபமிட விதித்தாரென்றும், அவ்வாறே அவர்பத்தர்கள் செய்தார்கள் என்றும் சொல்லப்பட்டிருத்தல்கண்டும், நாங்கள் எங்கள் கடவுளுக்குத் தூபதீபங்காட்டுதலை நீ இகழ்வது மூடத்துவமே.

## 8. தீபப் பிரகரணம்

சிவாலயங்களிலே திருவிளக்கேற்றுதல் புண்ணியமென்று சைவநூல்கள் சொல்லுகின்றன.

லேவி. 24. 1—4. பின்னும் யெகோவா மோசேயை நோக்கி, நித்தமும் விளக்கெரியும்படிக்கு இஸ்ரவேல் சந்ததியாரிடத்துப் பிழிந்த சிதவிருகூத்தின்சுத்தமான எண்ணையை உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு; ஆரோனாவன் சபையின் ஆவாசத்தில் சாட்சிப்பத்திரத்தின் திரைச்சீலைக்கு வெளியே சாயங்காலநொடங்கி விடியற்காலபரியந்தம் யெகோவாவின் சந்நிதியில் நித்தமும் ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாயிருக்கும். அவன் பரிசுத்தக்களைவிளக்கின் அகல்களை யெகோவாவின் சந்நிதியில் ஒழுங்குப்படுத்த வேண்டும். யாத். 27. 20, 21. வசனங்களிலே மேற்கூறியவாறே சொல்லப்பட்டிருக்கின்றது. எண். 8. 1—4. யெகோவா மோசேயைநோக்கி, ஆரோனுக்கு, நீ விளக்கேற்றும்பொழுது ஏழுதீபமும், கிளைவிளக்குத்தண்டிற்கு நேரே ஒளிகொடுக்கவேண்டும் என்று சொல் என்றான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் கிளைவிளக்குத்தண்டிற்கு நேரே எரியவிளக்கேற்றினான். இந்தக் கிளைவிளக்குத் தண்டுமுதல் புஷ்பங்கள் வரைக்கும் பொன்னினால் வைரவேலையாகச் செய்யப்பட்டது. யெகோவா மோசேக்குக் காண்பித்த சாயலின்படியே அந்தக் கிளைவிளக்கை உண்டாக்கினான்.

இப்படி உன் சமயநூலிலும் ஆலயங்களிலே திருவிளக்கேற்றுதல் விதிக்கப்பட்டமை கண்டும், நீ எங்களைநோக்கி,



ஆலயங்களிலே வெகுபொருள் செலவிட்டு விளக்கேற்றி வைக்கிறீர்களே? உங்கள் கடவுளுக்குக் கண்டெரியாதா? என்று நூஷிப்பது பேதைமையன்றோ?

## 9. வாத்தியப் பிரகரணம்

அபிஷேகம் பூசை உற்சவம் முதலியன நடக்கும் பொழுது சிவ சந்திதானத்திலே பலவகைப்பட்ட வாத்தியங்களை முழக்குதலும் நடனம்பண்ணுதலும் புண்ணியமென்று சிவசாத்திரங்கள் செபுகின்றன.

1. நாளா. 15. 15, 16. யெகோவாவின் வாக்கின்படி மோசே கட்டளையிட்டபிரகாரம் தேவனுடைய பெட்டியைத் தண்டோடும் தங்கள் தோளின்மேலெடுத்துக்கொண்டு வந்தார்கள். தங்கள் சகோதரரைத், தம்புருவும், கின்னரமும், கைத்தாளங்களுமாகிய கீதவாத்தியங்கள் முழங்க, ஆனந்தத்துடன் உரத்தசத்தமாய்ப் பாடும்பொருட்டு, ஏற்படுத்தும் படி தாவீதுகட்டளையிட்டான். ஷே. அதி. 19—21. பாடகராகிய ஏமானும், ஆசானும் ஏதானும், வெண்கலத்தினாலே செய்த தொனிக்குங் கைத்தாளம்போடவும், சகரியாவும்: அசியேலும் ஷிமிராமொத்தும், யிகியேலும் உன்னீயும், இலியாப்பும், மாசெயாவும், பியூயாவும், அலாமேத்தில் தம்புருகளைவாசிக்கவும், மத்திதீயாவும், இலீப்பேலேகும், ஓபெத் எதோமும், யெயீயேலும், அச்சீயாவும், ஷிமினித்தினால் உயர்ந்த தொனிசெய்து கின்னரம் வாசிக்கவும், நியமிக்கப்பட்டார்கள். ஷே. அதி. 23. ஊதுகொம்போடும், பூரிகைகளோடும் கைத்தாளத்தோடும் தம்புருவும், கின்னரமும் முழங்க, இஸ்ரவேலர் அனைவரும் யெகோவாவின்

உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். ஷே. 16. 6. ஆசாரியராகிய பியூயாவும், யாகசியேலும், தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டிக்கு முன்பாக நித்தமும் பூரிகையூதினார்கள். எண். 10. 8—10. ஆரோரின் புத்திரர்களாகிய ஆசாரியர்களே எக்காளங்களை ஊதக்கடவர்கள். உங்கள் தலைமுறைதோறும் இந்தவிதி நித்தியநியமமாயிருக்கும். உங்கள் தேசத்தில் உங்களைக் கிலேசப்படுத்தும் சத்துருவுக்கு விரோதமாய் யுத்தத்துக்குப் போகும் பொழுது, நீங்கள் எக்காளங்களைப் பேரொலியாய் ஊதக்கடவீர்கள்; அதினால் உங்கள் தேவனாகிய யெகோவா உங்களை நினைப்பார், நீங்கள் உங்கள் சத்துருக்களினின்றும் இரட்சிக்கப்படுவீர்கள். அன்றியும் உங்கள் ஆனந்ததினத்திலும், உற்சவநாள்களிலும் மாசாரம்பங்களிலும், உங்கள் தகனபலிகளையும், ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தும் பொழுது எக்காளங்களை ஊதவேண்டும்; அது யெகோவாவின் சந்திதியில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்: நானே உங்கள் தேவனாகிய யெகோவா என்றார். சங். 98. 5. கின்னரத்தினாலும் கின்னரத்தோடு கீதத்தினோசையினாலும், யெகோவாவைப் பாடுங்கள். தாரையினாலும் எக்காளத்தினாலும் இராசாவாகிய யெகோவாவின் சமூகத்தில் ஆனந்தத்தொனிசெய்யுங்கள். 2. சாமு. 6. 5. தாவீதும் இஸ்ரவேல் சந்தகியார் சமஸ்தரும் யெகோவாவின் சமூகத்தில் தேவதாருவினாற் செய்யப்பட்ட கின்னரமும், தம்புருவும், மிருதங்கமும், வீணையும், கைத்தாளமுமாகிய நானுவித வாத்தியங்களையும் முழங்கினார்கள்.

இப்படியே உன் தேவசந்திதானத்திலே வாத்தியகோஷஞ் செய்தல்வேண்டுமென்று விதித்தமைகண்டும், நீ எங்கள் சிவாலயங்களிலே வாத்தியங்கள் முழக்குதலைக்கண்டு இகழ்வது தகுதியன்றே.

## 10. புண்ணியகாலப் பிரகரணம்

சோமவாரம் மங்கலவாரம் சக்கிரவாரம் பானுவாரம் அமாவாசி பூரணை சதுர்த்தி சட்டி கார்த்திகை சிவராத்திரி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு உற்சவகாலம் முதலிய தினங்கள் புண்ணியகாலங்களென்றும், அவைகளிலே மனம் பொறிவழி போகாமல் உண்டிசுருங்குதல்செய்து கடவுளை விதிப்படி விசேஷமாக வழிபடுதல் பெரும்புண்ணியம் என்றும் சைவ நூல்கள் சொல்கின்றன.

2. இரா. 4. 22. 23. தன் புருஷனைக் கூப்பிட்டு நான் தேவனுடைய தாசனிடத்திற் போய்வரும்படி வாலிபரில் ஒருவனையும், கழுதைகளில் ஒன்றையும் என்னிடத்தில் அனுப்பும் என்றான். அதற்கு, அவன் நீ இன்றைக்கு அவனிடத்திற் போகவேண்டியதென்ன; அமாவாசியுமல்ல, ஓய்வு நாளுமல்லவென்று சொல்ல, அவன் நன்மையாய் முடியுமென்றான். 1. நாளா. 23. 31. ஓய்வுநாளிலும், அமாவாசியிலும், நியமிக்கப்பட்ட உற்சவங்களிலும்; தொகைப்படி, தங்களுக்குக் கட்டளையிடப்பட்ட விதிப்பிரகாரம், யெகோவாவின் சந்திதியில் நித்தமும் யெகோவாவுக்குச் சகல தகனபலிகளையு மிடவும், லேவி. 23-ம் அதிகாரத்திலும் பிறவிடங்களிலும் ஓய்வுநாளும் மாசப்பிறப்பும் அமாவாசியும் பூரணையும் உற்சவ நாள்களும் புண்ணியகாலங்கள் என்றும், அந்தக்காலங்களிலே யெகோவாவின் ஆவாசத்தை விட்டுப் பிரியலாகாதென்றும், எவ்வித சாதாரணவேலையுஞ் செய்யலாகாதென்றும், சித்தி யாக்கினியிலே இறைச்சிமுதலியவைகையிட்டுத் தகனபலி செய்தல்வேண்டும் என்றும், தங்கள் தங்கள் சங்கற்பத்தின் படியே நியமித்த தினங்களிலே உபவசித்து விரதமனுட்டித் தல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படியே உன்விவிலியநூல் பேசுவதைக் கண்டுகொண் டும், எங்களைப்போலவே பானுவாரத்தைப் புண்ணியகால மென்று கொண்டாடிக்கொண்டும் எங்களைநோக்கி, நீங்கள் காலமெல்லாம் சமமாயிருக்கச் சிலவற்றை வேறுபிரித்துப் புண்ணியகாலங்களென்றுகொண்டு, விரதம் அனுட்டித்தலும் திருவிழாக்கொண்டாடுதலும் விண்ணசெய்கைகள் என்று சித்தற்றுவது அழகா?

## 11. சிவாசாரியப் பிரகரணம்

பரார்த்தலிங்கப்பிரதிட்டை பரார்த்தபூசை உற்சவம் என்பனவும் தீகைமுதலியனவுமாகிய சகலகர்மங்களும் செய்தற்கு கௌசிகாதி பஞ்சரிஷிகோத்திரத்திற் பிறந்த ஆதிசைவர் என்னும் சிவப்பிராமணர்களுள், பாவங்களை வெறுத்துப் புண்ணியங்களைச் செய்பவர்களாய், சமயம் விசேஷம் நிருவாணம் என்னும் மூன்றுதீகையும் பெற்றவர்களாய், சைவாகமங்களை ஒதியுணர்ந்தவர்களாய், சிவாகமங்களில் விதித்த இன்றோன்னபல இலக்கணங்களையும் உடையவர்களாய் ஆசாரியாபிஷேகம்பெற்ற சிவாசாரியர்களே அதிகாரிகள் என்றும், மற்றைப்பிராமணர் கூத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நான்கு வருணத்தார்களுள்ளும் மேற்கூறியவாறே ஆசாரியாபிஷேகம் பெற்றவர்கள் மேற்கூறிய பரார்த்தலிங்கப் பிரதிட்டை முதலியன நீங்கலாக மற்றை ஆன்மார்த்தலிங்கப் பிரதிட்டை தீகைமுதலியன செய்தற்கு அதிகாரிகளென்றும், அவர்களெல்லாரும் மனிதப்பிறப்பினராயினும் தேவர்களாகப்பாவிக்கற்பாலர் என்றும் அவர்களைப் பூசிப்பவர்கள் சிவனைப்பூசிப்பவர்களென்றும், அவர்களைத் தூஷிப்பவர்கள் சிவனைத் தூஷிப்பவர்கள் என்றும், அவர்க

ளுக்குத் தொண்டுசெய்து அவர்கள் சொற்கேட்டு நடத்தல் பெரும்பண்ணியமென்றும், சிவாகமங்கள் செப்புநின்றன.

யாத். 2. 9-ம் அதிகாரத்தில் ஆரோனையும் அவன் புத்திரரையும் ஆசாரியராக அபிஷேகம் பண்ணல்வேண்டும் என்றும் அபிஷேகவிதி இன்னது என்றும் யெகோவா விதித்தார் எனவும், ஷெ. 40-ம் அதிகாரத்தில் அவ்விதிப்படி மோசே அவர்களுக்கு அபிஷேகம் பண்ணினான் எனவும், எண். 8-ம் அதிகாரத்தில் யெகோவாவுக்கு மற்றைத்தொண்டுகளைச் செய்யும் பொருட்டு லேவியர் இஸ்ரவேலினின்றும் பிரித்து அபிஷேகம் பண்ணப்பட்டார்கள் எனவும், எண். 18-ம் 20-ம் வசனத்திலும், உபா. 18. 1. 2. வசனங்களிலும், ஷெ. 16-ம் வசனத்திலும், ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும் அவன் பிதாவின் வம்சத்தாராகிய லேவியாசாரியருக்கும் அவர்கள் சகோதரராகிய இஸ்ரவேலரோடு பாகமும் சுதந்தரமும் இல்லையெகோவாவே அவர்களுக்குச் சுதந்தரம் எனவும், எண். 18-ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர் யெகோவாவுக்குக் கொண்டுவந்து கொடுக்கும் இறைச்சி அப்பம் காணிக்கை முதலியவைகளில் ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும் லேவியருக்கும் பங்கு உண்டெனவும், உபா. 12-ம் அதிகாரத்தில் லேவியரைக் கைவீடலாகாது எனவும் ஷெ. 17-ம் அதிகாரத்தில் சகலரும் லேவியர்சொற்கேட்டு நடத்தல்வேண்டும் எனவும், எண். 16-ம் அதிகாரத்தில் ஆரோனுக்கு விரோதமாகப் பேசினவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் எனவும், லேவீ. 21-ம் அதிகாரத்தில் இவர்கள் சந்ததியார்களே தலைமுறைதோறும் ஆசாரியர்களாதற்கு அதிகாரிகள் எனவும், இன்ன இன்ன இலக்கணங்கையுடையவர்களே ஆசாரியர்களாதற்கு உரியரெனவும், மத். 10-ம் அதிகாரத்தில் யேசு தன்னுடைய

சீஷரை நோக்கி உங்களை அங்கீகரிக்கின்றவன் என்னையும் அங்கீகரிக்கின்றான் என்னை அங்கீகரிக்கின்றவன் என்னை அனுப்பியவரையும் அங்கீகரிக்கின்றான் இந்தச் சிறியவர்களில் ஒருவன் என்சீஷனென்று அவனுக்கு ஒருகலசந் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன்பலனை இழந்துபோகான் என்று சொல்லி வியாதிகளை நீக்கவும், பிசாசுகளை ஒட்டவும், அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் எனவும், சொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படியே உன் சமயநூல் பேசுதல் கண்டும், மனிதர்களெல்லாருள் சமமாயிருக்க, சைவர்கள் தங்கள் அறியாமையால் அவர்களுட் சிலரை ஆசாரியர்களென்றும் பிராமணர்களென்றும் பெயரிட்டு, அவர்களே உத்தமோத்தமர்களென்று அவர்களை வணங்கி அவர்களுக்குத் தொண்டுசெய்து திரிகிறார்களென்று நீ புலம்புவது என்னை?

## 12. சரீரகத்திப் பிரகரணம்

தினந்தோறும் அனுட்டானம் செபம் பூசை சிவாலய சேவை வேதாசிரமதி சாத்திரபடனம் முதலிய சற்கருமங்களை, சலத்தினாலே விதிப்படி சரீரகத்திபண்ணித் தெளதவஸ்திரம் தரித்துக்கொண்டே செய்தல் வேண்டுமென்றும், அவ்வாறே செய்யாமை பாவமென்றும், சைவநூல்கள் சாற்றுக்கின்றன.

யாத். 10. 11. யெகோவா மோசேயை நோக்கி மூன்றாம் நாளிலே யெகோவா சகலசனங்களுக்கும் பிரத்தியக்ஷமாகச் சீனாய் மலையின்மேலிறங்குவார். ஆதலால் நீ சனங்களிடத்திற் போய், இன்றைக்கும் நாளைக்கும், அவர்கள் தங்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கும்படி செய்து அவர்களைப்

பரிசுத்தப்படுத்தி மூன்றாம் நாளுக்கு ஆயத்தமாயிருக்கும்படி செய்வாயாக. ஷட 40. 12. 13. 16. 31. 32, நீ ஆரோணையும் அவன் புத்திரரையும், சபையின் ஆவாசவாசலில் வரச் செய்து அவர்களைச் சலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து, ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களைத் தரிப்பித்து எனக்கு ஆசாரியத்தொண்டுசெய்யும்படி, அவனுக்கு அபிஷேகம் பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக,—அப்படியே மோசே செய்தான். யெகோவா தனக்குக் கட்டளை இட்ட படியெல்லாம் செய்தான். அவ்விடத்திலே மோசேயும், ஆரோனும் அவனுடைய புத்திரரும், தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளை இட்டபடி அவர்கள் சபையின் கூடாரத்திற் பிரவேசிக்கிற பொழுதும், வேதிகையைச் சமீபிக்கிறபொழுதும் கழுவுவார்கள். ஷட 30. 17—21. யெகோவா மோசேயை நோக்கி, கழுவுகிறதற்குப் பித்தனையினாலே ஒருதொட்டியையுண்டு பண்ணு. அதின்பாதமும் பித்தனையாயிருக்கவேண்டும். அதைச் சபையின் ஆவாசத்துக்கும் வேதிகைக்கும், இடையில் வைத்து, அதிலே சலம்வார்க்கவேண்டும். அதில் ஆரோனும், அவன் புத்திரரும், தங்கள் கைகால்களைக் கழுவக் கடவார்கள். அவர்கள் சபையின் ஆவாசத்தில் பிரவேசிக்கும்பொழுதும், யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தும்படி தொண்டுசெய்ய வேதிகைக்குச் சமீபிக்கும்பொழுதும், சாவாதபடி சலத்தினால் தங்களைக் கழுவக்கடவார்கள். இது தலைமுறை தலைமுறையாக அவனுக்கும், அவன் சந்ததியாருக்கும், சித்திய நியமமாயிருக்குமென்றார்.

இப்படியே சரீரசுத்தி அத்தியாவசியகமென்றும், அது செய்யாதார் தண்டிக்கப்படுவார்கள் என்றும், உன் சமயநூல் பேசுதல் கண்டும், நீ எங்களை இகழ்வது மடமையன்றோ?

### 13. ஆசௌசப் பிரகரணம்

சனனமரணங்களினாலே ஆசௌசமுண்டு என்றும், அது விதித்த கால எல்லையிலே பிராயச்சித்தத்தால் நீங்குமென்றும், ருதுமதிக்கு மூன்றுநாள் ஆசௌசமுண்டு என்றும், அது நான்காம்நாள் பிராயச்சித்தத்தாற்றீரும் என்றும் இவ்வாசௌசங்களுடையவர்களைத் தீண்டலாகாது என்றும், சைவநூல்கள் சாற்றுகின்றன.

லேஷி. 12. 1-5. யெகோவா மோசேயை நோக்கி, நீ இஸ்ரவேற்சந்ததியாரிடத்தில், ஒரு ஸ்திரீ கருப்பவதியாகி ஆண்பிள்ளை பெற்றாள். அசுசியினிமித்தம் ருதுமதியைப் போல ஏழுநாள் அசுசியாயிருக்கக்கடவள். எட்டாந்தினத்தில் அந்தப்பிள்ளை தன் அக்கிரசருமத்தில் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். பின்பு அவள் முப்பத்துமூன்று நாள்வரைக்கும் உதிரசுசியினிலைமையி லிருப்பாளாக. சுசிக்கேற்றதினங்கள் நிறைவேறுமானவும், எந்தப் பரிசுத்தவஸ்துவையும் பரிசிக்கவும், பரிசுத்தஸ்தானத்திற் பிரவேசிக்கவும் வேண்டாம். பெண்பிள்ளையைப் பிரசவித்தால் ருதுமதியைப்போல இரண்டுவாரம் அசுசியாயிருந்து, பின்பு தன்னுதிரசுசியினிலைமைக் கேற்ப அறுபத்தாறு நாளிருக்கக் கடவள். ஷட 21. 1—3. யெகோவா மோசேயை நோக்கி, ஆரோனுடைய புத்திராகிய ஆசாரியர்களில் எவனாகிலும் தன்சனத்தாரில் ஒருவன் மரித்தால், அசுசியாயிருக்கப் படாது. தன்பிதாவும் மாதாவும் புத்திரனும் புத்திரியும், சகோதரனுமாகிய தன்கிட்டின உறவின்முறையாருக்காகவும், தன் கிட்டின இனத்தாரும் புருஷனில்லாத கன்னிகையுமாகிய தன் சகோதரிக்காகவும் அசுசியாயிருக்கலாம். ஷட 11. 39. உங்களுக்கு ஆகாரத்துக்கான மிருகஞ் செய்தால்,

அதின் பிணத்தைப் பரிசிக்கிறவன் சாயங்காலபரியந்தம் அசுசிப்பட்டிருப்பானாக. ஷட. 15. 19—24. ருதுமதியான ஸ்திரீ தன்சரீரத்தின் ஊறலினிமித்தம் ஏழுநாளளவும் அசுசியாயிருப்பாள். அவளைப் பரிசிக்கிறவன் எவனோ அவன் சாயங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான். அவன் அசுசியாயிருக்கையில் அவள்படுத்த எந்தப்படுக்கையும் அவளிருந்த எந்த ஆசனமும் அசுசியாயிருக்கும். அவளுடைய படுக்கையைப் பரிசிக்கிறவனெவனோ அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, சலத்திலே ஸ்நானம் பண்ணக்கடவன்: சாயங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான். அவன் இருந்த ஆசனத்தைப் பரிசிக்கிறவன் எவனோ அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சலத்திலே ஸ்நானம்பண்ண வேண்டும். சாயங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான். அவளுடைய படுக்கையின்மேலாகிலும் அவளுடைய ஆசனத்தின் மேலாகிலும் இருந்த யாதொன்றைப் பரிசித்தவன் சாயங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான். ருதுமதியாவ: ஸ்திரீயுடன்படுத்தும், அவளால் தீண்டப்பட்டுமிருக்கிற எந்தப்புருஷனும் ஏழுநாள் அசுசியாயிருப்பான். அவன் படுக்கும் படுக்கையும் அசுசியாகும். இன்னும் ஆசனசங்களைப்பற்றி மேற்படி புத்தகம். 11, 12, 13, 14, 15, 21. அதிகாரங்களிலே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படியே, சன்னமரண முதலியவைகளால் விதித்த கால எல்லைவரைக்கும் ஆசனசமுண்டென்றும், அது பிராயச்சித்தத்தால் நீங்குமென்றும், உன் சமயநூல் பேசுதல் கண்டும், நீ எங்களை நோக்கி, சன்னாசனசம மரணாசனசம் உண்டென்று சொல்கின்றீர்களே! அதற்கு உருவமுண்டா? பிரேதமுதலியவற்றைத் தீண்டில் அது தீண்டினவனைத் தொடருமா? அது பிராயச்சித்தம் செய்தாலன்றி நீங்காதா? என்று தூஷிப்பது என்னை?

## 14. நிபந்தத்திரவியப் பிரகரணம்

சிவாலயங்களுக்குத் தங்கள் தங்களாலியன்றபடி நிபந்தத் திரவியங்களைக் கொடுத்தல் புண்ணியம் என்று சைவநூல்கள் சொல்லுகின்றன.

யாத். 25. 1—7. யெகோவா மோசேயை நோக்கி, இஸ்ரவேல்சந்ததியார் எனக்குக் காணிக்கையைக் கொண்டு வந்து செலுத்தும்படிக்கு, அவர்களுடனே பேசுவாயாக. இஷ்டத்துடன் மனப்பூர்வமாய்க் கொடுப்பவன் எவனோ, அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக. நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன: பொன், வெள்ளி, பித்தளை, நீலம், தூயிரம், சிவப்பு என்னும் நிறங்களையுடைய மெல்லிய பஞ்சிநூல், வெள்ளாட்டு மயிர், சிவப்புவன்னங்கொடுத்த ஆட்டுக்கடாத்தோல், தகசின் தோல், சீத்தீம்மரம், விளக்கெண்ணெய் அபிஷேக தைலத்துக்குப் பரிமளதிரவியங்கள், தூபத்துக்கு, சுகந்தவருக்கங்கள், கோமேதகரத்தினம், எபோத்து வஸ்திரத்திலும் மார்புப்பதக்கத்திலும் பதிக்கும் இரத்தினங்கள், என்னு மிவைகளாம். ஷட. 35. 4—9. வசனங்களில் இவ்வாறே சொல்லப்பட்டிருக்கின்றது. ஷட. 22. மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர்கள் யாவரும் அஸ்தகடங்களும்; காதணிகளும், மோதிரங்களும், ஆரங்களுமாகிய சகலவிதப் பொன்னு பரணங்களையுங் கொண்டு வந்தார்கள். எண். 7. 3. இவ் விரண்டு பிரதானிகள் ஒவ்வொருவண்டிலும், ஒவ்வொருவன் ஒவ்வொருமாமாக, ஆறுகுலால் வண்டில்களையும், பன்னீரண்டு மாடுகளையும் யெகோவாவுடைய சந்திதியில் காணிக்கையாகச் செலுத்தும்படி ஆவாசத்துக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். ஷட. 13—17. அவனுடைய காணிக்கையாவது,

ரைவேத்தியத்துக்கு எண்ணெயிற் பிசைந்த மெல்லியமாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தானத்து வேஷக்கலாக நூற்று முப்பது வேஷக்கல் நிறைகொண்டதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது வேஷக்கல் நிறைகொண்ட ஒரு வெள்ளிக்கலமும், தூபவருக்கம் நிறைந்த பத்துவேஷக்கல் நிறை கொண்ட ஒரு பொற்கிண்ணமும், தகனபலிக்கு ஒரு இளங்காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வருஷத்து ஒரு ஆட்டு குட்டியும், பிராயச்சித்தத்துக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும், ஸ்தோத்திரபலிக்கு இரண்டுமாமுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வருஷத்து ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இவையே அம்மினதாபின் புத்திரனாகிய நாக்ஷோனுடைய ரைவேத்தியம். இன்னு மிவ்வாறே நிதனேல் எலியாம் முதலிய பிரபுக்கள் காணிக்கை செலுத்தினார்கள் என்பது இவ்வதிகாரத்திலேதானே சொல்லப்பட்டிருக்கின்றது. யாத். 30. 15. உங்கள் ஆத்து மங்களின் பொருட்டுப் பிராயச்சித்தம் பண்ணும்படி நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்கும் பொழுது, செல்வர், அரைச்சேக்கலுக்கேறக் கொடுக்கவும் வேண்டாம்; தரித்திரர், அதற்குக் குறையக் கொடுக்கவும் வேண்டாம். 2. இரா. 12. 13, 14, 16. யெகோவாவின் ஆலயத்திற்கொண்டு வரப்பட்ட பணத்தினால், யெகோவாவின் ஆலயத்துக்காக வெள்ளிக்கிண்ணங்களும், திரிவெட்டிகளும், பாத்திரங்களும், எக்காளங்களும், எந்தப் பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்படவில்லை. யெகோவாவின் ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி அதை வேலைக்காரருக்குக் கொடுத்து விட்டார்கள். குற்றத்தினிமித்தமும்; பாவத்தினிமித்தமும் கொடுக்கப்பட்டபணம், யெகோவாவின் ஆலயத்தில் கொண்டு வரப்படவில்லை; அது ஆசாரியர்களுக்கு உரியது. மத். 8. 4.

பின்பு யேசு, நீ இதை ஒருவனுக்கும் சொல்லாதபடி சாவ நான்மாயிரு; போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, அவர்களுக்குச் சாட்சியாக, மோசேவிதித்த காணிக்கையைச் செலுத்துவாயாகவென்றார். மத். 2. 11. பின்பு அவர்கள் அந்தவிட்டிலே பிரவேசித்து, அதின் (யேசுவின்) மாதா வாகிய, மரியாளோடே பிள்ளையைக்கண்டு, வணக்கமாய் விழுந்து, அதை நமஸ்கரித்தார்கள். அன்றியும் அவர்கள் நங்கள் பொக்கிஷப்பெட்டிகளைத் திறந்து, பொன்னையும், தூந்துருவையும், வெள்ளைப்பொளத்தையும், அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

இப்படியே உன்கடவுள் தமக்குக் காணிக்கை தரும்படி விதித்தார் என்றும், அவ்வாறே அவர் பத்தர்கள் செய்தார்கள் என்றும், உன் விவிலியநூலுணர்த்துதல் கண்டும், சிறிதாயினும் ஆராய்ச்சியின்றி எங்களை நோக்கி, மனிதருக்குப் பரிதானம் கொடுத்தல்போல நீங்கள் எல்லாப்பொருள்களையு முடைய கடவுளுக்குப் பொன் வெள்ளி முதலியவைகளைக் கொடுக்கின்றீர்களே! இதனாலே கடவுள் பிரியப்படுவாரா? இது புண்ணியமாகுமா? என்று சொல்லி இகழ்கின்றாய்.

## விவேசனம்

புண்ணியஸ்தலப் பிரகரணமுதலாக நிபந்தத்திரவியப் பிரகரணமீறாக உள்ள பிரகரணங்களிலே, உன்சமயநூலாகிய விவிலியநூலினின்றும் எடுத்துக்காட்டப்பட்ட வசனங்களினாலே, புண்ணியஸ்தல யாத்திரை முதலிய கிரியைகள் செயற்பாலன என எங்கள் சமயநூலில் விதிக்கப்பட்டவாறே உன் சமயநூலினும் விதிக்கப்பட்டமையைத் தெளிவுறக் காட்டினோம். நாங்கள் எங்கள் சமயநூலில் விதிக்கப்பட்ட கிரியை

களை விடாது செய்து வருகின்றோம். நீயோ உன் சமய நூலில் விதிக்கப்பட்ட கிரியைகளைச் செய்யாமல் வெறுத்து ஒழித்ததுமன்றி, ஐயையோ பாவி! எங்களை நோக்கி, நீங்கள் செய்யும் இக்கிரியைகள் எல்லாம் பயனில்லாதனவாம்; ஆகவே இவைகளைச் செயற்பாலனவென விதித்த உங்கள் கடவுள் முற்றறிவுடைய மெய்க்கடவுள் அல்லர் என்று இகழ்தலும் செய்கின்றாய்; செய்யவே, உன் சமயநூலில் விதித்தகிரியைகளும் அவ்வாறே பயனில்லாதன என்றும், அவைகளை விதித்த யெகோவாவும் அவ்வாறே மெய்க்கடவுள் அல்லரென்றும் இகழ்கின்றவனாயியே.

எங்கள் கடவுளாகிய யேகோவா பிதாக் குமாரர் பரிசுத் தாவி என மூவராயிருப்பார். அவர்களுள், குமாரர் எனப் பட்டவர் மனித அவதாரமெடுத்து, யேசுக்கிறிஸ்து எனப் பெயர்பெற்று, அக்கிரியைகள் எல்லாவற்றையும் தள்ளி விட்டார். ஆதலால், நாங்கள் அவைகளைச் செய்யாதொழித் தனம் என்பாயாகில்; உன் யேகோவா அக்கிரியைகள் தலை முறைதோறும் நித்தியமும் செயற்பாலன என்று விதித்திருக்கின்றாரே. அதற்குப்பிரமாணம்: ஆதி. 17. 7, 12, 13. யாத். 12. 14, 17. ஷே. 28, 43. ஷே. 29. 9, 28, 42. ஷே. 30, 8, 10, 21, 31. ஷே. 31. 13, 16. ஷே. 40. 15. லேவி. 3. 17. ஷே. 6. 22. ஷே. 7. 33, 35. ஷே. 10. 11, 15. ஷே. 16. 29, 31, 34. ஷே. 17. 7. ஷே. 22. 3. ஷே. 23. 14, 21, 41. ஷே. 24. 3, 8, 9. எண். 10. 8. ஷே. 18. 11, 19, 23. ஷே. 19. 10. ஷே. 28. 6. என்னுமினவகளாம். யேசுக்கிறிஸ்து இப்படி நித்தியமும் தலைமுறைதோறும் செயற்பாலனவெனத் தமது பிதாவாகிய யெகோவாவால் விதிக்கப்பட்டவைகளைப் பயனில்லாதன என்று தள்ளினாரெனில், தாம் அவரினும் நுண்

ணறிவுடையரெனக்காட்டி, அவருக்கு விரோதியாயினாரே. இப்படி மாறுபட்ட இருவரைச் சமமாகிய அறிவும் ஆற்றலும் முடையரென்று நீ கொள்வது எப்படி?

அக்கிரியைகளைத் தள்ளுதல் பிதாவாகிய யெகோவாவுக்கும் ஒத்த கருத்தே என்பாயாகில்; அவர்தமக்கு அது கருத்தாமாயில் அவை பின்னர் இன்னகாலத்திலே தள்ளப்படும் என முன்னுணர்ந்து காலவரையறை குறித்திருத்தல் வேண்டும்; அங்ஙனங்குறியாது “நித்தியநியமம்” எனக் கூறினமையாலும், பின்னர்ப் பயனில்லவெனத் தள்ளற்பாலனவற்றை முன்னர்ப் பயனுடையனவெனக் கொண்டு விதித்தார் எனப்பட்டு இயற்கையுணர்வில்லாதார் என முடிதலாலும், அவர்க்கு அது கருத்தன்றென்க. இன்னும், நித்தியநியமம் என்று யெகோவா விதித்தபடி கிறிஸ்துநாதருக்கு விருத்த சேதனம் பண்ணப்பட்டது என்றும், அவருடைய பிதா மாதாக்கள் அவரைத் தேவாலயத்துக்குக் கொண்டுபோய் அவர்பொருட்டு யெகோவாவுக்குப் பலியிட்டார்களென்றும், அவர் ஒருகுஷ்டரோகியைச் சொஸ்தப்படுத்தி, அவனைநோக்கி, ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசேயின் கட்டளைப்படி நீ சுத்தமானதைக்குறித்துப் பலிசெலுத்துவாயாக என்று கட்டளையிட்டாரென்றும், உற்சவகாலங்களிலே தேவாலயசேவை செய்தார் என்றும், மத்தேயு மாற்கு லூக்கா யோவான் எழுதிய சிவீசேஷங்களிலே சொல்லப்பட்டிருத்தலால், அவருக்கும் அது கருத்தன்றென்க.

மனிதர்கள் சகலரும் பாவினானபடியினாலே, அவர்கள் பொருட்டு யேசுக்கிறிஸ்து மனிதராய்ப்பிறந்து சிலுவையிலிறையுண்டு மரிப்பார் என்பதனை முன்னுணர்ந்து, அதற்கு அறிகுறியாகவே இக்கிரியைகளை யெகோவா விதித்தார்.

ஒருபொருளைக்காட்டும் அறிகுறியானது தன்னாலே காட்டப் படும் அப்பொருள் கைவரும்வரைக்கும் பயன்பட்டு, அது கைவந்தபின்னர்ப் பயன்படாதொழியுமே; அவ்வாறே யேசுக் கிறிஸ்துவின் மரணத்தைக்காட்டும் அறிகுறியாகிய இக் கிரியைகள் அது நிகழும்வரைக்கும் பயன்பட்டு அது நிகழ்ந்த பின்னர்ப் பயன்படாதொழிந்தன என்பாயாகில்; அங்ஙன மாயின், கிறிஸ்துநாதர் மரணித்த உடனே, இக்கிரியைக ளெல்லாம் பயனில்லன எனக்கொண்டு ஒழிக்கப்படுதல் வேண்டும்: அங்ஙனம் ஒழிக்கப்படாது, அக்கிறிஸ்துவின் அப்போஸ்தலராகிய பவுல் முதலியோரார் செய்யப்பட்டன வென்பது, அப. 18. 18—21. “பவுல் தான் முன்பண்ணின சங்கற்பத்தினிமித்தம் கெங்கிரேயாவிலே தலைச்சொளரம் பண்ணிப் பிரிஸ்கிலல்லாரும் அக்விலாவுமானவர்களுடன் சூரிய தேசத்திற்குக் கப்பலேறிச்சென்றான். அவன் எபேசு நகரத்தைச் சேர்ந்தபொழுது, அவர்களை விட்டுநீங்கி, ஆலயத் தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷனை பண்ணினான். அவர்கள் அவனைச் சிலகாலம் தங்களுடன் இருக்கவேண்டும் என்று கேட்க, அவன் சம்மதியாமல், வருகிற உற்சவத்தை ஆசரிப்பதற்கு எதுவிதமும் நான் யெரூஷலேயில் இருக்க வேண்டும்; தேவனுக்குச் சித்தமுண்டானால், திரும்பி உங்க ளிடத்தில் வருவேன் என்றுசொல்லி, அவர்களுடைய உத்தரவைப் பெற்றுக்கொண்டு கப்பலேறி எபேசவை விட்டுப் புறப்பட்டான்.” என்பதனாலும், ௨௨. 21. 26. “மறுநாளிலே பவுல் அந்த மனுஷரைச்சேர்த்து அவர்க ளுடனே தானுள் சத்திசெய்துகொண்டு, தேவாலயத்திற் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலிகொடுக்கப்படுமளவும். சத்தமாவதற்கான நாட்களை நான் கிறைவேற்றுவேன் என்று அறிவித்தான்” என்பதனாலும்,

௨௨. 16. 3. “பவுல் தீமோத்தேயுக்கு விருத்தசேதனம் பண்ணினான்.” என்பதனாலும் தெளிவுறத் தோன்றுத லானும், பின்னர் அப் பவுல் எபிரேயருக்கு எழுதிய நிருபத் திலே பலியையும், உரோமா நகரத்தாருக்கு எழுதிய நிருபத் திலே விருத்தசேதனத்தைபுமாதீரமே விலக்கினன்றி வேறொன்றையும் விலக்காமையாலும், அந்தப் பவுல் மனிதனையன்றித் தேவனல்லாமையாலும், தேவனாகிய கிறிஸ்துவின்சொற்பற்றி விலக்கினெனில், அவர் மரித்த வுடனே தான் அக்கிரியைகளைச் செய்யாதொழித்துவிடுவனே அங்ஙனபின்மையானும், கிறிஸ்துநாதர் விலக்கினாரென்பது புதிய உடன்படிக்கையில் யாண்டும் பெறப்படாமையாலும், யார் விலக்கினும் யெகோவா நித்தியநியமமெனக் கூறியதற்கு மாறுபடுதலானும், நீ கூறுவது எவ்வாற்றானும் பொருந் தாது.

இன்னும், யெகோவா பழையவுடன்படிக்கையில் விதித்த கிரியைகளெல்லாம் அறிகுறிகள் எனக்கூறியே, அங்ஙனமாயில், அக்கிரியைகளெல்லாம் இன்னது இன்னதற்கு அறிகுறியெனப் பொள்ளெனப் புலப்படினன்றி பயன்படுதல் கூடாமையாலும், அங்ஙனம் இன்னகிரியை இன்னதற்கு அறிகுறியெனத் தெளிவுற யெகோவா விதித்தாரென யாண்டும் கூறப்படாமையாலும், கூறப்படாதாகவே, அக் கிரியைகளை அனுட்டித்த மோசேமுதலியவர்கள், அவைகள் அறிகுறியெனவும் அவ்வறிகுறிகள் காட்டும் பொருள்கள் இவைகளெனவும் அறிந்திரார்களாகையானும், அறிந்திரா கள் ஆகவே அவைகளாற் பயன்பெற்றிலர்கள் என்பது தெள்ளிதிற்பெறப்படுதலானும், நீ கூறுவது சற்றும் பொருந்தாது. இப்படிப் பொருந்தா உரைகள் பல பிதற்று தலை இனியொழித்துவிடு.



எங்கள் சமயமுதனூல்களாகிய சிவாகமங்கள் கிரியா காண்டம் ஞானகாண்டம் என இருபகுதியினவாம். அவற்றுள், பின்னைய காண்டத்தாற் பிரதிபாதிக்கப்படும் சிவஞானமே பரமமாகிய முத்திக்கு நேரே காரணமாம். முன்னையகாண்டத்தாற் பிரதிபாதிக்கப்படும் கிரியைகள் அந்தச்சிவஞானத்தையுதிப்பித்து முத்தியைப் பயப்பித்த வால் பரம்பரைக் காரணமாம். அக்கிரியைகள் எல்லாம் சிவ ஞானத்திற்கு அறிகுறிகளாகும். அது பசுக்களாகிய எங்கள் யுத்தியினால் இடர்ப்பட்டு அமைக்கப்பட்டதன்று. சிருட்டி காலத்திலே சைவாகமங்களில் அக்கிரியைகளை விதித்த அதிபரமாப்தராகிய சிவனே அக்கிரியைகளுள் இன்னது இன்னதற்கு அறிகுறியென அவ்வாகமங்களிலேதானே தெளிவுறத் திருவாய்மலர்ந்தருளியிருக்கின்றார். முத்திக்கு நேரே சாதனமாகிய சிவஞானங் கைவரும் வரைக்கும் இக் கிரியைகளை யாவரும் தங்கள் தங்கள் பக்குவத்துக்கிசைய ஆசாரியர் உபதேசித்தபடி செய்தல்வேண்டும் எனவும் சிவ ஞானங் கைவந்தபின்னர் அவைகளைச் செய்யாதொழியினும் ஒழியலாம்; பரோபகாரத்தின் பொருட்டு அவைகளைச் செய்யினும் செய்யலாம் எனவும், அக்கடவுளே அருளிச் செய்திருக்கின்றார். இப்படியே பூர்வாபர விரோத முதலிய தோஷங்கள் இன்றிவிளங்கும் சிவப்பிரணீதமாகிய சைவாக மங்களைக் குருமுகமாக உணர்ந்து, அவைகளால் விதிக்கப் படும் சிவஞானசாதனமாகிய கிரியைகளை நாங்கள் செய்து வருகின்றோம். இவ்வுண்மையை நீ சிந்தாயினும் ஆராய்ந் தறியாமையாலும், நான்பிடித்த தேசாதிப்பன் என்னுங் கருத்தினாலும், எங்கனையும் எங்கள் சமயத்தையும் வேண்டிய வாரே இந்நாள்களும் இகழ்ந்தமைபோல இன்னும் அவ்

விகழ்தலே தொழிலெனக்கொண்டு, உன் வாழ்நாளை வீணா காகப் போக்காமல் மெய்யுணர்வைப்பெற்று உய்குதி, உய்குதி.

## 15. சிவசின்னப் பிரகரணம்

சிவமந்திரங்கொண்டு விதிப்படி தகிக்கப்பட்ட கோமய மாகிய விபூதியும், அவ்வாறே விதிப்படி பிரதிட்டை செய்யப் பட்ட உருத்திராக்ஷமணியும், முறையே பசுமல நீக்கத்துச் சிவத்துவக்குறியாயும், சிவனது திருக்கண்ணிற்றோன்றும் திருவருட்குறியாயும் இருத்தலாலும், தம்மைத் தரிப்பவர்களை, நாம் சர்வலோகாதி நாயகராகிய பரசிவனுடைய அடிமைகள் என்று இடைவிடாது நினைந்து, தங்கள் மனம் வாக்குக் காயம்மூன்றையும் சிவத்தொண்டுகளிலே செலுத்து வித்து, அவர்களைச் சிவனடியார்களோடு சேர்த்தற்கும், அவர்களைக் காண்பவர்களியாவரையும், இவர்கள் எம்பெருமானாகிய சிவனுக்கு அடிமைபூண்டவர்கள் என்று தெளிந்து அவர்கள்மேற் பத்திபண்ணுவித்தற்கும், ஏதுவாயிருத்தலாலும், அவைகள் சைவசமயமே சற்சமயம் என்று நினைந்து, அதன்வழிநிற்கப் புகுந்த யாவரும் விதிப்படி நித்தியமுந் தரிக்கற்பாலனவாகிய சிவசின்னங்களாமென்று வேதாகமங்களெல்லாம் விளம்புகின்றன.

எண். 19. 5, 9. கடாரியின்தோலும் மாமிசமும் இரத்தமும் சாணியும் எரிக்கப்படவேண்டும்; சுசியாயிருக்கிறவ றெருவன் அந்தக் கடாரியின் சாம்பலைப் பாளயத்திற்குப் புறம்பே சுசியான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேற் சந்ததியின் சபையார் நிமித்தம் சுசிசெய்யும் சலத்தின்பொருட்டு வைக்கப்படவேண்டும்; அது பாவத்

தைப் பரிகரிக்கும். எபி. 9. 13. காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், கடாரியின் சாம்பலும், அசுசிப் பட்டவன் மேலேதெளிக்கப்பட்டு, சரீர அசுசி பீக்கி அவனைச் சுத்திகரிக்கும். எண். 15. 37—40. யெகோவா மோசேசை நோக்கி, நீ இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் உங்கள் தலைமுறை தோறும் வஸ்திரங்களின் ஓரங்களில் குஞ்சங்களை உண்டாக்கி, ஓரத்தின் குஞ்சத்திலே நீலநாடாவைக் கட்டவேண்டும். உங்களுக்காக அது குஞ்சத்திலே இருக்கவேண்டும். அதைப் பார்த்து வியபிசாரமார்க்கமாய்ப் போகிற உங்கள் சுவ இருதயத்துக்கும் உங்கள் சுவகண்களுக்குமேற்க நடவாமல், என் சகல கட்டளைகளையும் நினைத்துக் காத்து உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராகும்படி நீங்கள் பார்த்து, யெகோவாவின் சகலகட்டளைகளையும் கைக்கொள்ளும்படி நினைக்கும் பொருட்டு, அது உங்களுக்கு ஒரு குஞ்சமாயிருக்கவேண்டும். யாத். 12. 22, 23. இஸ்ரவேலர் எனிபுதேசத்திலிருந்த பொழுது யெகோவாவிதித்தபடி ஆட்டிரத்தத்தினாலே தங்கள் தங்கள் வாசல் நிலைக்காவிரண்டிலும் நிலையின்மேல் விட்டத்திலும் அடையாளமிட்டு வைத்தார்கள் என்றும், அந்தத் தேசத்தாரைக் கொல்லும்படி யெகோவாவாலனுப்பப்பட்ட தூதர் அவ்வடையாளம் உள்ளவீடுகளிற் போகாமல் அவ்வடையாளம் இல்லாதவீடுகளிற் போய் அங்குள்ள தலைப் பிள்ளைகளைக் கொன்றென்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. வெளி. 9. 4. தேவனுடைய முத்திரையை நெற்றிகளில், தரியாதமலுஷர்களை மாத்திரமே வருத்தப்படுத்துகிறதற்கு அவைகளுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது.

நீ உன்சமய தூலிலுள்ள இவ்வசனங்களை வாசித்தறிந்து கொண்டும், கோதுமை அப்பத்தையும் திராட்சரசத்தையும்

உன் தேவனாகிய கிறிஸ்துவின் மாமிசமும் இரத்தமுமாக வேணும் அவைகளுக்கு அறிகுறியாகவேணும் பாவித்து உட்கொண்டு கொண்டும், நாங்கள் சிவசின்னமாகிய விபூதி உருத்திராக்ஷம் தரித்தலை இசுழ்வது நீதியன்றே.

## 16. தியானுதிப் பிரகரணம்

சிவமந்திரத்தைக் குருமுகமாக அறிந்து, தினந்தோறும் கண்ணினாலே ஆனந்த அருவ்சொரிய அமுலிடைப்பட்ட மெழுகுபோல மனங்கசிந்துருகச் சிவனைத் தியானித்து அச்சிவமந்திரத்தை விதிப்படி அதன் பொருளைவிடாது சிந்திக்குஞ் சிந்தையோடு செபம் பண்ணுதலும், அவருடைய திருநாமங்களையும் கீர்த்தனங்களையு மெடுத்தெடுத்துச்சொல்லி அவரை ஸ்தோத்திரம் பண்ணுதலும், புண்ணியமென்று சிவசாத்திரங்கள் செப்புகின்றன.

1. நாளா. 16. 8—10. யெகோவாவைத் துதித்து அவருடைய நாமத்தைச் சொல்லிப் பிரார்த்தனைபண்ணுங்கள்; அவருடைய கிரியைகளைச் சனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்தங்கள். அவரைப் பாடுங்கள்; அவரைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய ஆச்சரியமான கிரியைகளெல்லாவற்றையும் தியானித்துச்சொல்லுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தின் மேன்மையைப் பாராட்டுங்கள். கொலோ. 3. 16. சங்கீதங்களினாலும், கீர்த்தனங்களினாலும், ஞானப் பாட்டுக்களினாலும், ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லி, பத்தியோடு மனசிலே கர்த்தருக்கென்று பாட்டுப் பாடுங்கள். 1. தெச.. 5. 17. இடைவிடாமற் பிரார்த்தனை பண்ணுங்கள். உரோ. 15. 11. புறத்தேசத்தாரே நீங்க

வானைவரும் கர்த்தாவை ஸ்தோத்திரியுங்கள்: சனங்களே நீங்களனைவரும் அவரைத் துதியுங்கள். மத். 6-ம். அதி காரத்திலே யேசுக்கிறிஸ்து தமது சிஷரானோக்கி, யெகோவா வைப் பிரார்த்தனை செய்யவேண்டுமென்றும் அது செய்யும் முறைமை இதுவென்றும் உபதேசித்து, “பரமண்டலங்களி லிருக்கிற எங்கள்பிதாவே” என்பதை முதலிலுடைய ஒரு பிரார்த்தனையை உண்டாக்கிக் கொடுத்தாரென்று சொல்லப் பட்டிருக்கின்றது.

இவ்வாறே உன் சமயநூலில் விதிக்கப்பட்டமை கண்டு கொண்டும், நீயும் அவ்வாறே தினந்தோறும் உன்கடவுளைப் பாடிப் பிரார்த்தனை செய்துகொண்டும், நாங்கள் எங்கள் கடவுளாகிய சிவனைத் தியானித்து அவருடைய மந்திரத்தைச் செபம்பண்ணி அவரை ஸ்தோத்திரஞ் செய்தலைப் புண்ணிய மன்றென்று இகழ்வது நீதியா!

## 17. நமஸ்காராதிப் பிரகரணம்

கடவுளை விதிப்படி நமஸ்கரித்தலும் பிரதக்ஷிணம் அங்கப்பிரதக்ஷிணம் செய்தலும், புண்ணியமென்று சைவ நூல்கள் சாற்றுகின்றன.

சங். 95. 6. நம்மைச்சிருட்டித்த யெகோவாவை தாம் நமஸ்கரித்து முழங்காற்படியிட்டு ஆராதனைசெய்வோம் வாருங்கள். லேவி. 9. 24. யெகோவாவின் சந்திதியில் சின்றும் அக்கினி தோன்றிவந்து வேதிகையின்மேலிருந்த தகனபலியையும், நிணத்தையும் பட்சித்தது. சனங்களெல்லாரும் அதைக்கண்டமாத் திரத்தில் சத்தமிட்டு முகங்குப்புற விழந்தார்கள். யோசு. 5. 14. அப்பொழுது யோசுவா

தரையிலே முகங்குப்புறவிழந்து நமஸ்காரம்பண்ணி, அவருடனே, என்னுண்டவர் தமது அடியேனுக்கு என்ன சொல்லுகிறீரென்றுவினாவ. மத். 2. 11. பின்பு அவர்கள் அந்த வீட்டிலே பிரவேசித்து அதின் மாதாவாகிய மரியா னோடே பிள்ளையைக்கண்டு, வணக்கமாய் விழந்து, அதை நமஸ்கரித்தார்கள். வெளி. 7. 11, 12. தேவதூதர்யாவரும் சிங்காசனத்தையும், முதியோரையும், நாலுபிராணிகளையும் சூழநின்றார்கள். அவர்கள் சிங்காசனத்துக்கு முன்பாக முகங்குப்புறவிழந்து, ஆமென்: எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், தோத்திரமும், கனமும், பராக் கிரமும், வல்லமையும் சதாகாலமும் உண்டாக்கக்கடவன். ஆமென் என்றுசொல்லித் தேவனை நமஸ்கரித்தார்கள்.

இப்படியே உன் சமயநூலிலே முழங்காற்படியிடுதலும் நமஸ்காரம் பண்ணுதலும் புண்ணியமென விதிக்கப்பட்டமை கண்டுகொண்டும், அவைகளுள் முழங்காற்படியிடுதலை நீயும் புண்ணியமென்று செய்துகொண்டும், நாங்கள் எங்கள் கடவுளை நமஸ்கரித்தலையும் பிரதக்ஷிணம் அங்கப் பிரதக்ஷிணம் செய்தலையும் புண்ணியமல்லவென்று இகழ்கின்றாயே, விவேக மில்லாதவனே, எங்கள் அவயவங்களிலே இரண்டு மாத்திரம் கர்த்தாவுக்கு முன்னே நிலத்திற்கேயும்படி வணங்குதல் புண்ணியமென்று அவ்வாறே செய்கின்ற நீ எட்டு அங்கம் பூமியிற்பட நமஸ்காரம்பண்ணுதல் அதன் மிகவும்திகமென்றும், ஒருமுறை பிரதக்ஷிணம்செய்து நமஸ்காரம் பண்ணுதல் அதினும் மிக அதிகமென்றும், அங்கப்பிரதக்ஷிணஞ் செய்து நமஸ்காரம்பண்ணுதல் அநேகமடங்கு அதிகமென்றும் அறியக்கடவாய்.

## 18. சிவபுராணப் பிரகரணம்

சிவபுராணங்களிலே சிவனுடைய மகிமைபும், அவரானே விதிக்கப்பட்ட சிவபுண்ணியங்கள் பசுபுண்ணியங்களும், அவைகளைச் செய்யும் முறைமையும், அவைகளைச் செய்தவர்கள் பெற்ற பெரும்பேறும், சிவத்துரோகம் முதலிய பாவங்களும், அவைகளைச் செய்தவர்கள் பெற்றதண்டமும், சொல்லப்படுகிறபடியால், அவைகளை அறிந்தவர்களுக்குப் பாவங்களிலே வெறுப்பும், புண்ணியங்களிலே, விருப்பும், சிவனிடத்திலே பத்தியும் உதிக்கும். ஆதலால், அச்சிவபுராணங்களை ஆலயம்மடம் முதலிய பரிசுத்தஸ்தானங்களிலே அன்புடனே விதிப்படி பூசித்து வாசித்தலும், பிரசாரம் பண்ணுதலும், கேட்டலும் புண்ணியம் என்று சைவநூல்கள் சாற்றுகின்றன.

நிக. 9. 3. அவர்கள் தங்கள் தங்கள் ஸ்தானங்களிலே நின்றுகொண்டு ஒருசாமமட்டும் தங்கள் தேவனாகிய யெகோவாவின் நியாயப்பிரமாண புஸ்தகத்தை வாசித்தார்கள். 1. தெச. 5. 27. இந்த நிருபத்தைப் பரிசுத்தமான சகோதரர் யாவரும் வாசிக்கும்படி செய்யவேண்டுமென்று, கர்த்தரைக் கொண்டு உங்களை ஆணை இடுவிக்கின்றேன். கொலோ. 4. 16. இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின், இலாவோ திக்கையா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்.

உன்சமய நூலிலே இப்படிப் பேசப்பட்டமை கண்டு கொண்டும், நாங்கள் எங்கள் சிவபுராணங்களை வாசித்தல் பிரசரித்தல் கேட்டல்களினாலே யாதொருபயனும் இல்லை யென்று பேசுகின்றாய். அப்படியாயின், நீ உன்சமயநூலை வெகுபொருள் செலவிட்டு அச்சிற்பதிப்பித்து அநேகர் வாசிக்கும்படி கொடுப்பது என்னை? நீ வாசித்து அதன் பொருளைப் பிறருக்குச் சொல்வது என்னை? இப்படித் தனக்

கொரு நியாயம் பிறர்க்கொரு நியாயம் பேசலாமா? நாங்கள், நாங்கள் சிவபுராணங்களை வாசித்தல் பிரசரித்தல் கேட்டல்களினாலே பெரும்பயனுண்டென்பதைச் சகல பிரமாணங்களினாலும் பூரணமாயறிந்திருக்கிறோம்.

## 19. புண்ணியதீர்த்தப் பிரகரணம்

சிவகங்கை கங்கை சேது முதலியன சிவனது அருட்சத்தி பதிதலால் புண்ணியதீர்த்தங்களாம் என்றும், அவைகளிலே அன்புடன் விதிப்படி ஸ்நானம் பண்ணுகின்றவர்களுக்குப் பாவங்களும் குஷ்டம் முதலிய நோய்களும் நீங்குமென்றும் சைவநூல்கள் சாற்றுகின்றன.

2. இராசா 5-ம் அதிகாரத்திலே நாமான் என்பவன் யோர்தான் நதியிலே ஸ்நானம் பண்ணினதினால், அவனை வருத்திய குஷ்டரோகம் நீங்கிற்று என்றும், யோவான். 5-ம் அதிகாரத்திலே குருடர் சப்பாணிகள் கும்பின உறுப்பை யுடையவர்கள் முதலான அநேக வியாதிக்காரர் யெருஷலேமி லுள்ள பேதெஸ்தா என்னப்பட்ட குளத்திலே ஸ்நானம் பண்ணினதினாலே சொஸ்தமடைந்தார்களென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. அன்றியும் ஒருவன் உன்சமயத்திலே பிரவேசிக்கும் பொழுது, அவனுடைய அஞ்ஞானமெல்லாம் போக்கி அவனிடத்தே ஞானத்தைப் பதிக்கின்றேமென்று சொல்லி, தண்ணீரினாலே அவனை ஸ்நானம் பண்ணிவிக்கின்றாய்

இப்படியிருக்க நீ எங்களை நோக்கி, பூமியிலே உள்ள மற்றதைத் தண்ணீரைப்பார்க்கிலும் புண்ணியதீர்த்தம் என்னப்பட்டதில் இருக்கும் விசேஷம் யாது? அதிலே ஸ்நானம் பண்ணுதலினால் சரீரத்திலுள்ள அழுக்குப்போமேயன்றிக் குஷ்டம் முதலிய வியாதிகள் நீங்குமா? பாவங்கள் விமோசனமாமா? என்று இகழ்வது என்னை?

நாமான் என்பவனுடைய குஷ்டரோகம் நீங்கினது. தேவதாசனாகிய இலீஷா என்பவன் “நீபோய் யோர்த்தான நதியில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு. உனதுமாமிசம் புதிதாகும்; நீ சுசியாவாய்” என்று சொல்லிய சொல்லினது விசேஷத்தினாலேயன்றி அந்நதியினது விசேஷத்தினால் அன்று என்றும், குருடர் சப்பாணிகள் முதலிய வியாதிகாரர் சொஸ்தமடைந்தது தேவதூதனொருவன் விசேஷகாலத்திலே அந்தக்குளத்திலிறங்கிச் சலத்தைக்கலக்கிய விசேஷத்தினாலேயன்றி அக்குளத்தின் விசேஷத்தினால் அன்று என்றும், நாங்கள் ஒருவனை எங்கள் சமயத்திற் சேர்த்துக்கொள்ளும் பொழுது பரிசுத்த ஆவியானவர் அவனுடைய பாவங்களைக் கழுவிச் சுத்தனாக்குவார் என்பதற்கு அடையாளமாகத் தண்ணீரினால் அவனை ஸ்நானம் பண்ணுவிக்கிறோம் அது எங்கள் சமய ஒழுங்காகச் செய்யும் சடங்கு அதுவன்றி அந்தத்தண்ணீர் அவனுடைய பாவங்களைப்போக்கி அவனைச் சுத்தனாக்குமென்று நாங்கள் உபதேசிப்பதில்லை என்றும் சொல்வாயாகில்; அப். 2. 38, பாவமன்னிப்பின் நிமித்தம் யேசுக்கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்தாவியாகிய வரத்தைப் பெறுவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றதே.

இது புண்ணியதீர்த்தம் இதிலே நாம் விதித்த விதிப்புடியே நம்மேல்வைத்த அன்புடனே ஸ்நானம் பண்ணுகல் புண்ணியம் என்று சர்வசாமர்த்தியமுள்ள சிவன் திருவாய் மலர்ந்தருளினமையாலும் அந்தத்தீர்த்தத்திலே அவருடைய அருட்சத்தி பதிந்திருக்கும். விசேஷத்தினாலும், வற்புடைய அதிலே ஸ்நானம் பண்ணுகின்றவர்களுடைய பாவங்களும் நோய்களும் போமென்பது நிச்சயம்.

## 20. சுவர்ணதானப் பிரகாரணம்

சிவனடியார்களுக்கும், வறியவர்களுக்கும், குருடர் முதலர் நோயாளர் முதலியவர்களுக்கும் பொன் வெள்ளி முதலிய திரவியங்களைக் கொடுத்தல் புண்ணியமென்றும், சிவனடியார்களுக்குக் கொடுக்கும் தானங்கள் ஒன்று அனந்தமாக விருத்தியடையும் என்றும் சைவநூல்கள் சாற்றுகின்றன.

சங். 112. 9. அவன் வாரி இறைக்கிறான், தரித்திரருக்குக் கொடுக்கிறான்; அவன் நீதி என்றும் நிற்கும். அவனுடைய கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். எபி. 13. 16. நன்மையையும் தானதருமத்தையுஞ் செய்யமறவாதிருப்பீர்களாக: இவ்விதமர்ன பலிகள்மேல் தேவன் மிகவும் பிரியமாயிருக்கிறார். உரோ 12. 13. பரிசுத்தர்களுடைய குறைவுகள் நிறைய உதவிசெய்யுங்கள்; அன்னியரை உபசரிக்கக் கருத்தாயிருங்கள். 2. கொரி 9. 6, 7, 12. சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான்; பெருக விதைக்கிறவன் பெருகவே அறுப்பான். அவன் அவன் விசனமாயாவது, கட்டாயமாயாவது அல்ல, தன் தன் மனவிருப்பத்தின்படி கொடுக்கக் கடவன் மனவிருப்பமாய்க் கொடுப்பவனில் தேவன் பிரியமாயிருக்கிறார். உங்களுடைய இந்தக்கிருபையின் கிரியை பரிசுத்தர்களுடைய குறைகளை நிறைவேற்றுவதற்கு மாத்திரமல்ல அனேகர் தேவனை ஸ்தோத்திரிக்கிறதற்கும் மிகவும் உபயோகமாயிருக்கும். மத். 5. 42. உன்னிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவனுக்குக் கொடு; உன்னிடத்திற் கடன் வாங்க விரும்புகிறவனுக்குப் பராமுகம்பண்ணாதே. நீதி. 21. 13. தரித்திரன் ஓலமிடும்போது தன்செவியை அடைத்துக் கொள்ளுகிறவன் தானும் ஓலமிடும்பொழுது கேட்கப்படான். ஷே. 19. 17. தரித்திரனுக்குத் தயைசெய்பவன் யெகோவா

வுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் செய்ததற்கு அவர் பிரதியளிப்பார். 1. யோவா. 3. 17, 18. இவ்வுலகத்தின் பொருளை உடையவன் ஒருவன் தன் சகோதரன் குறைவு படக் கண்டும், தன்னிருதயத்தை அவனுக்கடைத்துக்கொண்டால், அவனுக்குள்ளே தேவனுடைய அன்பு நிலைத்திருக்கிற தெப்படி. என்பிள்ளைகளே! சொல்லினாலும் நாவிலாலும் அல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூர்க்கடவோம். தானி, 4. 27. இராசனே; நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு, நீதியைச் செய்து, உமது பாவங்களையும், தரித்திரருக்குத் தயைசெய்து, உம்முடைய அக்கிரமங்களையும் அகற்றுவிடாக; அப்படியானால் உம்முடைய வாழ்வு நீடித்திருக்கவுங்கடும். லூக். 6. 38. கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குங் கொடுக்கப்படும். லூக். 18. 22. உனக்குண்டானவைகளையெல்லாம் நீ விற்றுத் தரித்திரருக்குக்கொடு. பரமண்டலத்திலே பொக்கிஷத்தைப் பெறுவாய். லூக். 19. 8, 9. சக்கேயு கர்த்தரைநோக்கி, கர்த்தாவே, என்பொருளிற்பாதியைத் தரித்திரருக்குக் கொடுக்கிறேன்; நான் ஒருவனிடத்தில் எதையாயினும் அநியாயமாய் எடுத்திருந்தேனானால், நாலுமடங்காய்ப் பிரதியளிப்பேன் என்றான். யேசு அவனைக்குறித்து, இவனும் ஆபிரகாமின் புத்திரன், இதினிமித்தம் இன்றைக்கு இந்தவீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. அப். 10. 4. தேவனுதன் கொருநேவியை நோக்கி, உன்பிரார்த்தனைகளும் உன்தானதருமங்களும் தேவனுடைய சமூகத்தில் ஒரு ஞாபக்குறியாய்வந்தன. லூக். 12. 33. உங்களுக்குண்டானவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள்; பழையதாய்ப் போகாத பண்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரமண்டலத்திற் சேர்த்துவையுங்கள்; அங்கே திருடன் அணுகான், பூச்சியுங் கெடுக்காது.

இப்படி உன் சமயநூலிலே பேசப்பட்டிருத்தல் கண்டும் நாங்கள்செய்யும் சுவர்ணதானம் புண்ணியம் அன்றென்றும், அதனாலே நாங்கள் பயன்பெறும் என்றும், பாதிரியே! நீ சொல்வது புத்தியீனம்.

## 21. அன்னதானப் பிரகரணம்

சிவனடியார்களுக்கும் வறியவர்களுக்கும் குருடர் முடவர் முதலியவர்களுக்கும் அன்னதானம்பண்ணுதல் மேலாகியபுண்ணியம் என்று சைவநூல்கள் சாற்றுகின்றன.

மத். 10. 42. இந்தச் சிறியவர்களில் ஒருவன் என் சீஷன் என்று அவனுக்கு ஒரு கலசநண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன்பலனையிழந்துபோகானென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன். (ஒருவனுக்குத் தண்ணீர் குடிக்கக் கொடுத்தல் புண்ணியமாகில் அன்னங்கொடுத்தல் அதினும் எவ்வளவு அதிக புண்ணியமாம்.) மத். 25. 34—46. பின்பு இராசா தமது வலதுபாரிசத்திலுள்ளவர்களைநோக்கி, வாருங்கள், என்பிதாவினால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களே! உலக சிருட்டிதொடங்கி உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள். நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போசனத்தைத் தந்தீர்கள்: நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குப் பானத்தைக் கொடுத்தீர்கள்: நான் பரதேசியாயிருந்தேன், நீங்கள் என்னை உங்களிடத்தில் சேர்த்துக் கொண்டீர்கள்: நான் நிருவாணியாயிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்: நான் வியாதியாயிருந்தேன், என்னை விசாரித்தீர்கள்: நான் காவலிலிருந்தேன், என்னிடத்திற்கு

வந்தீர்கள் என்று சொல்ல, நீதிமான்கள் அவருக்குத் தரமாய் கர்த்தாவே! நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவ ராகக்கண்டு போசனங்கொடுத்தோம், தாகமுள்ளவராகக் கண்டு பானத்தைக்கொடுத்தோம். நாங்கள் எப்பொழுது உம்மைப் பரதேசியென்றுகண்டு சேர்த்துக்கொண்டு, நிரு வாணியென்று கண்டு வஸ்திரம்கொடுத்தோம். நாங்கள் எப்பொழுது உம்மைவியாதியுள்ளவரென்றும், காவலிவிருக் கிறவரென்றுங்கண்டு, உம்மிடத்தில் வந்தோமென்பார்கள். அதற்குத்தரமாய் இராசா, மிகவுஞ் சிறியரான என் சகோதர ராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்பான். பின்பு அவர் தமது இடது பாரிசத்திலுள்ளவர்களை நோக்கி, சபிக்கப்பட்டவர்களே! நீங்கள் என்னைவிட்டுப் பிசாசானவனுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தப்பட்ட நித்திய அக்கினி யிடத்தில் போங்கள். நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போசனங் கொடுக்கவில்லை. நான் தாகமாயிருந் தேன், நீங்கள் எனக்குப் பானங்கொடுக்கவில்லை. நான் பரதேசியாயிருந்தேன், நீங்கள் என்னை உங்களிடத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை; நான் நிருவாணியாயிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரம்கொடுக்கவில்லை; நான் வியாதியுள்ள வனும், காவலில் வைக்கப்பட்டவனுமாயிருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவில்லையென்பான். அப்பொழுது அவர்கள் அவருக்குத்தரமாய், கர்த்தாவே! உம்மைப் பசியுள்ளவரென் றுவது, தாகமுள்ளவரென்றாவது, பரதேசியென்றாவது, நிரு வாணியென்றாவது, வியாதியுள்ளவரென்றாவது, காவலிவிருப் பவரென்றாவது நாங்கள் எப்பொழுதுகண்டு, உமக்குதயிசெய்ய வில்லையென்பார்கள். அதற்குத்தரமாய் அவன், மிகவுஞ்

சிறியரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்யா திருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்பான். இவர்கள் நித்திய தண்டனையையும், நீதிமான்களோ, நித்தியசீவனையும் அனுபவிக்கப் போவார்களென்றார். ஏசா. 58. 7, 10. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைக் கொடுக்கிறதும், தள்ளுண்டதரித்திரரை உன்வீட்டிலே சேர்க்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டு அவனுக்கு வஸ்திரத்தைக் கொடுக்கிறதும், உன் மாமிசத்தைப்போன்றவர்களுக்கு உன்னை மறைத்துக்கொள்ளாம லிருக்கிறதுமாகிய இவைக ளல்லவா எனக்குப் பிரியமான உபவாசம். பசியுள்ளவன் மேல் மனமுருகி, தூயரப்படும் ஆத்துமாவைத் திருத்திப் படுத்தினால், அந்தகாரத்திலும் உன் ஒளி தோன்றும்; உன் இருளும் மத்தியானத்தைப் போலாகும். லூக். 3. 11. யோவான், இரண்டு சட்டைகளையுடையவன் இல்லாதவ னுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தையுடையவனும் அப்படியே செய்யக்கடவென்றான். லூக். 14. 13. நீ விருந்துபண்ணும்பொழுது தரித்திரர், ஊனர், சப்பாணிகள், குருடர், இப்படிப்பட்டவர்களை அழைப்பாயாக.

இப்படியே உன் சமய நூலிலே பேசப்பட்டமைகண்டும், நாங்கள் அன்னதானம்பண்ணுதல் புண்ணியமன்று என்றும், அதனாலே பயன்பெறாமென்றும் பேசுகின்றாய்.

## 22. தவப் பிரகரணம்

ஆன்மாக்களுக்கு மனிதப்பிறப்புக்கிடத்தது சிவனை வழிபட்டு நித்தியமாய் ஆனந்தமாயுள்ள முத்தியையடைதற் பொருட்டாகலால், அதற்கு விக்கினமாயுள்ள மண்ணாசை பொண்ணாசை பெண்ணாசை என்னும் மூன்றையும் முழுமையும் வெறுத்துத்தள்ளி, தவவேடந்தரித்து, வனத்தில வாசஞ் செய்துகொண்டு, உண்டிசுருக்குதல் செய்து, ஐம் பொறிகளையும் அடக்கி, சிவனை நினைந்து தவம்பண்ணுதல் பெரும்பண்ணியம் என்று சைவநூல்கள் சாற்றுகின்றன.

ஆசைகள் மூன்றையும் முழுமையும் நீக்கவேண்டிய அவசியம்யாது? வேடத்தினுற் பயன்யாது? உண்டி சுருக்கு தலினுற் பயன்யாது? இப்படித் தவம்பண்ணினதினாலே மோகூம் சேரலாமா? என்பாயாகில், சொல்வோம் கேள்.

மண் பொன் பெண் என்னும் மூன்றும் அரித்தியமுந் துக்கந்தருவனவுமாயிருத்தலாலும், அவற்றின்மேலாசையுண்டாயவழிக் கடவுள்மேல் அன்புவைத்தல் கூடாமை யாலும், அவற்றோடுகூடிய வழி ஆசையுண்டாதல் ஒருதலை ஆதலாலும், அவைகளை முழுமையும் வெறுத்து ஒழித்தல் வேண்டும். அங்ஙனம் எல்லாப்பொருளையும் ஒழித்து ஒரு பொருளை ஒழியாவழியும், பெருநெருப்பைத் தணித்து ஒரு சிறுபொறியை இதுயாதுசெய்யுமென்று தணியாவிடத்தும் அது பக்கத்துள்ள பொருள்களெல்லாவற்றினும் அதிசீக்கிரமாகப் பற்றிப் பின்னுமெரிந்தாற்போல, அவ்வொருபொருளாசை முன் விடப்பட்டவெல்லாப் பொருளாசைகளையும் மீண்டும் வருவித்து, பண்ணியசங்கற்பத்தை அழித்துத் தவத்திற்கு இடையூறாய்க் கலக்கஞ்செய்யும். ஆகையால் அவைகள் எல்லாவற்றையும் ஒருங்கே விடுதலே தகுதியாம்.

1. கொரி. 7. 1, 32, 33, 40. ஸ்திரீயைத் தொடாம விருப்பது மனுஷனுக்கு நலம். நீங்கள் கவலையில்லாமல் இருக்கவேண்டும் என்பதே நான்வாஞ்சை. விவாகமில்லாதவன், கர்த்தரைப் பிரியப்படுத்தும்படி கர்த்தருக்கு ஏற்றவைகளைக் குறித்து விசாரமாயிருப்பான். விவாகம் பண்ணினவன், மனைவியைப் பிரியப்படுத்தும்படி உலகத்துக்கேற்றவைகளுக்காகக் கவலைப்படுவான். அவன் விவாகம்பண்ணாமல் இருந்தால் அதிக செளக்கியத்தை அனுபவிப்பான். மத். 19. 10—12. அவருடைய சீஷர் அவரைநோக்கி, ஸ்திரீயுடனே புருஷனுடைய சம்பந்தம் இப்படியிருக்குமேயாகில், விவாகம் பண்ணுவது நன்மையல்லவென்றார்கள். அவர், அவர்களுடனே, எவர்களுக்கு அளிக்கப்பட்டதோ அவர்களேயன்றி, மற்றவர்கள் இவ்வாக்கைப்பற்றார்கள், அண்ணகர்களுண்டு, சிலர் மாதாவின்கருப்பத்தில் அப்படியே பிறந்தார்கள். சிலர் மற்றைமனுஷர்களால் அண்ணகர்களாகப்பட்டார்கள். சிலர் பரமராச்சியத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கினார்கள். இதற்குடன்பட வல்லவெனவனோ, அவன் உடன்படக்கடவென்றார். 10டி. அதி. 23, 24. யேசு தம்முடைய சீஷரைநோக்கி, ஐசுவரியவான் தேவனுடைய பரமராச்சியத்திற் பிரவேசிப்பதரிதென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகின்றேன்: ஐசுவரியவான் தேவனுடைய இராச்சியத்திற் பிரவேசிப்பதிலும், ஒரு ஓட்டகம் ஊசியின் காதிலே நுழைவது எளிதென்று உங்களுக்குச் சொல்லுகின்றேன் என்றார். 10டி. அதி. 29. என் நாமத்தினிமித்தம் வீடுகளையாகிலும் சகோதரையாகிலும், சகோதரிகளையாகிலும், பிதாவையாகிலும், மாதாவையாகிலும், மனைவியையாகிலும், பிள்ளையாகிலும், நிலங்களையாகிலும், விட்டவெனவனோ அவன் நூறுமடங்கு பலன்பெற்று, நித்தியசீவனை



யும் சுதந்தரித்துக்கொள்வான். லூக். 14. 26. 33. ஒருவன் என்னிடத்தில் வந்து தன்பிதாவையும், மாதாவையும் மனைவியையும் பிள்ளைகளையும், சகோதரரையும் சகோதரிகளையும் தன்சுவபிராணையையும், வெறுக்காவிட்டால் என்ஈஷனூ யிருக்கமாட்டான். உங்களில் எவனும் தனக்குண்டான யாவற்றையும் வெறுத்துவிட்டாலொழிய அவன் என்ஈஷனூ யிருக்கமாட்டான். மத். 6. 24. ஒருவன் இரண்டு எசமான்களுக்கு ஊழியஞ்செய்யமாட்டான்: ஒருவனை அவன் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அலட்சியம் பண்ணுவான், நீங்கள் தேவனையும் மம்மோனையும் சேவிக்கமாட்டீர்கள்.

இப்படி உன் சமய நூலிலே பேசப்பட்டமைகளும், முற்றத்தறத்தலிலே பயனில்லையென்று நீ சொல்வது புத்தியினம். முற்றத்தறந்தோமென்று தவவேடந்தரித்துத் திரிகின்றவர்களுள் அநேகர் ஆசையில் அமிழ்ந்திக் கெட்டுப் போனார்களே என்பாயாகில், உன்னுடைய கிறிஸ்து தமக்குச் சீஷராகத் தெரிந்துகொண்ட பன்னிருவருள் இருவர் கொடிய பாவஞ்செய்தார்களென்று உன் சமயநூலிலே பேசப் பட்டதைநினைந்து பேசக்கடவாய்,

2-வது. தவவேடமானது, தன்னைத் தரிக்கின்றவனை. அவன் தவம்செய்யும்படி மனசிலே பண்ணிய சங்கற்பத்தை இடைவிடாது நினைப்பித்து, அவனைத் தவத்திலே நிலை நிறுத்தி, தபோதனர்களோடு சேர்த்தலாலும், அவனைக் கண்டோர் யாவரையும், அவனைத் தபோதனவென்று உணர்ந்து அவன்மேற்பத்தி பண்ணுவித்தலாலும், தன்னைத் தரிக்கின்றவர்களுக்கும் பிறர்க்கும் பயன்படுகின்றது.

ஆப். 18. 18. பவுல் தான் முன்பண்ணிய சங்கற்பத்தி னிமித்தம் செங்கிரோயாவிலே தலைச்செளரம்பண்ணி, சூரிய தேசத்திற்குக் கப்பலேறிச்சென்றான், ஹெ. 21. 24. நீ அவர்களைச் சேர்த்து, அவர்களுடனே உன்னையுஞ் சுத்தி பண்ணிக்கொண்டு, அவர்கள் தலைச்செளரம் பண்ணிக் கொள்வதற்கு வேண்டிய செலவு பண்ணுவாயாக. எண். 6. 5. அவன்பிரதிட்டை சங்கற்பகாலம் முழுதும் செளரகன் டுத்தி அவன் தலையின்மேற் படலாகாது; யெகோவாவுக் கென்று பிரதிட்டைபண்ணினகாலம் நிறைவேறுமளவும், அவன் பரிசுத்தமாபிருந்து தன்தலைமயிரை வளரவிடக் கூடவன். நிகி. 9. 1. அந்தமாதத்தின் இருபத்துநாலாந் தினத்திலே, இஸ்ரவேற்சந்ததியார் உபவாசஞ் செய்து, இரட்டுடுத்து, புழுதியைத் தலையின்மேற்போட்டுக்கொண்டு கூடினார்கள். லூக். 10. 12. அவர்கள் நெடுங்காலத்துக்கு முன் இரட்டைத்தரித்து, சாம்பலிலுட்கார்து மனந்திரும்பு வார்கள்.

இப்படியே உன் சமயநூலிலே தவவேடம் விதிக்கப் பட்டமை கண்டும், சைவர்கள் முண்டனம் செய்தலையும் சடைவளர்த்தலையும் காவி வஸ்திரம் தரித்தலையும் இகழ்வது மடமையன்றோ?

3-வது. உண்டிசருக்குதல் மனம் பொறிவழிபோராமல் திறற்ற்பொருட்டேயாம்.

கொலோ. 2. 23. இவைகள் சுவசித்த ஆராதனையின லும், தாழ்மையினாலும், சரீரத்தைப்பேணாமல் அதை வருத்தப்படுக்காகையினாலும், ஞானவேடமுள்ளவைகளா யிருக்கின்றன. சங். 109. 24. உபவாசத்தினால் என் முழந் தாள்கள் தடுமாறுகின்றன. நிணயின்றி என்மாயிசம் காய்ந்து

போகின்றது. உரோ. 13. 14. உங்கள் மாமிசத்திற்காக அதின் இச்சைகளைத் திருத்தியாக்கும்படி தேடாமல், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். மத். 6. 16. நீங்கள் உபவாசம் பண்ணும்பொழுது கபடிகளைப் போல முகவாட்டத்தைக் காட்டவேண்டாம். அவர்கள் தங்கள் உபவாசமாயிருப்பதை மனுஷர் காணும்படி, தங்கள் முகங்களை வாட்பண்ணுகிறார்கள்.

இப்படியே உண்டிசருக்குதல் உன்சமய நூலில் விதிக்கப்பட்டமைகண்டும், சைவர்கள் உண்டிசருக்குவதை நீ இகழ்வது பேதைமை அன்றோ?

4-வது. மனசைப் பொறிவழிபோகாமல் அடக்குதல் கடவுளை இடைவிடாது தியானித்து முத்தி பெறற் பொருட்டாம்.

மத். 6. 6. நீ பிரார்த்தனை செய்யும்பொழுது, உன் உள்ளறையில் பிரவேசித்து, அதின் கதவைப் பூட்டினபின்பு, அந்தரங்கத்திலுள்ள உன்பிதாவை நோக்கிப் பிரார்த்தனை செய்; அப்போது அந்தரங்கத்திலுள்ளதைப் பார்க்கிற உன்பிதா, பிரத்தியட்சமாய் உனக்குப் பலனளிப்பார்: (உலகக் கவலையையொழித்துத் தனியேசற்றுநேரம் இருந்து பிரார்த்தனைபண்ணுதல் பெரும்பயனைத்தருமாயின், அநவரதமும் கடவுளை இடைவிடாது சிந்தித்துத் தவம்பண்ணுகை அநினும் எத்தனைபங்கு அதிகமாகிய பயனைத் தருமென்பதனை, புத்தியில்லாத பாதிரியே! நீ தானே சிந்தித்துப்பார்.) லூக். 11. 5—10. பின்னும் அவரவர்களிடத்தில் உங்களில் ஒருவன் அத்தராத் திரியிலே தனக்குச் சினேகனானவனிடத்திற்குப் போய், அவனுடனே, சினேகனே! என்சினேகிதன் ஒருவன் பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கின்றான். அவனுக்கு

முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை; நீர் எனக்கு முன்று அப்பங் கடனாகக் கொடுக்கவேண்டுமென்று கேட்கும்பொழுது, உள்ளே இருக்கின்றவன், என்னை வருத்தப்படுத்தாதே: இப்பொழுது கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னுடனே படுத்திருக்கிறார்கள்: நான் உனக்குத் தருகிறதற்கு எழுந்திருக்கக் கூடாதென்று உத்தரஞ்சொல்லி, அவன் தனக்குச் சினேகிதனாயிருப்பதினிமித்தம் அவனுக்கு எழும்பிக்கொடாதிருந்தும், தன்னை அவன் வருத்திக்கேட்கிறபடியினால் எழுந்து, அவனுக்கு வேண்டிய அளவு கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் வேண்டிக் கொள்ளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். வேண்டிக்கொள்ளுகிறவனெவனும் வாங்கிக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். ஷே. 18. 7. தேவன் சிலநாள் தாமதித்தாலும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டு, தம்மைநோக்கி இரவும் பகலும் வேண்டிதல்பண்ணுகிற அவர்களுக்காகப் பழிவாங்காமலிருப்பாரா.

இவ்வாறே கடவுளை இடைவிடாது சிந்தித்தல்பெரும் புண்ணியமென்று உன்சமயநூல் பேசுதல்கண்டும், சைவர்களுள் அநேகர் சந்நியாசிகளாய்ச் சிவனை இடைவிடாது தியானித்துத் தவம்பண்ணுதலை ஆவசியகம் அன்று என்று நீ பேசுவது பெரும்பாவமே.

மத். 3. 1, 4. யோவான் ஸ்நானன் யூதேயாவின் மனத்திலே வந்து, ஒட்டகமயிருடையைத் தரித்து, தன் அரையிலே வார்க்கச்சுக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்களிகளும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தன. ஷே.

11. 7—11. அவர்கள் போனபின்பு, யேசு; யோவானைக் குறித்துச் சனங்களிடத்திலே, நீங்கள் வனத்தில் எதைப் பார்க்கப் புறப்பட்டீர்கள், காற்று அசைக்கும் நாண்டையோ; எதைப்பார்க்கப் புறப்பட்டீர்கள் மெல்லிய வஸ்திரங்களைத் தரித்த ஒருமனுஷனையோ; மெல்லிய வஸ்திரங்களைத் தரித்திருப்பவர்கள் அரசர்மாளிகைகளி லிருக்கிறார்கள். எதைப்பார்க்கப் புறப்பட்டீர்கள், தீர்க்கதரிசியையோ; ஆம், தீர்க்கதரிசியிலும் அதிக மேன்மைபுள்ளவனையென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். “பாரும், என்னுடைய உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்குமுன்னே போய், உமது வழியை ஆயத்தப்படுத்துவான்” என்று ஒரு வனைக் குறித்து எழுதியிருக்கின்றது: அவனே இவன். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில், யோவான்ஸ்நானிலும் பெரியவன் ஒருவனுந் தோன்றவில்லையென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இதனால் யோவான்ஸ்நானன் லெளகிக ஆசைகளை முழுமையும் வெறுத்துத்தள்ளி, தவவேடந்தரித்து, உண்டிசுருக்கி, வனவாசியாய், தவம் பண்ணினான் என்றும், அதினாலே அவன் பூமியிலே பிறந்தவர்கள் எல்லாருள்ளும் மிகப்பெரியவனுயினான் என்றும் காண்கின்றது. அதுவுமன்றி, இஸீசா என்பவன் தவவேடம் பூண்டு, தவம்பண்ணினான் என்று, 2. இரா. 1. 8-ம் வசனத்திற் காணப்படுகின்றது.

### விவேசனம்

சிவனே பரமபதியென்றும், அவர் அருளிய வேதாகமங்களே மெய்நூல்களென்றும், அவைகளில் விதிக்கப்பட்டவைகளெல்லாம் புண்ணியங்களென்றும், அப்புண்ணியங்களினாலே பெரும்பயனுண்டென்றும், சகலபிரமாணங்களினாலும்

நாங்களறிந்திருக்கின்றோம். அப்படிப்பட்டவைகள் புண்ணியங்கள் அல்லவென்றும், அவைகளினாலே பயனில்லை யென்றும் பயன் உண்டென்று சொன்னதால் பொய்நூலென்றும், அப்படிச் செய்தவர்களுக்கு இன்ன இன்ன பயனளிப்போமென்று சொன்னதேவுன் பொய்த்தேவனென்றும், உனக்குத் தெளிவாகவிளங்கினால், நீ அவ்வாறாகிய புண்ணியங்களையே விதித்த உன் சமயநூலையும் பொய்நூலென்று கிழித்தெறிந்து, இப்போது நீ தேவனென்று வழிபடுகின்ற பொய்த்தேவனையும் உன் மனசினின்றும் மகற்றிவிடு.

கிறிஸ்துவை விசுவசிக்கும் விசுவாசத்தினாலன்றி, யாவராயினும் தாங்கள்செய்யும் புண்ணியங்களினாலே மோட்சம் சேர்தல் கூடாதென்கிறேன்: அதுவன்றி, சொல்லப்பட்ட புண்ணியங்களைப் புண்ணியங்களல்லவென்று நான் ஒருபொழுதும் சொன்னதில்லை என்பாயாகில், மற்றைப்புண்ணியங்களைத் தவிர்த்தால் விசுவாசம் என்பது ஒன்றில்லையே. யாக். 2. 14—26. “என்சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியுங் கிரியைகளில்லாதவனானால் அவனுக்கென்னபலன்வரும்; விசுவாசம் அவனை இரட்சிக்குமா. சகோதரனாயினும், சகோதரியாயினும் வஸ்திரமில்லாதவர்களும், தின ஆகாரமில்லாதவர்களுமாயிருக்கும்பொழுது, உங்களில் ஒருவன், அவர்கள் சரீரத்துக்கு வேண்டியவைகளைக் கொடாமல், அவர்களுடனே, நீங்கள் சமாதானத்தோடே போய்க் குளிர்நாபந்து பசியாறுங்கள் என்றுசொல்வதினால் என்னபலன், இவ்வண்ணமே விசுவாசமும், அதற்குக் கிரியையில்லாதிருந்தால், தனித்து மரித்ததாயிருக்கும். ஒருவன்வந்து, உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக்கிரியைகளுண்டு; உன்கிரியைகளில்லாமல் உன்விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என்விசுவாசத்தை என்கிரியைகளினால் உனக்

சூக் காண்பிக்கிறேனென்பான். தேவன் ஒருவருண்டென்றும் விசுவசிக்கிறாய்; நீ நன்றாய்ச் செய்கிறாய்: பிசாசுகளும் விசுவசித்து நடுங்குகின்றன, உணர்வற்றமனுஷனே! கிரியைகளில்லாத விசுவாசம் மரித்ததென்று அறிய விரும்புகிறாயா? நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம், வேதிகையின்மேல் தன் புத்திரானாகிய ஈசாக்கைப் பலியிட்டபொழுது, கிரியைகளினால்லவா நீதிமானாக்கப்பட்டான், விசுவாசம் அவன் கிரியைகளாடனாகுட முயற்சிசெய்து, அந்தக்கிரியைகளினாலே விசுவாசம் முடிவுபெற்றதென்று நீ காணலாகும். “ஆபிரகாம் தேவனை விசுவசித்தான், அது அவனுக்கு நீதியென்றெண்ணப்பட்டது” என்கிற வேதவாக்கியம் நிறைவேறலாயிற்று: அவன் தேவனுடைய சினேகனென்னப்பட்டான்; ஆதலால் ஒருமனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலும் நீதிமானென்றெண்ணப்படுவதைக் கண்டிருக்கிறீர்கள், மேலும் இராகாப்பென்னும் வேசை தூதர்களை ஏற்றுக்கொண்டு, வேறுவழியாய் அவர்களை அனுப்பிவிட்டபொழுது கிரியைகளினால்லவா நீதியுள்ளவளாக்கப்பட்டான். ஆதலால், ஆவியில்லாமல் சரீரம் சாவுக்குட்பட்டதாயிருப்பதுபோல், கிரியையில்லாமல் விசுவாசம் மரித்ததாயிருக்கின்றது.” என்று இப்படி மற்றைப் புண்ணியங்களைத் தவிர்க்கில் விசுவாசம் என்பது ஒன்றில்லையென்று உன் சமய நூலிலேதானே சொல்லப்படுகின்றது. அதுவுமன்றி, இரக்கம் பொறை முதலியனபோல விசுவாசமும் மனசினாலே செய்யப்படும் புண்ணியந்தானே; ஆகையால் யாவரும் தாம் செய்யும் புண்ணியங்களினாலே மோகூம் சேர்தல்கூடா தென்று நீ பிதற்றுவது பொருந்தாது. மத். 7. 21. என்னை நோக்கி, கர்த்தாவே கர்த்தாவே, என்றுசொல்லுகிற எவனுமல்ல, பரமண்டலத்திலுள்ள என்பிதாவுடைய சித்தத்தின்

படி செய்கிறவனே. பரமராச்சியத்திற் பிரவேசிப்பான். லூக். 6. 46. நான் இடுகிற கட்டளைப்படி நீங்கள் செய்யாமலிருந்து என்னைக் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லவதென்ன. யாக். 1. 22. நீங்கள் உங்களை வஞ்சியாமல் வாக்கியத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல. அதின்படி நடக்கிறவர்களாயுமிருப்பீர்களாக. இப்படி உன்சமயநூலிலே தானே புண்ணியங்களின்றி மோகூஞ்சேர்தல் கூடாதென்று சொல்லப்பட்டிருக்கின்றதே.

விசுவாசம் மனம் வாக்குக் காயங்களினாலே செய்யப்படும் புண்ணியங்களுள் ஒன்று என்பதும், புண்ணியங்களின்றி மோகூஞ்சேர்தல் கூடாதென்பதும் மெய்யே: ஆபிரகாம், அவைகளை எங்கள் சமயத்தினின்று செய்தல்வேண்டும்; மற்றைச் சமயிகள் செய்யும் கிரியைகளெல்லாம் புண்ணியங்களைப் போன்றிருப்பினும் அவைகளாற் சிறிதும் பயனில்லை. அவைகள் ஸ்திரீகளுடைய ஆசௌசம்பட்ட வஸ்திரங்கள் போன்றிருக்குமென்றி, ஒருபொழுதும் கர்த்தாவுடைய திருவுளத்திலேறாவாம். ஆதலால், அவர்கள் எவ்வகைப்பட்ட புண்ணியங்களைச் செய்பினும், நித்திய நரகவேதனையை அனுபவிப்பார்கள் என்பாயாகில், கிறிஸ்துசமயம் சிறிதாயினும் பரவாத இடங்களிலுள்ளவர்களும் தாம்தாம் எவ்வெப்புண்ணியங்களைச் செய்பினும் கிறிஸ்துவை விசுவசியாமையால், நரகத்திற் செல்வாரெனச் சொல்லல்வேண்டும்; அங்ஙனமாயில், அவர்கள் கிறிஸ்துவை விசுவசியாமல்கேது உன் கடவுள் தமது சமயநூலை அவர்களுக்குணர்த்துவியாமையாம். ஆகவே, குற்றம் யாரிடத்தது? விவேகஞ் சிறிதாயில்லாதவனே! சொல்லு. இன்னும், கிறிஸ்துசமயம் பரவிய இடங்களிலுள்ளவர்களும் அச்சமயநூலை வாசித்தும், தத்தஞ்சமயநூலே மெய்நூலென்று துணிந்து, அததனுள் விளக்கப்

பட்ட பாவங்களை யொழித்து விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்து அதனாலே கடவுளெனப்பட்டவரை வழிபடுகின்ற வர்கள் நித்தியநரகத்திற் செல்வார்களெனல்வேண்டும்; அப்படியாகில், அவர்கள் கிறிஸ்துசமயநூலை மெய்நூலெனக் கொள்ளாமைக்கேது உன் பரிசுத்தாவி அவர்களுள்ளத்திற் புகாமையேயாம். ஆகவே, குற்றம் பரிசுத்த ஆவியினிடத்தேயாம். இந்நியாயத்திலே “கிறிஸ்துவை விசுவசியாதவர்கள் எல்லாரும் நித்திய நரகத்திற் செல்வார்கள்.” என்னும் உன்னுரை சிறிதும் பொருந்தாமை சிறுவருக்கும் தெள்ளிதிற்புலப்படும். எங்கள் சமயநூல்களாகிய வேதாகமங்கள், சைவசித்தாந்தமொன்றே சற்சமயமென்றும், அதன்வழி நிற்பவர்களே பரமமாகிய முத்தியையடைவார்கள் என்றும், அந்நூல்களை மெய்நூல்களெனத் தெளியாது பிரசமயநூல்களை மெய்நூல்களெனக்கொண்டு அவற்றின் வழி நிற்பவர்கள் சுவர்க்காடிகளிலே தங்கள் தங்கள் கர்மத்துக்கேற்ற பயன்களை அனுபவித்து, தங்கள் தங்கள் புண்ணியவிசேடத்தினாலே பின்னர்ச் சைவத்திற்புகுவார்கள் என்றும், சைவமே சற்சமயமென்று தெளிந்தும் பரசமயங்களிற் புகுந்தவர்கள் நரகத்திலே துயருறுவார்களென்றும் சொல்லுகின்றன. இதனைக்குறித்துச் சைவாகமங்களிலே விரித்தவாறே விரிக்கப்புகில், பெருகுமாதலாலும், விரிக்கினுமுனக்குச் சிறிதும் பயன்படாதாகலாலும், விரித்துரைத்திலம் என்றறியக் கடவாய்.

அநேகர் அற்பபுண்ணியத்தினாலும் மோக்ஷம் சேர்ந்தார்களென்று உங்கள் சிவபுராணத்திற் சொல்லப்படுகின்றது; இது யுத்திக்குச் சிறிதும் பொருந்தவில்லையே என்பாயாகில்; இன்னது இன்னது புண்ணியமென்றும், இன்னது இன்னது பாவமென்றும் அவைகளுக்கு இன்னது இன்னது பயனென்

றும், ஆதியிலே கடவுள் தாமே வகுத்தார். கடவுள் எதனைப் புண்ணியமென்று விதித்தாரோ அதுவே புண்ணியமும், அதற்கு எதனைப் பயனென்று விதித்தாரோ அதுவே பயனும், எதனைப் பாவமென்று விலக்கினாரோ அதுவே பாவமும், அதற்கு எதனைப் பயனென்று விதித்தாரோ அதுவே பயனுமாயிருக்கும்; அங்ஙனமன்றி, அவரால் விதிக்கப்படாதது புண்ணியமென்று, விலக்கப்படாதது பாவமென்று. இப்படிவகுக்கப்பட்ட புண்ணியங்களுள் சற்றும் பிரயாசமின்றி மிக எளிதிற் செய்யப்படுவனவாயும் மிகுந்த பயனைத் தருவனவாயும் இருக்கும் புண்ணியங்களுமுண்டு; பெரும்பிரயாசத்தினாற் செய்யப்படுவனவாயும் சிறுபயனைத் தருவனவாயும் இருக்கும் புண்ணியங்களுமுண்டு; பாவங்களும் இப்படியேயிருக்கும். இப்படிப்பட்ட புண்ணியபாவங்களைச் செய்பவர்கள் அதற்குக் கடவுளால் நியமிக்கப்பட்ட சுகதுக்கங்களை அடைவார்கள். ஆகையால் பிரயாசமின்றி மிக எளிதிற் செய்யப்படும் புண்ணியங்களினாலும் மோக்ஷமடையலாம் என்பதற்குச் சந்தேகமில்லை. கிறிஸ்துவுடனே சிலுவையில் அறையப்பட்ட மகாசண்டாளராகிய கள்வரிருவரும் அறிவிருக்கும்வரைக்கும் அவரை நிந்தித்தார்களென்றும், பின்பு அவர்களுளொருவன் அவரைநோக்கி, கர்த்தாவே! நீர் உம்முடைய இராச்சியத்திற் பிரவேசிக்கும்பொழுது அடியேனை நின்தருளுமென்றான் என்றும், அதனால் அவன் மோக்ஷமடைந்தானென்றும், மத். 27. 44. லூக். 23. 42. 43. வசனங்களிற் காணப்படுகின்றது. இப்படிச் சற்றேனும் பிரயாசமின்றிச் செய்யப்படுவனவாயும் பெரும்பயனைத் தருவனவாயுமிருக்கும் புண்ணியங்கள் உண்டென்று உன் சமயநூலிலே காணப்படுகின்றது. பெரும் பிரயாசத்தினாற் செய்யப்படுவனவாயும் சிறுபயனைத் தருவனவாயும் இருக்கும்

புண்ணியங்களை உன் சமயநூலில் வந்தவழிக்கண்டு கொள்க. ஒருவன் அற்ப பாவத்தினாலே நரகடைவானெனின், அற்ப புண்ணியத்தினாலே ஒருவன் மோகஷமடைதலுங் கூடுமே. பாவத்தினால்வருந் துன்பம் அவனுக்கு உண்டெனில், புண்ணியத்தினால்வரும் இன்பமும் அவனுக்கு உண்டென்ப தற்குச் சந்தேகமில்லையே.

ஆக. 7. 36—48. பரிசேயரில் ஒருவன் தன்னுடன் போசனம் பண்ணும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் பரிசேயனுடைய வீட்டிற் பிரவேசித்துப் பந்தியிருந்தார். பரிசேயனுடைய வீட்டிலே பந்தியிருக்கிறதை அந்த ஊரிலுள்ள பாஷ்யாகிய ஒருஸ்திரீ அறிந்து, ஒருபரணியிற் சுகந்த தைலத்தைக் கொண்டுவந்து, அவருடைய பாதங்களினருகே பின்னாகின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைக் கண்ணீரினாலே கழுவி, தன் தலையிரினாலே துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, சுகந்ததைலத்தைப் பூசினாள். அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்ட பொழுது, இவள் பானியே. இவர் தீர்க்கதரிசியானால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும், இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பாரென்று தனக்குள் எண்ணிக்கொண்டான். அப்பொழுது யேசு அவனைநோக்கி: சீமோனே, உனக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேனென்று சொல்ல, அவன் போதகரே, சொல்லுமென்றான். கடன் காரன் ஒருவனுக்குக் கடனாளிகள் இரண்டுபேரிருந்தார்கள், அவர்களில் ஒருவன் ஐந்தாறு தேனாயக்காசும், மற்றவன் ஐம்பதுங் கொடுக்கவேண்டியதாயிருந்தது. அவர்கள் கொடுக்கிறதற்குத் திராணியில்லாதவர்களாயிருந்தபொழுது, இருவருக்குங் கடனைமன்னித்தான். அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்; அதை எனக்குச் சொல்

லென்று கேட்க, சீமோன் அவருக்குத்தரமாக மிகுதிக்கு மன்னிப்புப் பெற்றவனெயென்று நினைக்கிறேனென்றான். அப்பொழுது அவர் நீ யதார்த்தமாய்த் தீர்த்தாயென்று சொல்லி, பின்பு ஸ்திரீக்கு நேரே திரும்பி, சீமோனைநோக்கி இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயா; நான் உன்வீட்டில் வந்த பொழுது நீ என் கால்களுக்காகத் தண்ணீரைத் தரவில்லை; இவளோ கண்ணீரினால் என்கால்களைக்கழுவி, தன் தலை மயிராலே துடைத்தாள். நீ என்னை முத்தஞ்செய்யவில்லை; நான் இங்கே பிரவேசித்தது முதல் இவள் என்பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்கிறாள். நீ என் தலைக்கு எண்ணெயிடவில்லை: இவளோ சுகந்த தைலத்தை என்பாதங்களிற் பூசினாள்; ஆதலால் இவள் தான் செய்த அனேக பாவங்கள் மன்னிக்கப்பட்டதைக்குறித்து மிகவும் அன்பாயிருக்கிறாளென்று உனக்குச்சொல்லுகிறேன்; கொஞ்சமாக மன்னிப்புப் பெற்றவனெவனோ அவன் கொஞ்சமாய் நேசிப்பானென்று சொல்லி, பின்பு அவளைநோக்கி, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டனவென்றார். இவ்வாறே அற்ப புண்ணியங்களினாலே பெரும் பாதகங்களும் நிவாரணமாகுமென்றும், அநேக பாவங்களைப் பொறுத்து விடுதலே தகுதியென்றும், உன்னுடைய சமயசாத்திரத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது. அதுகண்டும், சற்றேனும் பிரயாசமின்றிச் செய்யப்பட்ட அற்ப புண்ணியத்திற்குப் பயன்கிடைக்குமா? அதுபொய்: அப்படிவிதித்த தேவனும் பொய்த்தேவன்; அப்படிச் சொன்ன சமயநூலும் பொய்நூல்; அது மெய்யாகில், உலகத்தில் உள்ள சகலரும் உள்ளநாள் எல்லாம் பெரும் பாதகங்களைச்செய்து, இறக்கும்போதாயினும் அதற்கு முன்னாயினும், அப்படியொரு அற்பபுண்ணியஞ்செய்து மோகஷம்சேரலாமே: ஒரு அற்பபுண்ணியத்தைச்செய்து

மோக்யம் சேர்ந்துகொள்ளலாம் என்று நினைந்து சகலரும் மற்ரைப் புண்ணியங்களெல்லாவற்றையும் செய்யாமல் விட்டு விடுவார்களே; இப்படிச்சொல்லும் சமயநூல் பாவஞ்செய்யும்படி சகலரையும் ஏவுகின்றதே; இப்படிப்பட்ட அற்ப புண்ணியம் செய்தவனுக்கு இவ்வளவு பயனென்றால், பெரும்புண்ணியத்தைச் செய்தவனுக்கு எவ்வளவு அதிகமாகிய பயனுண்டு? அப்படிப்பட்ட புண்ணியங்கள் ஆயிரம் பதினாயிரம் ஒருவன் செய்தால், அவனுக்குக் கிடைக்கும் பயனுக்கு அளவில்லையே, என்று வாயில் வந்தபடியே பிதற்றுகின்றாய். ஆன்மாக்கள் தாம் தாம் செய்த புண்ணிய பாவங்களுக்குத்தக்க சுக துக்கங்களை அனுபவிப்பார்களென்றும், பாவங்கள் வீதிப்படி பிராயச்சித்தம் செய்தவழி நீங்குமென்றும், பின்னர் பிராயச்சித்தஞ்செய்துகொள்வோமென நினைந்து முன்னர்ப் பாவஞ்செய்தார் தண்டிக்கப்படுவாரென்றும், சீவசாத்திரங்கள் செப்புகின்றன. இப்படிச் சொல்லும் எங்கள் சமயநூலோ, எவ்வகைப்பட்ட பாவங்களைச் செய்தும் இறுதியிலே கிறிஸ்துவை விசுவசித்தவர் நித்தியமோட்சத்தை அடைவாரென்றும், எவ்வகைப்பட்ட புண்ணியங்களைச் செய்தும் இறுதியிலே கிறிஸ்துவை விசுவசிப்பாதவர் நித்திய நரகத்தை அடைவாரென்றும் சொல்கிற உன்சமயநூலோ, ஆன்மாக்களைப் பாவம்செய்யும்படி ஏவும் நூல்? நன்றாகச்சிந்தித்துணர்ந்து பேசு.

எங்கள் தேவனாகிய கிறிஸ்துவை அந்தக்கள்ளன் புத்தி பூர்வமாகப் பிரார்த்தித்தபடியால் மோக்யம்சேர்ந்தான்; அந்த ஸ்திரீயும் அவரைப் புத்திபூர்வமாக வழிபட்டதனால் அவளுடைய பாவங்கள் நிவாரணமாயின. உங்கள் சிவ புராணங்களிற் சொல்லப்படும் சரித்திரங்கள் இப்படிப்

பட்டனவல்லவே; சிவ சிவ என்றுசொன்னதினாலும், விபூதி சரீரத்திலே பட்டதினாலும், புண்ணிய ஸ்தலத்திலே சற்று நேரம் தங்கினதினாலும் மோக்யம் சேர்ந்தார்களென்று சொல்லப்படுகின்றதே என்பாயாகில்; கடவுள் சர்வசாமர்த்திய முள்ளவராகையால், ஒன்றுக்கும் பற்றாத ஒருதூரும்பை நோக்கி நீ உலகமெல்லாவற்றையும் தாங்கு என்று அருளிச் செய்யினும், அது அங்ஙனம் செய்யவல்லதாகும்; தாங்கென்றுரைத்த அக்கடவுளதுசத்தி தன்னிடத்தே பதிந்திருக்கின்றமையினாலேயே, அது அங்ஙனம் விசேஷமுள்ள தாயிற்று. அவ்வாறே அக்கடவுளால் நியமிக்கப்பட்ட பொருள் இடம் காலம் கிரியை என்பவைகளெல்லாம், அவருடைய சத்தி தங்களிடத்தே பதிந்திருக்கின்றமையால், புண்ணியப்பொருள்களும், புண்ணியஸ்தலங்களும், புண்ணிய காலங்களும், புண்ணியக்கிரியைகளும், விசேஷம் அடைந்தன. சிவசிவ அரகர சம்பு மகாதேவ என்றற் றொடக்கத்துச் சொற்களும் அவருடைய திருநாமங்களாயிருத்தலால், அவரைத்தொட்டுப் புண்ணியநாமங்களாய் விசேஷம் அடைந்தன. விபூதிருத்திராக்ஷங்களும் அவராலே தரிக்கப்பட்டமையாலும், அவருடைய சத்தி தங்களிடத்திலே பதிந்தமையாலும், புண்ணியப்பொருள்களாயின. அவரை வழிபடுகின்றவர்களும் அவருக்கு அடிமைகளாயினபடியாலும், அவருடைய சத்தி தங்களிடத்தே பதிந்தமையாலும் புண்ணியவான்களாய் விசேஷமடைந்தார்கள். மத். 26. 26—28. யேசு அப்பத்தை எடுத்து, துதிசெய்து, அதைப் பிட்டு, சீஷருக்குக்கொடுத்து, நீங்கள் எடுத்துப் புகியங்கள்; இதுவே என்சரீரமென்றார். பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரஞ்சொல்லி, அதை அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் எல்லாரும் இதிற்பானம் பண்ணுங்கள்.

இதுவே புதிய உடன்படிக்கைக்கேற்ப, பாவமன்னிப்புக் கென்று அனேகருக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தம் என்றார். இப்படியே அப்பமும் திராட்சரசமும் உந்தேவனாலே நியமிக்கப்பட்டமையால், விசேஷமடைந்தனவென்பது உன் சமயநூலிலே காணப்படுகின்றது. அவ்வாறே நீயும் இப்பொழுது இராப்போசனம் உட்கொள்ள விரும்பி, உன்சபையார் எல்லாரும் சூழ்ந்திருப்ப, அப்பத்தையும் மதுவையும் கொண்டு வந்து, பீடத்தின் மேலே வைத்து, உங்கள் தேவனைநோக்கி, அவைகளை ஆசீர்வதிக்கும்படி விண்ணப்பம் பண்ணினதன்மேல், அவைகள் அவராலே ஆசீர்வதிக்கப்பட்டமை பற்றி அவருடைய சீரமும் இரத்தமுமாய் விசேஷமடைந்தனவென்று துணிந்து, நீயும் உட்கொண்டு அச்சபையாருக்கும் உட்கொள்ளக் கொடுக்கின்றாயே.

சிவசிவ அரகர என்றற்றொடக்கத்துப் பெயர்கள் சிவனுடைய திருநாமங்களாயிருக்கும் விசேஷத்தினாலே, அந்தப் புண்ணியநாமங்களை நினைப்பினும், நாவினால் உச்சரிப்பினும் பிறர்சொல்லக் கேட்பினும், பாவங்கள் நீங்கிப் புண்ணியங்களாண்டாம். கிறிஸ்துசமயத்திலே பிரவேசியாதவர்களும் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி, பிசாசுகளை ஒட்டினார்களென்று, மாற்கு. 9. 38. வசனத்தினாலும், லூக். 9. 49-ம் வசனத்தினாலும், தோன்றுகின்றது. அப்பிசாசுகளை யோட்டினவர்கள் கிறிஸ்துவை விசுவசியாதவர்களாகையால், அவருடைய நாமத்தினது விசேஷத்தினாலேயே அப்பிசாசுகள் பயந்தோடின என்பது சங். 99. 3. “மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது” என்னும் வசனத்தினாலே விளங்குகின்றது.

விபூதி ருத்திராக்ஷங்கள் சிவனால் அணியப்பட்ட விசேஷம் உடையன ஆதலால், அந்தப்பண்ணியப் பொருள் களைத் தரிக்கின்றவர்களுடைய பாவங்கள் நீங்குகின்றன. பன்னிரண்டு வருஷமாகப் பெரும்பாடு உடையவளாய், அநேக வைத்தியரிடத்தில் மிக வருத்தப்பட்டு, தனக்குண்டான யாவையும் செலவழித்தும் சற்றாயினும் சொஸ்தமடையாமல் மிகமெலிவடைந்த ஒரு ஸ்திரீ யேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டிப்போய், அவருடைய வஸ்திரத்தைத் தொட்டவுடனே, அவளுடைய இரத்த ஊறல் நின்றுபோயிற்று. அவள் உபத்திரவம் நீங்கி, ஆரோக்கியமடைந்தனள் என்றும், மாற்கு. 5. 25—29. வசனங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றது. அவள் அந்த வஸ்திரத்தைத்தொட்ட உடனே நோய் நீங்கினமையால், அவ்வஸ்திரத்தினது விசேஷத்தினாலேயே அவளுடைய நோய் நீங்கிற்றென்று தோன்றுகின்றது.

இலீஷா என்பவன் யோர்தான் நதிக்கரையிலே நின்று கொண்டு, இலீசாவினுடைய மேலங்கியினாலே சலத்தை அடிக்க; அது இருபுறமும் ஒதுங்கிப் பிரிவுபட்டது; இலீஷா கடந்துபோனான் என்று, 2. இரா. 2. 13, 14. வசனங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றது. இதனால், அந்த வஸ்திரத்தினது விசேஷத்தினாலேயே அந்நதி இலீஷாவுக்கு வழிவிட்டது என்று காண்கின்றது. இப்படியே, புண்ணியஸ்தலம், புண்ணியகாலம், புண்ணியக்கிரியை முதலியவைகளின் விசேஷத்தினாலே பாவம்நீங்கினமை வந்துழி வந்துழிக் கண்டுகொள்க.

கிறிஸ்துவினுடைய சீஷர்கள் அவருடைய நாமத்தைச் சொல்லி, பிசாசுகளை ஒட்டினமையைக் கண்டு, கிறிஸ்து



சமயத்திற் பிரவேசியாதவர்கள் தாங்களும் அப்படியே அவருடைய நாமத்தைச் சொல்லில், ஒருபோது பிசாசுகள் நீங்குமென்று விசுவசித்துச் சொன்னமையினாலேயே பிசாசுகளோடின; பன்னிரண்டு வருஷமாகப் பெரும்பாடுள்ள அந்தஸ்திரி அவ்வஸ்திரத்தைத் தொட்டால்தான் சொஸ்தம் அடைவாளென்று விசுவசித்துத் தொட்டதினாலேயே சொஸ்தம் அடைந்தாள்; உங்கள் சிவபுராணங்களிற் சொல்லப்படும் சரித்திரங்கள் இப்படிப்பட்டன அல்லவே; இன்னது செய்தால் பயனுண்டென்று விசுவசியாதிருக்கவும்; விபூதிருத்திராக்ஷம் தீர்த்தம் முதலியவைகள் சரீரத்திற்பட்டமையால் மோக்ஷம் சேர்ந்தார்களென்று சொல்லப்பட்டிருக்கின்றதே என்பாயாகில்; நன்றுசொன்னாய்; சிரத்தையே பரமதருமம் என்றும், சிரத்தையே சமஸ்தபுண்ணியங்களுக்கும் மூலம் என்றும், புண்ணியங்களெல்லாம் அச்சிரத்தையோடு கூடியவழியே பயன்படுமென்றும், அச்சிரத்தையோடு கூடா வழியும், ஒருவாறு தத்தம் விசேஷங்களுக்குத் தக்க பயன்களைப் பிறப்பியாது விடா என்றும், எங்கள் சமயதூல்கள் சாற்றுகின்றன. ஆகையால், இது புண்ணியப்பொருள் இதைத்தொட்டால் பாவம்நீங்கிப் புண்ணியம் உண்டாம் என்று விசுவசியாதிருப்பினும், அப்பொருள் ஒருவனுடைய சரீரத்திற்பட்டால், அப்பொருளின் விசேஷத்துக்குத் தக்க பயன் அவனுக்குக்கிடக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை. அப். 5. 15, 16. பிணியாளிகளைப் படுக்கைகளிலும், கட்டில் களிலுங் கிடத்தி, பேதுருநடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் சிலரிற்படும்படி, அவர்களை வெளியே வீசுகின்ற கொண்டுவந்து வைத்தார்கள். நான்கு திசையிலுமுள்ள பட்டணங்களிலும் நின்று திரளானசனங்கள், பிணியாளிகளையும், அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும்

யெருஷலேமுக்குக் கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லாரும் சொஸ்தமாக்கப்பட்டார்கள். ஷட 19. 22. பவுலுடைய சரீரத்திலிருந்த வேர்வைப் பரிவட்டங்களையும் கச்சுக்களையும் வியாதியுள்ளவர்களிடத்தில் கொண்டு வர, வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; தூஷ்ட ஆவிகளும் அவர்களினின்றும் புறப்பட்டன. இந்த நோயாளிகளுள் அநேகர் சன்னிமுதலிய வியாதிகளினாலும் பிசாசினாலும் முழுமையும் அறிவிழந்திருப்பார்களே; அப்படி அறிவிழந்து கிடப்பவர்கள் பேதுருவினுடைய நிழல் தங்கள்மேற்பட்டால் தாங்கள் சொஸ்தமடைவார்களென்றும், பவுலுடைய வேர்வைப்பரிவட்டங்களும் கச்சுக்களும் தங்கள்மேற்பட்டால் தாங்கள் சொஸ்தமடைவார்களென்றும் விசுவசித்தல் கூடாதே; அவர்களுள் அநேகர் அறிவிழந்திருப்பார்களென்பது புதிய உடன்படிக்கையிற் சொல்லப்பட்ட சரித்திரங்களால் விளங்கும்.

இவர்கள் பேதுருவினுடைய நிழல் தங்கள்மேற்பட்டால் சொஸ்தமடைவார்களென்றும், இவர்கள் பவுலினுடைய வேர்வைப் பரிவட்டங்களும் கச்சுக்களும் தங்கள்மேற்பட்டால், சொஸ்தமடைவார்களென்றும், பிறராயினும் விசுவசித்து அங்ஙனம் செய்தமையால், அவர்களைப் பிடித்த வியாதிகளும் பிசாசுகளும் நீங்கின; உங்கள் சிவபுராணங்களிற் சொல்லப்படும் சரித்திரங்கள் இப்படிப்பட்டன அல்லவே; மகாபாதகனாகிய ஒருவனுடைய எலும்புகளில் ஒன்றை ஒருகழுக்கு கொண்டுபோய்க் கங்கையிலே போட்டதனால், அவன் மோட்சம் சேர்ந்தானென்றும், காவேரி நதிக் கரையிலே கிடந்த ஒருவன்மேல் ஒருதிவலை தெறித்ததனால் அவனுடைய பைத்தியம் நீங்கிற்றென்றும், சுவத்திலே விபூதிபட்டதனால் அவ்வான்மா மோட்சம் சேர்ந்ததென்றும்

சொல்லப்பட்டிருக்கின்றதே என்பாயாகில், அவைகளைக் கண்டால் அப்பண்ணியப்பொருள்களின் விசேடத்தினாலேயே நிகழ்ந்தன. ஒரு சுவத்தைச் சிலரடக்கும்படி கொண்டுபோய் பொழுது, பகைஞருடைய சேனைகளைக் கண்டு பயந்து, இலீஷாவின் பிரேதவறையில் அந்தச்சுவத்தை எறிந்துவிட அது இலீஷாவின் எலும்புகளின் மேலே பட்டதனால், உயிர் பெற்றெழுந்து காணாற்றிக்கொண்டு நின்றது என்று, 2. இரா. 13. 21. வசனத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. இலீஷாவினுடைய எலும்பைத் தீண்டினால் தான் உயிர் பெற்று எழும்புமென்று அந்தச் சுவம் விசுவசித்தல்கூடுமா? கூடாதே. அதைச் சுமந்துகொண்டு போனவர்களாயினும் விசுவசித்தார்களா? இல்லையே. இப்படி உன் சமயசாத்திரத்திற் சொல்லப்பட்டவைகள் உனக்கு நியாயமாகத் தோன்றுவது என்ன? இவைகளைல்லாவற்றையும் உன் சமயசாத்திரத்திலே நீ வாசித்திருந்தும், பிறசமயநூல்களிலே அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் சரித்திரங்களைப் பொய்யென்று தூஷிப்பது என்ன?

சிவசின்னதாரணம் சிவபூசை சிவமந்திரசெபம் முதலிய சிவபுண்ணியங்களினாலே பயன் இல்லையென்று உங்களாலே மெய்ஞ்ஞானிகளென்று பேசப்படும் பட்டணத்துப்பின்னையார் சிவவாக்கியர் தாயுமானசுவாமிகள் முதலியோர்கள் பேசுவதேது? என்பாயாகில்,

“நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீ மனமே மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூ லேற்றிக் கிடக்கு மெழுகோடி மந்திர மென்னகண்டா யாற்றிற்கிடந்துந் துறையறியாம லலைகின்றையே.”

எனவும்,

“சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச்சுருதியிலு மல்லிலு மாசற்ற வாகாயந் தன்னிலு மாயந் துவிட்டோ ரில்வினுமன்பரிடத்திலு மீசுனிருக்குபிடங் கல்லிலுஞ் செம்பிலுமோ லிருப்பானெங்கள் கண்ணுதலே.”

எனவும்,

“எட்டுத்திசையும் பதினாறுகோணமு மெங்கு மொன்றாய் முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாங் கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார் பட்டப்பகலை யிரவென்று கூறிடும் பாதகரே.”

எனவும்,

“ஆரூரரிங்கிருக்க வவ்வூர்த் திருநாளென் றாரூர்க டோறு முழுவீர்—நேரே யுளக்குறிப்பை நாடாதவூமர்கா ணீவீர் விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.”

எனவும் கூறியவர் தாமே;

“ஐயுந்தொடர்ந்து விழியுஞ் செருகி யறிவழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்றபோதொன்று வேண்டுவன்யான் செய்யுந் திருவொற்றி யூருடையீர் திருநீறுமிட்டுக் கையுந் தொழப்பண்ணி யைந்தெழுத்தோதவங் கற்பியுமே.”

எனவும்,

“ஊரீ ருமக்கோ ருபதேசங் கேளு முடம்படங்கப் போரீர் சமணக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையிற் சாரீ ரனந்தலைச் சுற்றத்தை நீங்கிச் சகநகைக் கவோ ருமக்கவர் தாமே தருவ ரிணையடியே.”

எனவும்,

“அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிந்த வைம்புலனும் வஞ்சப் புலக்கட்டை வேரறவெட்டி வளங்கள்செய்து விஞ்சத் திருந்திச் சதாசிவ மென்கின்ற வித்தையிட்டும் புஞ்சக் களைபறித்தேன் வளர்த்தேன் சிவபோகத்தையே.”

எனவும்,

“நாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை நமனைவெல்ல  
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சர மதியாமல்வரும்  
பேய்க்குண்டு ிறு திகைப்புண்டுநின்ற பிறவிப்பிணி  
நோய்க்குண்டு தேசிகன் நன்னருணைக்கங்க ணைக்குதற்கே.”

எனவும்,

“உரைக்கைக்கு நல்ல திருவெழுத் தைந்துண்டுரைப்படியே  
செருக்கித் தரிக்கத் திருநீறுமுண்டு தெருக்குப்பையிற்  
றரிக்கக் கரித்துணி யாடையுமுண் டெந்தச்சாதியிலு  
மிரக்கத் துணிந்து கொண்டேன் குறைவேது மெனக்கில்லையே.”

எனவும்,

“நல்லாயெனக்கு மனுவொன்று தந்தருண் ஞானமிலாப்  
பொல்லா வெனைக்கொன்று போடும் பொழுதியல் பூசை செபஞ்  
சொல்லார் நற்கோயினியமம் பலவகைத் தோத்திரமு  
மெல்லா முடிந்தபின் கொல்லுகண் டாய்கச்சி யேகம்பனே.”

எனவும்,

“நல்லா ரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே  
யல்லாது வேறு நிலையுளதோ வகமும்பொருளு  
யில்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பு  
மெல்லாம் வெளிமயக்கே யிறைவாகச்சி யேகம்பனே.”

எனவும்,

“அடியாருறவு மரன்பூசைநேசமு மன்புமன்றிப்  
படிமீதில் வேறு பயனுளதோ பங்கயன் வகுத்த  
குடியானசுற்றமுந் தாரமும்வாழ்வுங் குசக்கலங்க  
டடியா வடியுண்ட ளாறொக்கு மென்றினஞ் சார்ந்திலரே.”

எனவும்,

“சுடப்படு வாரறி யார்புர ழுன்றையுஞ் சுட்டபிரான்  
றிடப்படுமாமதிற் றென்னொற்றி யூரன் றெருப்பரப்பி  
னடப்பவர் பொற்பத நந்தலை மேற்பட நன்குருண்டு  
கிடப்பது காண்மன மேவிதியேட்டைக் கிழிப்பதுவே.”

எனவும்,

“சொக்கிட் டரமனைப் புக்குட் டிருடிய துட்டர்வந்து  
திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோற் சிவசிந்தைசெய்து  
மிக்குக் குருவிங்க சங்கம நிந்தித்து வீடிச்சிக்கு  
மெக்குப்பெ ருத்தவர்க் கென்சொல்லு வேன்கச்சியே கம்பனே.”

—பட்டினத்துயிஷையார்.

எனவும்கூறியுளார். மற்றைஞானிகள் வாக்கியமும் இப்படியே இருக்கும். இப்படி இரண்டையும் ஒருவர் தாமே திருவாய் மலர்ந்தருளினமையால், அவைகள் ஒன்றையொன்றழிக்க மாட்டாவாம்; அதற்குச்சமாதான மிருத்தல் வேண்டும்; ஒன்றை ஒன்று அழிப்பினும், முன்னர்த் தழுவியதற்கும் பின்னர்த் தள்ளியதற்கும் காரணம் இருத்தல்வேண்டும் என்று பெரியோர்களிடத்திற் கேட்டறிதல் வேண்டும்: அப்படிக் கேட்டறியாமல், எங்கேயாயினும் ஒரு செய்யுளை எடுத்துக்கொண்டு, சைவசமயிகளே! இந்தச்செய்யுள் இப்படிச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் இப்படிச் செய்கின்றீர்கள்? அது பெரியதப்பு, தப்பு என்று சொல்லிக்கொண்டு திரிகின்றாய். வியாதி நீங்கும்படி மருந்துண்பவனொருவன் வைத்திய சாத்திரத்தில் விதித்தவாறே அனுபானத்தோடு உண்ணாமையையும் அவதத்தியங்களைத்தள்ளிப் பத்தியங்களைக் கொள்ளாமையையும் வைத்தியசாத்திரம் வல்லாநொருவன் கண்டிரங்கி, நீ உண்ணும் இம்மருந்தினுற் பயன்யாது? என்றக்கால், அவனுக்கு அம்மருந்துண்ணற்கவென்பது கருத்தன்றும்; அதுபோல, மலபரிபாகம் வரும்படி கிரியைகளைச்செய்வோர் சிவசாத்திரத்தில் விதித்தவாறே அன்போடு செய்யாமையையும் கொலை முதலிய பாவங்களைத்தள்ளி இரக்கம் முதலிய புண்ணியங்களைக் கொள்ளாமையையும் சிவசாத்திரம் வல்லார் கண்டிரங்கி, நீர் செய்யும் இக்கிரியைகளாற் பயன்யாது? என்றக்கால், அவருக்கு அக்கிரியைகளைச் செய்யற்கவென்பது

கருத்தன்றாமென்றறிக. இன்னும், சிவாகமங்களிலே சொல்லப்படும் பாதங்கள் சரியை கிரியை யோகம் ஞானம் என நான்காம். அவற்றுள், முன்னைய மூன்றும் பொதுப்படக் கிரியைகளெனவேபடும். இந்நான்கினுள்ளும், சரியையின்றிக் கிரியையும், கிரியையின்றி யோகமும், யோகமின்றி ஞானமும் கைகூடாவாம். அது

“விரும்புஞ் சரியை முதன் மெய்ஞ்ஞான நான்கு  
மரும்புமலர் காய்கனிபோ லன்றே பராபரமே.”

—தாயுமானசுவரிகக்.

என்னும் திருவாக்கால் உணர்க. இந்த ஞானத்தாலடையப் படுவது பரமுத்தியாகிய சிவசாயுச்சியமாம். கிரியைகளினாலே அடையப்படுவது பதமுத்தியாம். அப்பதமுத்தி பலபேதப்படும். கிரியைகளைச் செய்து அததற்கேற்ற பதமுத்திகளைப்பெற்றுப் போதம்புசித்தவர்கள், திரும்பப் பூலோகத்திலேவந்து சென்மித்து, இருவினையொப்பு மலபரிபாகத்தினாலே சிவஞானத்தைப் பெற்று, சிவசாயுச்சியத்தை அடைவார்கள். பட்டணத்துப்பிள்ளையார் முதலியோர் இப்படிப்பட்ட பெருஞ்சிறப்பினதாகிய சிவஞானத்தைப் பெற்றவர்கள். அவர்கள், அச்சிவஞானமே பரமுத்திசாதனமென்றும், கிரியைகளெல்லாம் அதற்குக் கருவிகளென்றும் உணர்ந்து அக்கிரியைகள் வாயிலாகச் சிவஞானத்தைப்பெற முயலாது, அக்கிரியைகளையே பொருளெனக்கொண்டு களிப்பாரைக்கண்டிரங்கி, இகழ்ந்தாரென்க. ஆதலால், சிவஞானத்தைக் குறித்துக் கிரியைகள் கீழ்ப்பட்டன என உணர்த்துதலே அவர்களுக்குக் கருத்தாம். அஃதன்றி, அச்சிவஞானத்துக்கு இன்றியமையாக் கருவியாகிய அக்கிரியைகளைச் செய்யற்க என்பது கருத்தன்றும்; இவ்விரு சமாதானமும் ஏற்குமிடமறிந்து கொள்ளப்படும்.

தீர்த்தமாடுதல் முதலிய புண்ணியங்களினாலே பாவந் தேயுமெனில், அப்புண்ணியங்களைச் செய்தவர்களிடத்திலே கோபம் முதலிய தூர்க்குணங்கள் மாறாதிருக்கக் காண்கின்றேனே; அவர்கள் மீளவும் பாவம் செய்கின்றார்களே என்பாயாகில்; எங்கள் சமயநூலிலே விதித்தவிதி தவறாமல் சிவன்மேல்வைத்த அன்பினுடனே அப்புண்ணியங்களைச் செய்தவர்கள் அநேகர் ஒரு வருஷத்தினுள்ளே உலகப்பற்றுக்களை முற்றவெறுத்து வனவாசம்பண்ணித் தவம்செய்யக்காண்கின்றோம். இந்தப்புண்ணியம் செய்பவர்களெல்லாரும் இப்படி ஏன் ஆகவில்லை? என்பாயாகில்; எங்கள் உள்ளத்திலே பரிசுத்தாவி புருந்துவிட்டது என்று சொல்லி, உன்சமயவிதிப்படி ஸ்நானம்பெற்று, இராப்போசனங் கையேற்பவர்கள் அநேகர் கொலைகளவு பிறர்மனைநயத்தல் முதலிய பல பெரும் பாவங்களைச் செய்யக் காண்கின்றோமே; கோபம் முதலிய தூர்க்குணங்களெல்லாம் அவர்களிடத்திலே மேன்மேலும் பெருகிவளர்கின்றனவே. அதுவுமன்றி, உன்சமயாசாரியர்கள் நாம் பரிசுத்தாவியினாலே லௌகிக ஆசைகளையும் சகல பாவங்களையும் வெறுத்துத்தள்ளி நவீனசிருட்டராய்த் தெய்வத்தன்மையோடு கூடியிருந்து நாள்விகின்றோம்என்று கள்ளஞானம் பேசுகின்றார்களே. இவர்களுள், எவன் கிறிஸ்துநாதர் கூறியவாறே முத்திவிக்கினமாகிய மண்ணாசை பொண்ணாசை பெண்ணாசை என்னும் லௌகிக ஆசைகளைச் சிறிதாயினும் வெறுத்துவிட்டவன்? இவர்களுள் எவன் ஒருமாசமேனும் ஒருவாரமேனும் ஒருநாளேனும் ஒருநாழிகையேனும் மனம் வாக்குக்காயங்களினாலே பாவஞ்செய்யாது ஒழிந்தவன்? இப்படியே நீங்கள் உங்களுள்ளே தானே பிறருங் குற்றங்களை வைத்துக்கொண்டு, பிறரைவேண்டியவாறே தூஷிப்பது என்னை? மத். 7. 1—5. “நீங்கள் குற்றம்

சமத்தப்ப்படாமலிருக்கவேண்டில்; பிறர்மேல் குற்றஞ் சமத்த வேண்டாம். நீங்கள் குற்றஞ் சமத்துவதுபோலக் குற்றஞ் சமத்தப்படுவீர்கள். நீங்கள் அளக்கும் அளவினால் உங்களுக்கும் அளப்பார்கள். உன்கண்ணிலுள்ள உத்திரத்தை உணராமல், உன்சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிராயைப் பார்க்கிறது என்ன? உத்திரம் உன்கண்ணிலிருக்க, நீ உன்சகோதரனை நோக்கி, உன்கண்ணிலுள்ள சிராயை எடுத்து விடுகிறேன் இடங்கொடு என்று சொல்வதென்ன? கபடியே! முன்பு உன்கண்ணிலுள்ள உத்திரத்தை நீக்கிவிடு, அப்பொழுது உன்கண்டதெளிய நீ உன்சகோதரனுடைய கண்ணிலுள்ள சிராயை எடுத்துவிடுவாய்.” இவ்வசனங்களை அறிந்தும் மறந்தனிர்போலும். இன்னும், உலகப்பொருள்களெல்லாம் அநித்தியமென்றும், அவற்றின்மேல் ஆசையை ஒழித்தல்வேண்டும் என்றும், சனங்களுக்குப் புத்திசொல்லித்திரிகின்றவர்கள் தாங்கள் அவ்வாறு நடவாதது என்னை? இஃதெல்லாம் பணத்தைச் சம்பாதித்துப் பெண்டிர் பிள்ளைகளுடனே உண்டுடுத்து வாழ்ந்திருத்தல் வேண்டும் என்னும் அபேட்சையினாலே எடுத்த வேஷமென்று காண்கின்றது.

ஆன்மாக்கள் தாம் தாம் செய்த புண்ணியபாவங்களுக்கு ஏற்பச் சுவர்க்க நரகங்களிலே சுகதுக்கங்களை ஒருவர் கூடவும் ஒருவர் குறையவும் அனுபவிப்பார்களென்று சொல்லலாமா? என்பாயாகில்; ஒருவன் ஒருபணத்துக்காகச் சொல்லிய பொய்யும், ஒருவன் ஒருவனைக்கொன்ற கொலையும், ஒருவன் ஒரு பெண்ணுடன் செய்த வியபிசாரமும், ஒருவன் ஓரிளநீரைத் திருடியகளவும், ஒருவன் ஒருவனைக் கழுதை என்று சொல்லிய நிந்தையும், ஆகிய பலபல வருக்கமான பாவங்களெல்லாம் சமமாகிய பாவங்களென்றும், அப்பாவங்களைச் செய்தவர்களெல்லாருக்கும் சமமாகிய தண்டம் கிடைக்கு

மென்றும் சொல்வது தகாது. இன்னும், ஒருவன் ஒரு வேசையுடன்செய்த வியபிசாரமும், ஒருவன் ஒரு கன்னிகையுடன்செய்த வியபிசாரமும், ஒருவன் பரதாரத்துடன்செய்த வியபிசாரமும், ஒருவன் குருபத்தினியுடன் செய்த வியபிசாரமும், ஒருவன் சகோதரியுடன்செய்த வியபிசாரமும், ஒருவன் மாதாவுடன்செய்த வியபிசாரமும், ஒரேவருக்கமாயிருப்பினும், அவைகளெல்லாம் சமமாகிய பாவங்கள் என்றும்; அப்பாவங்களைச்செய்த ஆடவர்கள் எல்லாருக்கும் சமமாகிய தண்டம் கிடைக்குமென்றும், சொல்வது தகாது. இப்படியே பாவங்களிலே பல்வேற்றுமை உண்டு. புண்ணியங்களையும் அவ்வாறே பகுத்துணர்தல் வேண்டும். நீ இத்தனைச் சற்றாயினும் ஆராய்ந்தறியாமல், ஒரு அற்பபாவத்தைச் செய்தவனும், அனேகம் பெரும்பாவங்களைச் செய்தவனுமாகிய இருவரும் சமமாகிய தண்டத்தை அடையார்கள் என்று சொல்வது தப்பு. சிற்றறிவினையுடைய அரசர்களும் குற்றம்செய்தவர்களை அவரவர்செய்த குற்றத்துக்கு ஏற்பத் தண்டிக்கின்றார்கள். குற்றஞ் செய்தவர்கள் எல்லாருக்கும் சமமாகிய தண்டத்தை விதிக்கும் அரசனைக் கண்டுமிரேம், கேட்டுமிரேம். எங்காயினும் ஓரசன் அவ்வாறு தண்டம்விதிக்கில், அவனை நீதியீனென்றும் கொடுங்கோலரசனென்றும் உலகத்தார் யாவரும் பேசுவார்களே. சிற்றறிவினையுடையவர்களும் நீதியில் வழுவக்கூடியவர்களுமாகிய பசுக்கள் தாமும் பகுத்தறிந்து அவரவர் செய்தகுற்றத்துக்குத் தகுந்த தண்டம் விதிப்பார்களாயில், முற்றறிவினையுடையவரும் நீதிவழுவாதவரும் சர்வசீவதயாபாருமாகிய கடவுள் அவரவர்செய்த குற்றங்களைப் பகுத்தறியாமல், இரக்கமின்றி எல்லாரையும் சமமாகத் தண்டிப்பாரா? தண்டியாரே.

மத். 12. 31. “மனுஷர்செய்யும் எந்தப்பாவமும், தூஷணமும், மனுஷருக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்தாவிக்கு விரோதமான பாவமோ மன்னிக்கப்படுவதில்லையென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” இதனால், பாவங்களில் வேற்றுமையுண்டென்பதே உன்சமயநூற் கருத்தென்று தோன்றுகிறது. புண்ணியங்களிலும் அவ்வாறே வேற்றுமை உண்டென்பதை உன்சமயநூலில் வந்தவழிக் கண்டுகொள்க.

யோசு. 5. 14. “நான் யெகோவாவின் சேனைக்கதிபதியாய் வந்திருக்கிறேன் என்றார்.” மத். 1. 20. “கர்த்தருடையதுதான்.” இவைகளினாலே, மோட்சவாசிகள் ஒருவரினுமொருவர் அதிகமகத்துவமும் அதிகாரமும் உடையவர்களென்று தோன்றுகின்றது. மத். 16. 28. “அவர்களை நோக்கி, புதுச்சிருட்டி தோன்றுங்காலத்தில், மனுபுத்திரன் தமது மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கும்பொழுது, என்னைப் பின்சென்றுவந்த நீங்களும், இஸ்ரவேலராகிய பன்னிரண்டு வமிசுத்தாருக்கு நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்படி, பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” இதனால், மோட்சத்திலே மற்றவர்களுக்கு நியாயத்தீர்க்கு மதிகாரமும் மகத்துவமும் இவர்களுக்கு உண்டென்று காண்கின்றது. வெளி. 14. 1—4. பின்பு நான் பார்க்கையில், சீயோன்மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரும், அவரோடே அவருடையபிதாவின் நாமம் தங்கள் தங்கள் நெற்றிகளில் எழுதப்பெற்ற இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரும் நிற்கக்கண்டேன். அன்றியும், சலராசியின் இரைச்சல்போலவும், மகா இடிபரின் முழக்கம்போலவும், பரமண்டலத்திருந்துண்டாகிய ஒரு சத்தத்தைக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம், தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற சுரமண்டலக்காரருடைய

ஒசையைப்போலிருந்தது. அவர்கள் அந்தச் சிங்காசனத்துக்கு முன்பாகவும், நாலுபிராணிகளுக்கும் முதியோருக்கும் முன்பாகவும் ஒரு புதுப்பாட்டைப்பாடினார்கள். அந்தப்பாட்டு, உலகத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரவரேயன்றி வேறொருவருங்கற்றுக்கொள்ளக் கூடாததாயிருந்தது. இவர்களே ஸ்திரீகளால் தங்களை அசுசிப்படுத்தாத நிறையுடையவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டி எங்கேபோனாலும் அதைப்பின்பற்றுகிறவர்கள். இவர்களே மனுஷரிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுத் தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முதற்பலனுனவர்கள். இவ்வசனங்களிலே, “இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்” என விசேடித்துத் தொகைகுறித்ததினாலும், “அவர்கள் ஒருபுதுப்பாட்டைப்பாடினார்கள். அந்தப்பாட்டு அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரவரேயன்றி வேறொருவருங்கற்றுக்கொள்ளக்கூடாததாயிருந்தது.” என்று மோட்சத்திலிருந்த மற்றவர்களை விலக்கி, இவர்களை விதந்து கூறினமையாலும், “தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முதற்பலனுனவர்கள்” எனவே மோட்சத்திலே இரண்டாம் பலமானவர்களும் உண்டென்பது பெறப்படுதலாலும், மோட்சவாசிகளுள் வேற்றுமை உண்டென்று காண்கின்றது. லூக். 19-ம் அதிகாரத்திலே ஒரு இரூத்தல் திரவியத்தைக்கொண்டு பத்து இரூத்தல் ஆதாயம்பண்ணினவன் பத்துப்பட்டணங்களுக்கு அதிகாரியானான் என்றும், ஐந்து இரூத்தல் ஆதாயம்பண்ணினவன் ஐந்துப்பட்டணங்களுக்கு அதிகாரியானான் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. இதனால், ஆன்மாக்கள் மோட்சத்திலே தாம் தாம் செய்த புண்ணியங்களுக்குத் தக்க மேன்மையும் இன்பமும் பெறுவார்களென்று தோன்றுகின்றது.

மத். 11. 24. “நியாயத்தீர்ப்புநாளில் உன் நிலைமையிலும், சோதோம்தேசத்து நிலைமை சகாயமாயிருக்குமென்று

நானுனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” லூக். 12. 47. 48. “தன் எசமானுடைய சித்தத்தை அறிந்தும், ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருக்கின்ற பணிவிடைக்காரன் பல அடிகள் அடிக்கப்படுவான். அறியாமலிருந்து, அடிகளுக்கு ஏற்றவைகளைச் செய்கிறவனோ சில அடிகள் அடிக்கப்படுவான்.” உபா. 19. 21. “கண்ணுக்குக் கண்ணும், பல்லுக்குப் பல்லும், கைக்குக் கையும், காலுக்குக் காலும், பிரதியாகவேண்டும்.” இவைகளினாலே, அவரவர் பாவத்துக்குத் தக்கதண்டம் விதிக்கப்படுமென்று தோன்றுகின்றது.

ஆன்மாக்கள் தாம் தாம் செய்த பாவத்துக்கு ஏற்ப நரகத்திலே துன்பம் அனுபவிப்பினும், அதனை நித்தியமும் அனுபவிப்பதேயன்றி, இடையிலே அந்நரகத்தினின்றும் மீளுவார்களென்பது நியாயமா? என்பாயாகில், தந்தைதாயர்கள் தங்கள் பிள்ளைகளையும், அரசர்கள் தங்கள் பிரஜைகளையும், தாங்கள் கூறிய நீதி மார்க்கத்திலே நடவாமைகண்டு தண்டித்தல், அவர்கள் மேலே வைத்த அன்பினாலேயாம்; அதுபோல, கடவுள் தாம் அருளிய வேதாகமங்களிலே விலக்கப்பட்ட பாவங்களைச் செய்த ஆன்மாக்களைத் தண்டித்தல், அவர்கள் மேல்வைத்த கிருபையினாலேயாம்; ஆதலால், அத்தந்தைதாயர்களும் அரசர்களும், பிள்ளைகளையும் பிரஜைகளையும், அவரவர் செய்த குற்றத்துக்குத்தக்க கால வெல்லே குறித்து, தண்டித்துப் பயப்படுத்தி, முன்செய்த குற்றங்களை அந்தத் தண்டனையினாலே ஒழித்து, நீங்கள் முன்போலக் கெட்டுப்போகாமல் இனி நீதிமார்க்கத்திலே நடவங்களென்று புத்திசொல்வதுபோல, கடவுளும் அவ்வாண்மாக்களை அவரவர் செய்த பாவத்துக்குத்தக்க காலவெல்லே குறித்துத் தண்டித்துப் பயப்படுத்தி, முன்பு செய்த பாவங்

களை அந்தத்தண்டனையினாலே ஒழித்து, நீங்கள் முன்போலக் கெட்டுப்போகாமல் இனி வேதாகமவழியிலே நடந்து உய்யங்களென்று அருளுவார்; ஆகையால், நரகத்திலே விழுந்த ஆன்மாக்கள் தத்தம் பாவங்களுக்கேற்பக் குறித்த கால வெல்லைவரைக்குமே துக்கத்தை அனுபவிப்பார்கள் என்பதற்கும், அதன்பின்னர் அந்நரகத்தினின்றும் மீளுவார்கள் என்பதற்கும், சந்தேகமில்லை. ஒருவன் தான்செய்த குற்றத்தினிமித்தம் அரசனாலே விதிக்கப்பட்ட தண்டத்தைக் குறித்தகாலம் வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து அநுபவித்துத் தீர்ந்தால் அச்சிறைச்சாலையினின்றும் நீக்கப்படவேண்டுவதன்றி, பின்னும் அத்தண்டத்தை அநுபவிக்க வேண்டுவதில்லை; அதுபோல ஆன்மாக்கள் தாம்செய்த பாவத்தினிமித்தம் கடவுளால் விதிக்கப்பட்ட தண்டத்தைக் குறித்தகாலம்வரைக்கும் நரகத்திலேகிடந்து அநுபவித்துத் தீர்ந்தால், அந்நரகத்தினின்று நீக்கப்படவேண்டுவதன்றி, பின்னும் தண்டத்தை அநுபவிக்கவேண்டுவதில்லை.

நாம் செய்த பாவம் அளவற்ற மகிமையையுடைய கடவுளுக்கு விரோதமாகையால், நாம் நித்தியமும் நரகத்திலே கிடத்தல்வேண்டும் என்பாயாகில், நாம் செய்யும் புண்ணியபாவங்களினாலே வரும் பலங்களாகிய சுகதுக்கங்கள் நமக்கேயன்றிக் கடவுளுக்கல்ல; ஆகையால், நாம் பாவஞ் செய்தல் நமக்கு விரோதமேயன்றிக் கடவுளுக்கு விரோதமன்று; அன்றியும், புண்ணியபாவம் இரண்டையுஞ் செய்த ஒருவன் தான்செய்த பாவத்தினிமித்தம் நித்தியநரகயாதனைப்படில், தான்செய்த புண்ணியபலத்தை இழந்துபோவானே! அளவற்ற மகிமையையுடைய கடவுளது விதிப்படி புண்ணியத்தையும் செய்தான் ஆகையால், அவன் அந்தப் புண்ணிய பலத்தை இழப்பதற்கு நியாயமில்லையே! அப்படி இழக்கப்

பண்ணுதல் கடவுளுக்கு நீதியன்றே! அரசனாவன் இன்ன நன்மை செய்தவனுக்கு இத்தனைபொன் கொடுக்கப்படுமென்றும், இன்னதீமை செய்தவனுக்கு இத்துணைக்காலம் இன்னதண்டம் செய்யப்படும் என்றும் விதித்திருக்கும் பொழுது, ஒருவன்தானே அவ்விரண்டையும் செய்தானாகில், அவன் அவ்வரசனாலே குறிக்கப்பட்ட பொன்னையும் தண்டத்தையும் ஒருங்கே அடைவான்; அங்ஙனமன்றி அவ்வரசன் ஒன்றைவிட்டொன்றைச் செய்தால், அவனை நீதியீனனென்றும் பொய்யனென்றும் இரக்கமில்லாதவனென்றும் உலகத்தார் யாவரும் இகழ்வார்களன்றோ? இப்படியே ஒரு மனிதனருளும் தான்சொல்லிய சொற்படியே நடத்தல் வேண்டுமாகில், நீதியும் வாய்மையும் இரக்கமும் உள்ள கடவுளானவர் தமது விதிப்படி ஒருவன்செய்த புண்ணியங்களை மறந்து அதற்குப்பயன் கொடாதொழிந்து, அவன்செய்த பாவத்தைமாத்திரம் உட்கொண்டு அவனை நித்தியமும் நரகத்திலே வீழ்த்தித் தண்டிப்பாரா? தண்டிப்பாராகில், அவரிடத்திலே நீதி எங்கே? வாய்மை எங்கே? இரக்கமெங்கே?

கடவுளுடைய விதிப்படியே நாம் எப்பொழுதும் நன்மை செய்யும்படி அவருக்குக் கடன்பட்டோம்; ஆதலால், நாம் ஒரு அற்பபாவத்தைச் செய்யினும் நித்தியநரகத்தை அடைதல்வேண்டும் என்பாயாகில், நாம் நன்மை செய்தவினால் வரும்பயன் நமக்கேயாம்: அதினாலே கடவுளுக்கு ஒரு பயனுமில்லை; உண்டெனில், அவரை நித்தியானந்தரொன்றல் கூடாது; ஆகையால், எப்பொழுதும் நன்மைசெய்யும்படி கடவுளுக்குக் கடன்பட்டோமென்று நீ கூறுவது சற்றும் பொருந்தாது. இதுகாறும் கூறியவாற்றால், ஆன்மாக்கள் தங்கள் தங்கள் பாவத்துக்குத் தக்ககாலம்வரைக்கும் நரகத்

திலே யாதனை அனுபவித்து, மீளவும் பூமியிலே பிறப்பார்களென்பது நிச்சயம்.

இறந்த ஆன்மாக்கள் மீளவும் பிறப்பார்கள் என்பதற்கு யாதொரு பிரமாணமும் இல்லையே என்பாயாகில், ஆன்மாக்கள் இறந்ததன் பின்பு சுவர்க்க நரகங்களிலே புண்ணிய பாவ பலங்களாகிய சுக துக்கங்களை அனுபவித்து, பின்னும் சுவர்க்க நரக சேஷத்தினாலே பூமியின்கண்ணே பலயோனி பேதங்களிலே பிறந்து, அந்தச் சேடபலமாகிய சுகதுக்கங்களையும் அனுபவிப்பார்களென்று சைவாகமங்கள் சாற்றுகின்றன. ஆன்மாக்களெல்லாம் முன்னேபிறந்து புண்ணியபாவங்களாகிய கர்மங்களைச் செய்யாதிருந்தால், சிலர் குருடர் செவிடர் ஊமைகள் முடவர்களாயும், சிலர் அக்குற்றங்களொன்றுமின்றி அழகுடையவர்களாயும், சிலர் நித்திய வியாதியாளர்களாயும், சிலர் நித்தியாரோக்கியமுடையவராயும், சிலர் வறியவர்களாயும், சிலர் செல்வர்களாயும், சிலர் அளிவேகிகளாயும், சிலர் விவேகிகளாயும், சிலர் தூர்க்குணமுடையவர்களாயும், சிலர் சற்குணமுடையவர்களாயும், சிலர் அற்பாயுசுடையவர்களாயும், சிலர் தீர்க்காயுசுடையவர்களாயும் பிறத்தற்குக் காரணம் என்ன? பிறக்கும்பொழுதே இப்படிப்பட்ட வேற்றுமைகளுடன் பிறக்கின்றார்களே. பூர்வசென்மமும் அதிற்செய்யப்பட்ட கர்மங்களுமில்லையாகில், சமஸ்தான்மாக்களும் சமமாகப்பிறத்தல் வேண்டுமே! அங்ஙனமின்மையால், நாம் இம்மையிலே அனுபவிக்கும் சுக துக்கங்கள் பூர்வசென்மங்களிலே செய்த புண்ணியபாவங்களினாலே வந்தன என்பதற்குச் சந்தேகமில்லை.

இவ்வேற்றுமைகளெல்லாம் நாம் முன் செய்த கர்மங்களினால்ல கடவுளுடைய சித்தத்தின்படி ஆயின என்பாயாகில்; கடவுளானவர் எங்களுக்குத் தம்முடைய சித்தத்தின்



படியேயன்றி, எங்கள் கர்மங்களின்படி சுகதுக்கங்களை அளிப்பவர் அல்லரென்றாயிற்று. அங்கனமாயில், நாம் புண்ணியம் செய்தாலும் சரி, பாவம் செய்தாலும் சரி, அதினால் நமக்கு இன்பமுமில்லை, இதினால் நமக்குத் துன்பமுமில்லை என்று முடியும். அன்றியும், யாதொரு காரணமுமின்றிக் தமது சித்தத்தின்படியே பிறக்கும்பொழுதே சிலரை அப்படியும் சிலரை இப்படியும் படைத்தாரெனில், சருவசிவதாயாபரர் என்னும் பெயர் இழந்து பக்ஷபாதமுள்ளவராவர். ஆதலால், அது பொருந்தாது.

குயவனால் வணையப்பட்ட பாண்டங்களுட்சில, எங்களை ஏன் இப்படி வணைந்தாய்? என்று அவனுடன் வழக்காடுவது நீதியன்றே; அதுபோல, கடவுளாலே சிருட்டிக்கப்பட்ட நாங்கள், எங்களை ஏன் இப்படிப்படைத்தீர்? என்று அவருடன் வழக்காடுவது நீதியன்று என்பாயாகில்; அவைகள் சடப்பொருளாகையில், அந்தத் திஷ்டாந்தம் பொருந்தாது; அவைகளுள் எங்களைப்போலச் சித்துப்பொருளாகில், ஒருவன் தன் பிள்ளைகளைச் சமமாகக் காப்பாற்றாதபொழுது, பிள்ளையானது தன் பிதாவை நோக்கி, என் பிதாவே! நீர் என் சகோதரனுக்கு இந்தப்போக்கியப் பொருள்களெல்லா வற்றையும் கொடுத்தீர்; எனக்கு ஒன்றுந் தந்தீரில்லையே! உமக்கு நான்செய்த அபகாரம் யாது? அவன் செய்த உபகாரம் யாது? என்று வழக்காடுவதுபோல, வழக்காடுமே.

குயவன் வணையும்பொழுது, சிலபாண்டங்கள் கோணலாய் வணையப்படவில்லையா? சிலபாண்டங்கள் வெடித்துப் போகவில்லையா? என்பாயாகில்; குயவன் பாண்டங்களை வணையும்பொழுது, எல்லாப் பாண்டங்களும் யாதொரு குற்றமுமின்றிச் சிறந்தனவாகவே வணையப்படல் வேண்டுமென்று விரும்புகின்றான். விரும்பினும், அவன் சிற்றறிவு

சிறுதொழிலுடையனாகையால், அவனுடைய விருப்பத்துக்கு மாறாகச் சில பாண்டங்களாவ் வாராகின்றன. கடவுள் எல்லாரையும் சமமாகவே படைத்தல் வேண்டுமென்று விரும்பி, படைக்கும்பொழுது, அவருடைய விருப்பத்துக்கு மாறாகப் பலர் குருடு முதலிய குற்றமுடையவர்களாய்ப் பிறந்தாரெனில், அவரை முற்றறிவு முற்றுத்தொழில் உடைய ரெனல் கூடாது. ஆதலால், பலரைக் குற்றமுடையராகப் படைத்தல் வேண்டுமென்று நினைந்து படைத்திரார் என்பது சிறிதும் பொருந்தாது.

பெருமை சிறுமை இல்லையாகில் உலகம் நடவாதாதலால், அவ்வாறு படைத்தார் என்பாயாகில்; அவர் சர்வசாமர்த்திய முடையவராகையால், பெருமை சிறுமை இல்லாதிருப்பினும், உலகத்தை நடத்துவாரே; ஆகையால் அதுவும் பொருந்தாது.

இவ்வேற்றுமைகளெல்லாம் பிதாமாதா செய்த பாவங்களினாலே பிள்ளைகளுக்கு உண்டாகின்றன. பிரமியம் வெட்டை கிரந்தி ஈளை பாண்டுமுதலிய வியாதிகளிலே அழுந்தும் பிதாமாதாக்களிடத்திலே பிறக்கும் பிள்ளைகளும் அவ்வவ் வியாதிகளை உடையவைகளாய்ப் பிறக்கின்றன என்பாயாகில், மேற்கூறிய வியாதி உள்ளவர்களுக்கு அவ் வியாதியில்லாத பிள்ளைகளும் வியாதியில்லாதவர்களுக்கு வியாதி யுள்ள பிள்ளைகளும் பிறக்கக் காண்கின்றோமே! ஆதலால், ஒரோவழி வியாதி யுள்ள பிதாமாதாக்களிடத்திலே வியாதி யுள்ள பிள்ளைகள் பிறப்பினும், அப்பிள்ளைகள் பூர்வ சென்மத்திலே செய்த வினையினாலேயே அவைகளுக்கு அவ் வியாதிகள் வந்தனவென்று கொள்ளவேண்டும்; இன்னும், பிதாமாதாக்கள் செய்த கர்மத்தினாலே பிள்ளைகளைத் தண்டித்தல் நீதியன்று. அரசர்கள், ஒருவனை ஒருவன் கொலைபண்ணினால் அவனைக் கொல்வதேயன்றி அவன் பிள்ளை

யைக் கொல்லக்கண்டுமிரோம்; கேட்டுமிரோம். இப்படியே சிற்றறிவுடையவர்களும் நீதியில் வழுவக்கூடியவர்களும் ஆகிய மனிதர்தாமும் ஆராய்ந்து அவரவர்செய்த குற்றத்துக்கு அவரவரையே தண்டிப்பார்களெனில், முற்றறிவுடையவரும் நீதியில் வழுவாதவருமாகிய கடவுள் ஆராயாது ஒருவன்செய்த குற்றத்துக்கு வேறொருவனைத் தண்டிப்பாரா! தண்டியாரே. உபா. 24. 16. “பிள்ளைகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம். அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவனே கொலைசெய்யப்படவேண்டும்.” எசே. 18. 2. “இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து பிதாக்கள் திராட்சக்காய்களைத்தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசுகின்றன என்னும் இந்தப் பழமொழியைச் சொல்லுகிற தென்ன?” இவ்வசனங்களினாலே ஒருவன் செய்தகுற்றம் மற்றொருவனைச் சாராதென்பதே உன் சமயநூற்றுணியென்று தோன்றுகின்றது.

நாங்கள் முன்னும்பிறந்து கர்மஞ்செய்தோமெனில், நாம் முன்னே இன்னபிறப்பாய்ப் பிறந்தோமென்றும், இன்ன இன்ன கர்மங்கள் செய்தோமென்றும், நமக்கு விளங்கா திருக்கவேண்டுவது என்ன? என்பாயாகில்; அறிவுடனே இருப்பவனொருவன் தன் கையிலிருக்கும் ஒருபொருளைத் தன்விட்டிலே ஓரிடத்தில் வைத்துவிட்டு, உடனே எங்கே வைத்தேனோ தெரியவில்லையே! என்று தடுமாறுகின்றான். இப்படியாமாகில், கருப்பாசயப்பை உறுத்தலினாலும், அதிற் சலம் பூரித்தலினாலும், உதராக்கினி சுடுதலினாலும், பிரகூதவாயு முரித்துத் தள்ளுதலினாலும், மலையிருத்திக்கொண்டது போலவும், கடலின்கண்வீழ்த்தி அமிழ்த்தல்போலவும், இருப்புக்கடத்திலடைத்து நெருப்பாற் சுடுதல்போலவும்,

மலைமேல் நின்றானைத் தலைகீழாகத் தள்ளுதல்போலவும் வரும் பெருங்கொடுந் துன்பங்களினாலே பலங்கெட்டு மிகுந்த மயக்கத்தைப் பொருந்தி, ஆலையிலிட்ட கரும்புபோல மாதாசின் யோசித்துவாரத்தினாலே நெருக்கப்பட்டுப் பிறந்த எங்களுக்கு, பூர்வசென்மம் இதுவென்றும், அதிலே செய்யப்பட்ட கர்மங்களிவையென்றும், எப்படித் தெரியும்? தெரியாமை யால், பூர்வசென்மம் இல்லையென்று சொல்லுதல் கூடாது. கடவுளானவர் ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களைத் திருவுளத்தடைத்து அவைகளை அனுபவித்துத் தொலைப்பித்து முத்தியடைவிக்கும் பொருட்டு அவ்வக் கர்மங்களுக்கேற்ற சுகதுக்கங்களை ஊட்டுவார் என்று சைவாகமங்கள் சாற்றுகின்றன. ஆதலால், நாம் இம்மையிலனுபவிக்கும் சுகதுக்கங்களிரண்டையும் நாம் முன்செய்த புண்ணிய பாவங்களினாலே பெருங்கருணாநீதியாகிய கடவுள் நமக்கு ஊட்டுகின்றாரென்பது சத்தியம்.

அப்படியாமாகில், அரசனானவன் குற்றஞ்செய்தவனொருவனைத் தண்டிக்கும்பொழுது, நீ இன்னகுற்றம் செய்தமையால் இன்னதண்டம் பெறுவாய் என்று அவனுக்கு அக் குற்றத்தை உணர்த்தியன்றே அவனைத் தண்டிப்பான். அது போல, நாம் பூர்வசென்மத்திலே பாவம் செய்தோமாகில், கடவுள், நீங்கள் இன்னபாவஞ் செய்தமையால் இன்ன தண்டம் பெறுவீர்களென்று நமக்கு உணர்த்தியன்றே நம்மைத் தண்டிப்பார். அங்ஙனம் உணர்த்தாது தண்டித்தல் நீதியன்றே யென்பாயாகில்; அக்கடவுள் இன்ன இன்ன பாவஞ் செய்தவர்கள் இன்ன இன்ன துன்பங்களை அடைவார்களென்று சைவாகமங்களால் நமக்கு உணர்த்துகின்றாரே. இதுகாறும் கூறியவாற்றால், நாம்செய்த கர்மங்களினாலேயே மேன்மேலும் பிறந்திறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றோம் என்பது நாட்டப்பட்டது.

ஆன்மாக்கள் தாம் தாம் செய்த புண்ணிய பாவ கர்மங்க ளினாலேயே பிறந்திறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றோர்க ளெனில், அவர்கள் ஆதியிலே கடவுளால் படைக்கப்பட்டுச் சுகதுக்கங்களை அனுபவித்தற்கு, முன்னே என்ன கர்மஞ் செய்திருந்தார்கள்? என்பாயாகில்: பசுக்களும், அப்பசுக்களைப் பந்தித்தபாசமும், அப்பாசத்தை ஒழித்து அப்பசுக்களுக்குப் பேரின்பத்தைக் கொடுக்கும்பொருட்டுப் பதியினாலே செய்யப் படும் பஞ்சகிர்த்தியமும் ஆதியல்ல, அனாதியேயாம். பதியைப் போலப் பசுக்களையும் அநாதியெனில், பதியை ஒப்பில்லாதவ ரென்றல் கூடாதே என்பாயாகில், நீ ஆன்மாவுக்கு உற்பத்தி யுண்டு நாசம் இல்லையெனக் கூறுகின்றாயே: அவ்வழியும், பதியைப்போலப் பசுவை நாசமில்லாததென்கையால், பதியை ஒப்பில்லாதவரென்றல் பொருந்தாதென்று பேசல் வேண் டமே! பதியும் பசுவும் அனாதிசித்தாயினும், பதி அனாதி மலமுத்தசித்தும், பசு அனாதிமலபெத்தசித்தும் பதி பசவுக் குப் பாமுத்திவியத்திக்குறி அனுக்கிரகம்பண்ணும் சித்தும், பசு அவ்வனுக்கிரகத்தைப் பதியினிடத்தினின்றும் பெறும் சித்தும், பதி சிருட்டி சங்கார திதி திரோபாவ பத் முத்தி அனுக்கிரகங்களைப் பண்ணுஞ் சித்தும், பசு அந்தப் பஞ்ச கிருத்திய பரதந்திரத்தில் அகப்பட்டுக் கட்டுண்ணுஞ்சித்தும், பதி ஒருவராலறிவிக்கப்படாது தானே அறியுஞ் சித்தும் பசு சிற்றறிவு பேரறிவுகளினால் உணர்த்துவிக்க யோக்கியமாகுஞ் சித்தமாய் இருத்தலால், பதியை ஒப்பில்லாதவர் என்றல் கூடாதென்பது கூடாது.

பஞ்சகிருத்தியங்களை அநாதி என்றல் எவ்வாறு? என்பா யாகில்; பஞ்சகிருத்தியஞ் செய்யும்பதியும், அப்பஞ்சகிர்த்தி யங்களில் அகப்படும் பசுவும், அநாதியாமாதலாலும், அனாதி யாகிய பதி சிலகாலம் வாளாவிருந்து பின்னர்ப் பஞ்சகிர்த்தி

யஞ் செய்யத் தொடங்கினரெனில், அவரை நிருஹிகாரியென் றல் கூடாமையானும், ஒருவனிடத்தினின்றும் உயிர்ப் புண்டாயொடுங்குதல் சிலகாலஞ் சென்றபின்னர்த் தோன்றுத லின்றி ஓயாது எக்காலத்தும் வருதல்போல, பதியினின்றும் உண்டாகும் பஞ்சகிருத்தியங்களும் சிலகாலத்துக்குப் பின்னர்த்தோன்றுதலின்றி ஓயாது எக்காலத்தும் வருமா தலாலும், பதி பஞ்சகிருத்தியம் அநாதியென்பதே சித்தம்.

இப்படிப்பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் எப்பொழுது முத்தியடையும் என்பாயாகில், பலசென்மங்களிலே நிஷ் காமியமாகச்செய்த புண்ணியங்களினாலே, மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என்னும் நான்கு சத்திபாதங்களும் கிரமமாகவரும். அப்பொழுது கருணாநிதியாகிய சிவன் ஆசாரியமூர்த்தியை அகிட்டித்து, சிவதீகைசெய்து, முறையே சரியை கிரியை யோகம் ஞானங்களிலே நிறுத்துவர். இந்நான்கு பாதங்களின் வழிநின்றவர்கள்முறையே சாலோக சாமீப சாரூப சாயுச்சியங்களைப் பெறுவார்கள். இவைக ளெல்லாம் சைவாகமங்களைக் குருமுகமாக வாசிக்கும், தெளி வாக விளங்கும்.

சைவாகமங்களை என்னக்கு உணர்த்தல்வேண்டும் என்பா யாகில்; அவைகளைச் சிவநிரதை பண்ணும் புறச்சமயிகளுக் குச் சொல்ல எங்களுக்குச் சிவனுடைய அனுமதியில்லை. ஆதலால், உனக்குச் சொல்வதுகூடாது, மத். 7. 6. “நீங்கள் நாய்களுக்குப் பரிசுத்தமானதை இடாதிருங்கள், பன்றி களுக்குமுன் உங்கள் முத்துக்களைப் போடாதிருங்கள்; இவை கள் அந்த முத்துக்களைக் கால்களால் உழுக்கி, திரும்பி உங்களைப்பீறும்.” என்னும் வசனத்தை நீ மறந்தனை போலும். அதுநிற்க. சைவர்களுள்ளும் எல்லாரும் சைவாக மங்களை வாசித்தற்கு அதிகாரிகளல்லர். சைவாகமங்களில்

கிரியாகாண்டத்திற்குச் சமயதீகையோடு விசேஷதீகையும் பெற்றவர்கள் அதிகாரிகளாவர்கள். மற்றைஞானகாண்டத்திற்கு அவ்விரண்டோடு நிர்வாணதீகையும் பெற்றவர்களே அதிகாரிகளாவர்கள். அதிகார முள்ளவர்களும் குருவின்றித் தாமே வாசிக்கப்புகுதல், ஆயுதபரீகை இல்லாதவர்கள் குருவின்றி ஆயுதங்களைப் பரீக்ஷிக்கப்புகுதல் தம்மைத்தாமே சேதித்தற்கு ஏதுவாமாறுபோல, தம்மைத்தாமே கெடுதற்கு ஏதுவாகும். ஆதலால், அவர்கள் சைவாசாரியரை அடைந்து வழிபட்டு, அவ்வாகமங்களைப் பூசித்து வாசித்தல் வேண்டும். அவர்களல்லாத சமயிகள் தாம் செய்யவேண்டுவனவற்றையும் விலக்கவேண்டுவனவற்றையும் அறியாது கெட்டுப்போகலாமா? என்பாயாகில்; அவர்கள் சைவாசாரியர்களை அடைந்து வழிபட்டு, தங்கள் தங்கள் பக்குவத்துக்கேற்ப அவர்கள் போதிப்பனவற்றை அறிந்து, அவ்வாறே நடக்கில் ஈடேறுவார்கள். யூதர்களெல்லாரும், தங்கள் சமயசாத்திரத்தை ஆசாரியர் ஆலயத்திலேவைத்துப் பூசித்து இன்னது இன்னது செய்யல் வேண்டுமென்று தங்களுக்குப்போதிக்க, அறிந்து அவ்வாறே நடந்தார்களென்று அந்தச் சாத்திரத்திலே சொல்லப்படுகின்றது. அங்ஙனமன்றி, அவர்களெல்லாரும் அதை எழுதிவைத்து வாசித்தார்களென்று தோன்றவில்லை. இன்னும் யேசுவுடைய சீடர்களும் சனங்கள் இன்னது இன்னது செய்யல்வேண்டும் என்னு வாய்மொழியாக உபதேசித்தார்கள். தூரதேசத்தாருக்கு நிருபங்களை எழுதியனுப்பினார்கள். அங்ஙனமன்றி, தங்கள் சமயசாத்திரத்தைச் சகலசனங்களுக்கும் கொடுத்தனுப்பினார்களென்றும் அவர்கள் வாசித்தார்களென்றுங் காணப்படவில்லை.

பாதிரியே! நீ இவைகளைப் பக்பாபாதம் இன்றி ஆராய்ந்தறிந்து, எங்கள் சைவத்தைத் தூஷியாமல் அடங்கியிருக்கக் கடவாய்.

## சூ ச ன ம்

சனங்களே!

ஆன்மாக்களுக்கு ஆணவமாகிய மூலமலகாரணத்தினாலே கன்மானுசாரமாக உண்டாகும் பிறப்பு, அண்டசம், சுவேதசம் உற்பிச்சம் சராயுசம் என நால்வகைப்படும். அவைகளின் விரி எண்பத்துநான்கு நூறாயிரம் யோனிபேதமாம். இவ்வாறுள்ள யோனிகளுள், இதரயோனிகளெல்லாவற்றையும் மோகத்தினாலும் பிராயச்சித்தாதிகளினாலும் நீக்கி, மனுஷிய ஜன்மத்திலே வருதல் மிகுந்த அருமைபாம். அவ்வருமை, ஆராயுங்காலத்துச் சமுத்திரத்தைக் கையினாலே நீந்திக்கரையேறுதல்போலாம். இப்படிப்பட்ட மனுஷிய ஜன்மத்தை எடுப்பினும், சாத்திரமணமும் விசாத மலைகளிலும் வனங்களிலும் குறவர் மறவர் முதலியோர்களாய் பிறவாது சாஸ்திரங்கள் வழங்குந் தேசங்களிலே பிறப்பது மிகுந்தபுண்ணியம். அதினும், சிவப்பிரணீதமாகிய வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தைவிட்டு, அவை வழங்கும் ஆரியதேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், வேதாகமவாகிய பரசமயிகள் வயிற்றிலே பிறவாமல், சைவசமயிகள் வயிற்றிலே, பிறப்பது மிகுந்த புண்ணியம். இப்படி மிக அருமையாகப்பெற்ற மனுஷிய ஜன்மத்தினால் வரும் பயன் சற்குருலக்ஷணம் குறைவற அமைந்த சைவாசாரியரை அடைந்து, சிவதீகைபெற்று, சைவாகமவிதிவழியொழுகி, சிவனை வழிபட்டு, பரமபுருஷார்த்தமாகிய நீத்தியானந்த முத்தியை அடைதலேயாம்.

இந்த அவசியகர்த்தவ்விய சிவபுண்ணியத்துக்கு இன்றியமையாக் கருவியாகிய இம்மானுடஜன்மத்தைப் பெற்றும், அப்பெரும்பயனை அடைதற்குச் சிறிதும் முயலாதுவிட்டு,

சிவசாஸ்திரப்பொருள்களைக் குருவருளினாலே யதார்த்தமாக அறியாது விபரீதமாக அறிதலாகிய பிராந்தியினாலும், அச்சிவ சாஸ்திரங்களைச் சிறிதும் அறியாமையாகிய மோகத்தினாலும், பரசமயாபிமானிகளைப் பிரீதிப்படுத்தி, வயிறுவளர்க்க விரும்புதலாகிய லோபத்தினாலும், முன்னே சுவீகரிக்கப் பட்ட குற்சித சமயத்தின் மேற்கொண்ட தூராக்கிரகமாகிய மத தூபிமானத்தினாலும், இளைமையிலே புறச்சமயிகளோடு பரிசயஞ்செய்தமையால் வந்த தூர்வாசனையின் அனுவிருத்தியினாலும், உங்கள் வாணனை விணாளாகப்போக்கி, நரகத்தில் விழுந்து அதிதீவிரவேதனைப்பட்டு உழல்வதற்கு உபாயம் தேடுகின்றீர்களே!

இவ்வாறே நாங்கள் கூறிய பரம புருஷார்த்தமாகிய பேரின்பத்தைப் பெறுதற்கு முயலாது, வியர்த்தமாகிய இம்மைச்சிற்றின்பத்தை நுகர்தற்குக் கருவியாகிய செல்வமே பொருளென்று மயங்கி உலைகின்றீர்களே! நீங்கள் பெறக் கருதிய சிற்றின்பத்தினிழிவு இப்படிப்பட்டதென்பதை,

“அடுகரி தொடரவீழ வைந்தலை நாகங்காண  
விடிகிணற் றறுகின்வேரைப் பற்றினான் றிடவீவ்வேரைக்  
கடுகவோ ரெலியும்வந்து கறித்திட வதினின்றோனுக்  
கிடைதுளி தேனக்கின்பம் போலுமிப் பிறவியின்பம்.”

என்று முன்னோர் கூறிய செய்யுளைக்கொண்டு, சிர்க்கித்துப் பாருங்கள்! இவ்வகை இழிவுடைத்தாகிய சிற்றின்பத்தை அனுபவிக்கும் வழியும், சிவனை வழிபட்டு முத்தியடைதற்குக் கருவியாகிய இத்தேகம் இன்னும் வழிபடுவதற்கு ஆரோக்கிய மாய் நிற்கும்பொருட்டு எனக்கொண்டு அனுபவித்தல்வேண்டும். அச்சிற்றின்பத்துக்கு நிமித்தமாகிய செல்வத்தைத் தேடும்வழியும், சமயத்துரோகம் கொலை களவு பொய்ச்சான்றுரைத்தல் விசுவாசகாதம்முதலிய பா தகங்களின்றித் தேடல்

வேண்டும். நீங்கள் இங்ஙனம் செய்யாது, சற்சமயமாகிய சைவத்தைவிட்டு, சிவதூஷணம் சிவசாஸ்திர தூஷணம் முதலிய அதிபாதகங்களை செய்யும் பாதிரிகளால் மருட்டப்பட்டு, அவர்களுடைய தூர்ச்சமயமாகிய கிறிஸ்துசமயப் படுகுழியில் விழுந்து, அதன்வழியாகப் பொருளும் புகழும் தேடமுயன்று, அவர்களோடொத்த அதிபாதகிகளாகின்றீர்களே! இம்மையில் எளிதிற் பெறப்படுவனவாகிய மிகச்சிறிய பொருளையும் போலிப் புகழையும் குறித்தும், சைவத்தின்மேலே பாதிரிகளேற்றும் தூஷணத்தினாலே மதிமயங்கியும், எம்மையினும் பெறுதற்கரிய பெருஞ்சிறப்பினதாகிய ஆன்மலாபத்தை இழந்துவிடாது உய்யும்பொருட்டு, சைவதூஷணபரிகாரம் என்னும் இந்நூலைப் பகஷ்பாதமின்றிச் சித்தசமாநானத்துடனே பலமுறைவாசித்து ஆராய்ந்துபார்த்து, அப்பாதிரிகள் ஏற்றிய தூஷணங்களெல்லாம் பொய்யென்பதைத் தெளிந்து, வேளாண்மை வாணிகம் இராசசேவை முதலிய தொழில்களாலும், அவை கூடாக்கால், யாசனத்தினாலும் சிவித்துக்கொண்டு, அநிருதம் பூர்வாபரவிரோதம் முதலிய தோஷங்கள் ஒன்றுமின்றி, யதார்த்தமாய் விளங்கும் சைவத்தின்வழியின்று, நித்தியானந்த முத்தியைப்பெற முயலக்கடவீர்கள். அதனை இன்னுமொருபிறப்பிலே அடைகுவமெனின், ஐயையோ! இப்பிறவி தப்பினு லெப்பிறவி வாய்க்குமோ யாதுவருமோ! தெரியாதே! இப்பிறப்பிற்குள்ளே இன்னுஞ் சிலநாட் சென்றபின் அடைகுவமெனின், இப்பிறவி நீங்கும் எல்லை இதுவென்று தெரியாதே! இங்ஙனமே,

“உலகத் தீரே யுலகத் தீரே  
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து  
சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்  
மனிதர்க்கு வயது நூறல்ல தில்லை

ஐம்ப திரவி லகலுந் துயிலினால்  
 ஓட்டிய விளமையா லோரைந்து நீங்கும்  
 ஆக்கை யிளைமையி லைமூன்று நீங்கும்  
 எழுபது போக நீக்கிருப்பன முப்பதே  
 அவற்றுள்

இன்புறு நானஞ் சிலவே யதாஅன்று  
 துன்புறு நானஞ் சிலவேயாதலால்  
 பெருக்கா ரெடுத்தது செல்வம் பெருக்காந்  
 நிழ்கையொத்த திளமை யிழ்கரை  
 வாழ்மர மொத்தது வாழ்நாளாதலால்  
 ஒன்றே செய்யவும் வேண்டு மொன்றும்  
 நன்றே செய்யவும் வேண்டு நன்றும்  
 இன்றே செய்யவும் வேண்டு மின்றும்  
 இன்னே செய்யவும் வேண்டு மின்னும்  
 நானே நானே யென்பீ ராகில்

மவனுடை முறை நாளாவது மறியீர்  
 நம்முடை முறை நாளாவது மறியீர்  
 எப்போ தாயினுங் கூற்றுவன் வருவான்  
 அப்போ தந்தக் கூற்றுவன் றன்னைப்  
 போற்றவும் போகான் பொருளொடும் போகான்  
 சாற்றவும் போகான் றமரொடும் போகான்  
 நல்லா ரென்னு னல்குர வறியான்  
 தீயா ரென்னுன் செல்வரென் றுன்னுன்  
 தரியா ரெருகணந் தறுக னுளன்.”

எனப்பெரியோர் கூறினார். ஆதலால், இச்சாரீரமுள்ள  
 பொழுதே, மேற்கூறியவாறே முத்தியடைய முயலக்  
 கடவீர்கள்.

சைவதூஷணபரிகாரம் முற்றுப்பெற்றது.

